


# அப்பஸ்

2009



கலை, கிளக்கிய சமூக கிடம்

5



மூசிரியர் தலையங்கம் 03

**கட்டுரோகன்**

சாங்கிருத்தியன்	03
குப்பிளான் ஐ. சண்முகன்	15
திசதீஸ்குமார்	18
நிலான் ஆதிருதியன்	21
சி. ஜெயசங்கர்	30
பயணி	36
பா. துவாரகன்	39
அ. சத்தியானந்தன்	48

**கவியருக்கள்**

அனார்	11
மருதம் கேதீஸ்	17
ஸ்ப்தமி	26
கோகுலராகவன்	34
மாசிதன்.	35
கல்லூரான்	35
நீஷா	52
தேஜஸ்வினி	52

**சிறுகதைகள்**

ந. சத்தியபாலன்	13
தாட்சாயணி	27
தேஜோமயன்	32

**கடிதம்**

பா. துவாரகன்	41
--------------	----



**நமிபுகள்**

கோகுலராகவன்	46
அநிந்	47
பாக்கு	51

**நூல் அறிமுகங்கள் ரீல்**

யாழ்ப்பாணத்தின் மரணச்சடங்கில்

பாடுதல் மரபும், இசையும் - 18



புலம்பெயர் கவிஞர்: உரீவு, உள்ளடக்கம், உணர்த்துப்பறை மற்றும் பார்வையும் - 03



கூத்தில் ஊறிய கலைஞர்: - 30



வைாவிக்கும் விருதுகள்:

ருளுயங்களும் தெடுப்புக்களும்! - 36



- “எனக்கு கவிதை முகம்”

நொகுப்பை முன்வைந்து. - 21



K. Bhuvaneswari  
EDITOR  
JEEVANATHY  
KALAI AHAM  
ALVALIN.P.J

கலைஞரும் வாழ்வும் - 39



ஆசிரியர்கள்  
த.பிரபாகரன்  
கு.லக்ஷ்மணன்



இணை  
கோகுலராகவன்  
மருதம் கேதீஸ்  
சித்தாந்தன்  
ந. சத்தியபாலன்  
ச. ஸ்ரீதுமரன்

துணை  
நிசந்தகன்  
செ.ரோஷானி  
தேஜஸ்வினி

முகாமை  
கு.கிருசாந்தன்

அட்டப்பட வடிவமைப்பு  
பா.அகிலன்

அட்டப்பட அச்சமைப்பு  
ஹரிகணன் பிறின்ரேர்ஸ்

இந்த அச்சமைப்பு  
நோபிள் பிறின்ரேர்ஸ்

W அட்டப்படம் - Journey of a yellow man  
No:11  
Lee Weng choy  
ஆந்தூகைக் கலை, 1997

W அம்பலம் இதழில் பயன்படுத்தப்பட்டுள்ள பெரும்பாலான ஓவியர்களும் புகைப்படங்களும் இணையங்களில் பெறப்பட்டன.

## அப்பும்

41. இராஜ வீதி.  
நல்லூர்.  
யாழ்ப்பாணம்.

தொ.பே: +94 21 226 3363

மின்னஞ்சல்: ampalam2009@gmail.com

தருதை : ரூபா 100

## அன்புடன் உங்களுக்கு....

வலிகளும், ரணங்களும் மட்டுமே வியாபிக்கத் தொடங்கியுள்ள உச்சமான தருணமொன்றில் அம்பலத்தின் மீவருகை நிகழ்கின்றது. இயங்குதலில் மட்டுமன்றி இலக்கியங்களிலும் நிச்சயத்தன்மையென்பது நிகழ்த்துவானதாகவே மாறிவிட்டது. பற்றிக்கொள்வதற்கு எவ்வித நம்பிக்கைகளின் அருகிருப்பும் கிட்டாதநிலை. எனினும் உள்ளிருந்து பிரவாகிக்கின்ற என்ன அவைகள் காலம் கோரிந்தின்ற குரவினை நோக்கி எம்மை உந்தித்தன்னாலே செய்கின்றன. அந்த உந்தவின் ஈன்றெடுப்பில்தான் எமது ஐந்தாவது இதழின் வருகை சாத்தியமாயிருக்கின்றது.

நக்கப்பட்டுக் கொண்டிருக்கும், மாற்றுக் குரல்களுக்கான அடிநாமாக ஒலியெழுப்ப அம்பலம் காத்திருக்கின்றது.

அம்பலம் குழுமம், பதிப்பு முயற்சிகளில் தன் ஈடுபாட்டை விசாவித்துள்ளது. அதன் முறைபடியாக ந.சத்தியபாலனின் ‘இப்படியாயிற்று நூற்றியோராவது தடவையும்...’ என்ற கவிதைத் தொகுப்பை வெளிக்கொணர்ந்துள்ளது. படைப்பாளிகளுக்கு எவ்வித பொருளாதாரப் பள்ளவையும் விட்டுவேக்காது. பதிப்பு முயற்சிகளில் தொடர்ச்சியான அசைவியக்கத்தை அம்பலம் மேற்கொள்ள வாண்டுது. தமது படைப்புகளை நாலுருவாக்கம் செய்ய விழைகின்ற படைப்பாளிகளின் கூடமையைக் குறைத்து. அவர்களுடன் கூடவே அம்பலமும் பயணிக்கும்.

தருவனின் சிறுக்கைத் தொகுதியின் வெளியீட்டு நிகழ்வு அன்மையில் நடைபெற்றது. அதற்கான அழைப்பிதழில் ‘குறித்த சிறுக்கைத் தொகுதியை வாங்குவாக்குங்கு, வேறொரு படைப்பாளி முன்னர் வெளியீட்டிருந்த நூல் ஒன்று இலவசமாக விநியோகிக்கப்படும்’ என்கிற அற்தத்துடன் கூடிய விளம்பரத்தனமான சொற்கள் இடம்பெற்றிருந்தன. ‘ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம்’ என்கிற வணிக ரீதியிலான - மிகவும் மலிந்த - விளம்பர யுத்தி. இலக்கியத்திற்குள்ளும் குடிபுகுரத் தொடங்கியுள்ளதையே இது காட்டுகின்றது.

எற்களவே வெளிவந்து, வாசகரைச் சென்றடையாமல் தேங்கிக் கிடக்கும் நூல்களைப் பரவலாக்கம் செய்ய இந்த வகையிலான செயற்பாடுகள் உதவக்கூடிடும். எனினும் குறித்த நாவினை இலவசமாக நூலகங்களுக்கும். ஆவாம் உள்ளவர் களுக்கும் வழங்குவதனுடாக இத்தகைய பரவலாக்கத்தை உண்டு பண்ண முடியும். அத்தகைய சாத்தியங்களை நிராகரிப்புக்குள் எங்கிலிவட்டு. ‘ஒன்றுக்கு இன்னொன்று இலவசம்’ என்கிற ரீதியில் செயற்படுதல் இரண்டு படைப்பாளிகளையும், அவர்களின் படைப்புக்களையும் மலினப்படுத்துவதாக மாறிவிடும். இந்நிலை இனியும் தொடராதிருக்கச் சிந்திப்போமாக!

-நம்பிக்கைகளுடன்-

அம்பலத்தான்




அப்பும்

புலம்பெயர் கவிதை: உருவும், உள்ளடக்கம், உணர்த்துமுறை

பதிவும் பார்வையும்

கட்டுறை



2004 ஆம் ஆண்டு வரை வெளிவந்த புலம்பெயர் கவிதைகள் அடிப்படையாகக் கொண்ட ஒரு நோக்ரு.

-சாங்கிருதியன்-

ஓர் ஆய்வானது ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தலைப்புக்கு ஏற்ப உரைப்பளவற்றை மிகையாக உரையாமல், கடுமையான உழைப்பின் மூலமாகத் திரட்டிய தரவுகளை வடிவ நேர்த்திக்குள் சொற்சிக்களத்துடன் செம்மையாக உரைப்பதன் மூலம் முழுமை பெறுகிறது. ஆழமான வாசிப்பின் மையாலும், நிறைந்த தேடலின் மையாலும், ஆய்ந்து முறைமையாக மூன்றொழியும் ஆற்றலின் மையாலும் ஈழத்து ஆய்வுகளில் பெரும் பாலானவை தற்காலத் தில் ஆழமற்ற பலவீனமான ஆய்வுகளாகவே கருதப்படுகின்றன. “ஆழத்து நவீன இலக்கிய ஆய்வுமுயற்சிகள் நிகழ்காலமும் எதிர்காலமும்” (கலைவன், கணை 8, பங்குளி - சித்திரை 2004) என்னும் கட்டுரையில் இன்றைய ஆழத்து ஆய்வுவாளர்களின் ஆய்வுமுயற்சிகளின் பலவீனமான பகுதிகள் கலாநிதி செயோகராசா அவர்களால் இனம் காணப்பட்டு வெளிக் கொண்ரப்படுகின்றன. இக் கட்டுரையில் -

“ 1. ஆய்வாளர்கள், குறிப்பாக இனம் ஆய்வாளர்கள் மூலநால்களை வாசியாது அது பற்றிய விமரிசனக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகளை வாசித்து ஆய்வு நிகழ்த்தல்.

2. எவ்வித ஆதாரங்களுமின்றி கருத்துக்களை உறுதியற்று உரைத்தல்.

3. ஆய்வு முயற்சிகளில் ஈடுபடுவோர் வசதிகருதியும், கால அவகாசமின் மையாலும், சோம்பலாலும் இலக்கிய சஞ்சிகைகள், பத்திரிகைகள் போன்றவற்றை வாசித்துப் பாராது அது பற்றிய எவ்வித விசனமுமின்றி ஆய்வுகளைத் திருப்தியோடு முடித்து விடல்.....”

என செயோகராசா அவர்களால் அடையாளப் படுத்தப்பட்டு சுட்டிக்காட்டப்படும் பகுதிகள் பல. ஈழத்திலிருந்து வெளிவரும் காத்திரமற்ற இலக்கிய ஆய்வுகளை வெளி உலகுக்குத் தூல்வியமாக வெளிக்கம் போட்டுக் காட்டுகின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் 2004 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் வெளிவந்த நூலே கிருஸ்ணபிள்ளை விசாகரூபனின் (B.A (Hons).m.phil (Jaffna),p.G.Dip in Journalism and mass communication (madhurai), p.G.Dip in Temple Arts (Karaikudi), ph.D (Thanjavur) ‘புலம் பெயர் கவிதை: உருவும், உள்ளடக்கம், உணர்த்துமுறை’ என்னும் நூலாகும்.

புலம் பெயர்கள் கவிதை குறித்து ஆங்காங்கே உதிரிக்கட்டுரைகள் பல வெளிவந்த போதிலும், புலம்பெயர் கவிதை குறித்து தமிழில் இதுவரை காலமும்

அப்புறம்

திறனாய்வு நூல்கள் எதுவும் வெளிவராத நிலையில் விசாகரூபனின் நூல் குறித்த முயற்சியானது தமிழிலக்கியப் பரப்பிற்கு நலன் சேர்க்கும் பயன்மிகு செயற்பாடாகும். தமிழிலக்கியத்தின் புதிய முனைப்பை உணர்ந்து கொண்டதன் வெளிப்பாடாக இந்நால் வெளிவந்த போதிலும் புலம் பெயர் கவிதை இலக்கியத்தின் முழுப் பரிமாணங்களையும் இந்நால் வெளிக் கொணரவில்லை என்பது வெளிப்படை.

கலாநிதி விசாகரூபனின் ‘புலம்பெயர் கவிதை: உருவும், உள்ளடக்கம், உணர்த்துமுறை’ என்னும் நூல் பதிருநாவுக்கரசால் தொகுத்து வெளியிடப்பட்ட “புலம்பெயர் கவிதைகள்” என்னும் நூலில் இடம்பெறும் பெரும்பாலான கவிதைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட விமரிசன நூலாகும். இத்தொகுப்பில் உள்ளடக்கப்படாத புகவிடக் கவிதைகள் பல. உருவத்திலும் உள்ளடக்கத்திலும் சிறந்து விளங்குகின்றன. புலம் பெயர் சஞ்சிகைகளுக்கூடாகவும் கவிதைத் தொகுப்புக்களுக்கூடாகவும் அறியப்படும் இக் கவிதைகளைக் கணிசமான அளவு கூட நோக்காது புலம்பெயர் கவிதைகள் என்னும் பரந்தவெளியை தளிந்பர் ஒருவரின் விருப்பு வெறுப்புகளுக்கமைய தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்பையும் புலம்பெயர் இலக்கியம் தொடர்பாக வெளிவந்த சில உதிரிக்கட்டுரைகளையும் புலம்பெயர் படைப்பிலக்கியக் கள்தாக்கள் எனத் தம்மைத் தாமே கூறிக்கொண்டும், முகுடம் சூட்டிக்கொண்டும் இலக்கியக் களங்களில் முகம் பதிக்கும் ஒரு சிலரின் கவிதைத் தொகுப்புக்களையும் கவனத்தில் கொண்டு புலம்பெயர் கவிதைகள் என்னும்



தலைப்பில் ஆய்வினை மேற்கொள்வது பரந்த வானை ஒரு சாளரத்தால் நோக்குவதற்குச் சமனாகும். இதனைப் பிற்கொரு வார்த்தையில் கூறுவதானால் புலம்பெயர் கவிதைகளை ஒரு கமண்டலத்துக்குள் அடக்கிப் பார்ப்பதற்குச் சமனாகும்.

‘புலம்பெயர் கவிதை: உருவம், உள்ளடக்கம், உணர்த்துமுறை’ என்னும் நூலில் ஏற்தாழ 65 கவிதைகள் எடுத்தாளப்படுகின்றன. இதில் அன்னைவாக 37 கவிதைகள் பதிருநாவுக்கரசால் தொகுக்கப்பட்ட “புலம்பெயர்ந்தோர் கவிதைகள்” என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்ட கவிதைகள் ஆகும். மிகுதியாக செ.யோகராசாவின் “புலம் பெயர் கலாசாரமும் புகவிட இலக்கியங்களும்”, “ஆழத்து புகவிட இலக்கிய வளர்ச்சி ஒரு நோக்கு” என்னும் இரு கட்டுரைகளிலிருந்து நான்கு கவிதைகளும்.

செ.கதாசனின் “புலம்பெயர் கவிதை களில் அகதி உணர்வு நிலை” என்னும் கட்டுரையிலிருந்து ஆறு கவிதைகளும். கொ.றோ.கொன்ஸ் ரன்ரைஸின் “புலம் பெயர் தலும், புலம் பெயர்ந்த ஈழத்தமிழின் இலக்கிய முயற்சிகளும்” என்னும் கட்டுரை பிலிருந்து நான்கு கவிதைகளும் செல்வத்தின் “கட்டிடக் காட்டு குள்” என்னும் தொகுப்பிலிருந்து மூன்று கவிதைகளும் ஜெயபாலனின் “பெருந் தொகை” யிலிருந்து நான்கு கவிதைகளும். “மறையாத மறுபாதி” தொகுப்பிலிருந்து இரு கவிதைகளும். தா.சப்ரமணியத்தின் “புலம் பெயர் இலக்கியங்களில் ஈழத்தமிழர் சமூகம்” கட்டுரையிலிருந்து ஒரு கவிதையும். அருந்ததியின் “சமாதானத்தின் பகைவர்கள்”,

“இனியும் சூல்கொள்”, “துருவச் சுவடுகள்”, “சக்தி” ஆகிய இலக்கியப் பனுவல் களிலிருந்து ஏனைய கவிதைகளும் எடுத்தாளப்படுகின்றன. “இனியும் சூல்கொள்” தொகுதியில் இடம்பெறும் திருமாவளவளின் “தேடுகை” என்னும் கவிதை பதிருநாவுக்கரசால் தொகுக்கப்பட்ட புலம்பெயர்ந்தோர் கவிதைகள் தொகுப்பில் இடம்பெறுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அடிக்குறிப்பில் விசாகருபனால் சுட்டப்படும் வஜ்.ச.ஜெயபாலனின் பெருந்தொகை, மறையாத மறுபாதி ஆகிய தொகுப்புக்களில் இடம்பெறும் ஒரு சில கவிதைகள் செ.யோவின் கட்டுரைகளிலும் இடம் பெறுகின்றன. ஜெயபாலனின் “இலையுதீர்கால நிகழ்வுகள்” என்னும் கவிதை இரு வேறிடங்களில் வெவ்வேறு கருத்துக்களை விளக்குமுகமாக விசாகருபனால் தன் நூலில் எடுத்தாளப்படுகின்றது. “மக்கை” என்ற பறவை தாய் மன் மீதான அகலாத

பற்றின் குறியீடாகக் கையாளப்படுவதை எடுத்துரைக்கும் சந்தர்ப்பத்தில் (பக்:53) பெருந்தொகையிலிருந்தே இக்கவிதை எடுத்தாளப் படுவதாகக் குறிப்பிடும் விசாகருபன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரத்த உறவுகள் வெவ்வேறு திக்குத்திசையில் பரந்து வாழ்வதைச் சுட்டிக் காட்டுவதற்கு அதனைப் பயன் படுத்தும் சந்தர்ப்பத்தில் “புலம்பெயர்ந்தோர் கவிதைகள்” என்னும் தொகுப்பிலிருந்தே எடுத்தாளப்படுவதாக அடிக்குறிப்பிட்டுக் காட்டுவார். (பக்:54) வஜ்.ச.ஜெயபாலனின் பெருந்தொகையிலிருந்து எடுக்கப்பட்ட இக்கவிதையைத் துண் டுதுண் டாக உடைத்து வாசகர் வெவ்வேறு கவிதையைனக் கருதும் வண்ணம் பிறிதொரு தொகுப்பிலிருந்து பார்வைக்கு எடுத்துள்ளேன் என விசாகருபன் கூறக் காரணம் யாதெனின் ஆய்வு நேர்மைக்கு அப்பாற் பட்டு இக்கவிதையையும் இக்கவிதையோடு இணைந்து வரும் கருத்துக்களையும் செ.யோவின் கட்டுரையிலிருந்து தான் எடுத்தாண்டதை

“கவாறிதி விசாகருபவின்  
‘புலம்பெயர் கவிதை: உருவம்,  
உள்ளடக்கம்,  
உனர்த்து முறை’  
என்னும் நூல் பதிருநாவுக்கரசால்  
தொழுத்து வெளியிடப்பட்ட  
‘புலம்பெயர் கவிதைகள்’ என்னும்  
நூலில்  
இப்பெயும்  
பருந்மாவன  
கவிதைகளை அடிப்படையாகக்  
கொண்டு  
எழுதப்பட்ட வியரிசன நூலாகும்”

இலக்கிய ஆய்வுகுக்கு மறைப்ப தற்காகவே இக்கைங்கரியத்தைச் செய்தார் எனலாம். 1989 ஆம் ஆண்டு காலப் பகுதியில் வெளிவந்த “துருவச்சுவடுகள்” என்னும் தொகுப்பில் இடம் பெறும் இக்கவிதையை முறையே விசாகருபன் பயன் படுத்திய அதே நிகழ்வுகளை எடுத்துரைக்கும் முகமாக செ.யோ. “புலம்பெயர் கலாசாரமும் புகவிட இலக்கியங்களும்” என்னும் கட்டுரையிலும் “ஆழத்துப் புகவிட இலக்கிய வளர்ச்சி ஒரு நோக்கு” என்னும் கட்டுரையிலும் கையாள் கிறார். இது மாத்திரமன்றி இக்கவிதை சித்திரலேகா மெளன்குருவால் “இலங்கைத் தமிழரின் புலம்பெயர் இலக்கியம்” என்னும் நூலின் “சமூக அரசியல் பின்னணி” என்னும் பகுதியில் இதே நோக்கை வெளிப்படுத்துவதற்காக எடுத்தாளப்படுவதும் இங்கு கூட்டத்தக்கது. தன்னாய்வை முதன்மைப்படுத்தும் பொருட்டு 1995, 2004 ஆம் ஆண்டு காலப்பகுதியில் செ.யோகராசா வால் எழுதப்பட்டு உள்வாங்கப்பட்ட இப்பகுதியை விசாகருபன் வேண்டு மென்றே விடுத்து இவ்வாய்வை முன்னெடுப்பது ஒரு நற்செயலன்று. இதனைப் போன்று “மறையாத மறுபாதி” என்னும் தொகுப்பில் இடம் பெறும் “விற்பனை” என்ற தலைப்பிலான பாமினியின் கவிதை செ.யோ.வின் கட்டுரையில் எடுத்தாளப்படுவதைப் போல் பண்பாடு மலர் - 5 இதழ் - 1 ஆணி 1995) நா.குப்பிரமணியத்தின் கட்டுரையிலும் (“புலம்பெயர் இலக்கியங்களில் ஈழத்தமிழர் சமூகம் கருத்தரங்க்கத்தொடர் - 8.யாழ்ப்பாண விஞ்ஞான சங்கம் 1998-1999) எடுத்தாளப்படுகிறது. ஆயினும் விசாகருபன் தன்நூலில் “பெண் நிலைவாதக் கருத்துக்கள்” என்னும் தலைப்பின் கீழ் இக்கவிதையைப் பயன் படுத்தும் போது நா.சப்ரமணியத்தின் கட்டுரையிலிருந்து எடுத்தாள்வதாகவே குறிப்பிடுவார். பு.பெ.க.உ.உ. - பக்:71) துணை நூற்பட்டியலில்




மறையாத மறுபாதியைப் பார்வையிட்டதாக உறுதிப்படுத்தும் விசாகரூபன் மூலநாலான மறையாத மறுபாதியை விடுத்து நா.சுப்பிரமணியத்தின் கட்டுரையிலிருந்து இக்கவிதையை எடுத்தாளக் காரணமென்ன? நா.சுப்பிரமணியத்தை திருப்திப் படுத்தும் பொருட்டும் அதேவேளை ஆய்வின் நிமித்தம் இக்கட்டுரையும் எடுத்தாளப்பட்டுள்ளது என்பதை வெளியிலகுக்கு எடுத்துரைப்பதற்காகவும் இக்கைங்காரியத்தை விசாகரூபன் செய்திருக்கலாம். இல்லாவிடில் கவிதையோடு இணைந்த வகையில் நா.சுப்பிரமணியத்தின் கருத்துக்களையும் உள்வாங்கு வதற்கும் இக்கட்டுரையைப் பயன்படுத்தி இருக்கலாம். ‘புலம்பெயர் கவிதை: உருவம். உள்ளடக்கம். உணர்த்துமுறை’ என்னும் நாவில் நா.சுப்பிரமணியத்தின் கட்டுரை ஒரு தடவையே விசாகரூபனால் எடுத்தாளப்படுவதைக் கருத்தில் கொண்டே இம்முடிவுக்கு நாம் வரவேண்டிய தேவையுள்ளது.

விசாகரூபனின் ‘புலம்பெயர் கவிதை: உருவம்.

உள்ளடக்கம். உணர்த்துமுறை’ என்னும் நாலுக்கு அடிநாதமாக “இலங்கைத் தமிழரின் புலம்பெயர் இலக்கியம்” என்னும் நால் விளங்கிய போதிலும் விசாகரூபனின் நாலின் உசாத்துணைப் பட்டியலிலோ அடிக்குறிப்பிலோ இந்நால் இடம் பெறவில்லை. ஏவே குறிப்பிடப்பட்ட இலையுதிர்கால நினைவுகள் என்னும் கவிதையை விட பலவேறு கவிதைகளும் அதனோடு இயைந்து வரும் கருத்துக்களும் கீத்திரலோ மௌனக்குருவின் நாலிலிருந்து எடுத்தாளப்பட்ட போதிலும் அவையும் கண்ணியமற்ற முறையில் சுட்டப்படவில்லை. மாதிரிக்குச் சில எடுத்துக்காட்டுக்கள்.

‘புலம்பெயர் கவிதை: உருவம். உள்ளடக்கம். உணர்த்துமுறை’ என்னும் நாவில் “தாயகம் பற்றிய ஏக்கம்” என்னும் பகுதியில் இடம்பெறும் “தமயந்தியின் கவிதை” சித்திரலோ மௌனக்குருவின் நாலில் “கலாசார ஆன்மீகத் தளங்களின் பிரிவும் நினைவும்” என்னும் பகுதியிலிருந்து எடுத்தாளப்பட்ட போதிலும் இக்கவிதை எடுத்தாளப்பட்ட விபரம் கூட அடிக்குறிப்பினில் இடம்பெறவில்லை. எனவில் சித்திரலோ மௌனக்குரு கூட அடிக்குறிப்பினில் இதன் விபரத்தை சுட்டவில்லை. ஆயினும் அவர் உசாத்துணை நாற்பட்டியலில் “ஃசை” என்னும் சஞ்சிகையில் இக்கவிதை எழுதப்பட்ட விபரத்தைக் குறிப்பிடுவார். மேலும் சித்திரலோ மௌனக்குருவால் இதே பகுதியில் குறிப்பிடப்படும்.

“ஸிறுகுருவி வீடு கட்டும்  
தென்னோலை பாட்டிசைக்கும்”



என்னும் கவிதையும் விசாகரூபனின் நாலில் “தாயகம் பற்றிய ஏக்கம்” என்னும் பகுதியிலேயே இடம்பெறுகிறது. ஆயினும் இக்கவிதை செலவத்தின் “கட்டிடக் காட்டுக்குள்” என்னும் தொகுப்பிலிருந்தே எடுத்தாளப்பட்டதாக விசாகரூபனால் எடுத்து ரைக்கப்படுகின்றது. விசாகரூபனால் அடிக்குறிப்பில் சுட்டப்படும் தரவு நேர்த்தியாக அமைந்தாலும் இக்கவிதைகளின்மீது இத்தொகுப்பிலிருந்தே எடுத்துக்கப்பட்டது என ஆணித்தரமாக உரைப்பதற்கு காரணம் இவரிட்ட உபதலைப்போகும். ஏனெனில், “சொந்த நாட்டின் காலநிலை, இயற்கை அழகுகள். அங்குள்ள மரங்கள்..... என இயற்கைப் பெளதீக்க சூழலை நினைவுக்குள்ளனர்.”

இவற்றைத் தம் எழுத்துக்களில் விபரிக்கும் போது அச்சுழலைத் தம்மளவில் மறு உருவாக்கம் செய்து எழுதுகின்ற அந்தப் பொழுதில். அதற்குள் வாழ்வதற்காக. அதனை உணர்வதாக ஒரு மனோநிலையும் உருவாகின்றது. அதனைப் பிரிந்த ஏக்கமும் வெளிப்படுகின்றது” எனச் சித்திரலோ கவிதையில் நாலில் இடம்பெறும் இப்பந்தியே விசாகரூபனுக்கு “தாயகம் பற்றிய ஏக்கம்” என்னும் உபதலைப்பைப் போடக் காரணமாக அமைந்தது எனலாம். இதனைப் போன்று இலங்கைத் தமிழரின் புலம்பெயர் இலக்கியம் என்னும் நாலில் இடம்பெறும் “அரசியல் விமர்சனங்கள்”. என்னும் உபதலைப்பும் அத்துடன் அப்பகுதியில் இணைக்கப்பட்ட இளவாலை விஜயேந்திரனின் “பதினோ ராவது கட்டளை” என்னும் கவிதையும் அப்பட்டமாக அதேதலைப்பின் கீழ் விசாகரூபனால் பதிவு செய்யப்படுகிறது. (பு.பெ.க.உ.உ. பக் 80-81) ஆயினும் விசாகரூபன், ஆயிவு நேர்மைக்கு அப்பாற்பட்டு இக்கவிதை “துருவச்சுவடுகள்” என்னும் தொகுப்பிலிருந்தே எடுத்தாளப்பட்டதாக உரைக்கிறார். எனவே இவற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது “இலங்கைத் தமிழரின் புலம்பெயர் இலக்கியம்” என்னும் நால் விசாகரூபனின் பார்வைக்கு கிடைத்தும் அது உசாத்துணைப் பட்டியலிலோ அடிக்குறிப்பிலோ இடம்பெறாமல் தவிக்கப்பட்டுள்ளது. எனவே சொல்ல நினைத்து விசாகரூபனால் தவறவிடப்பட்ட நாலாக இதனைக் கருதாமல், தன்னாலின் முதன்மை கருதி வேண்டுமென்றே தவிர்க்கப்பட்ட நாலாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது.

பிறின் தரவுகளைக் கொண்டே தன்னாலை முழுமைப்படுத்தும் விசாகரூபன். ஆயிவு மூலங்களிலிருந்து எடுக்கப்பட்ட தரவுகளை முழுமையாக ஓப்புவிக்காது பெயரளவுக்கு ஒருசில தரவுகளை மாத்திரம் காட்சிப்படுத்தி விட்டு, காட்சிப்படுத்தப்படாத ஏனைய தரவுகளைத் தன் சொந்தக் கருதுதுப் போல் கையாள்வது ஆயிவில் விரும்பத்தக்க செயல்லை. விசாகரூபன்

தன்நூலில் “அகதி உணர்வு” என்னும் பகுதியில் செசுத்தாக்களின் “புலம் பெயர் கவிதைகளில் அகதி உணர்வுஷலை” (ஞானம் - பெப்ரவரி 2004, பக: 53-56) என்னும் கட்டுரையிலிருந்து நான்கு கவிதைகளை எடுத்தானுகிறார். ஆயினும் “செல்லடிக்குத் தப்புவது எப்படியென்...” எனத் தொடங்கும் கவிதைக்கு மட்டுமே விசாகரூபனால் அடிக்குறிப்பிடப்பட்டு சுதாக்களின் கட்டுரையிலிருந்து எடுத்தானப்பட்டாக கூறப்படுகிறது. ஒரு ஆய்வாளன் பிற ஆய்வு

மூலங்களிலிருந்து தரவுகளை எடுத்தா ஞாம் போது அவை நேர்மையாக உரிய முறையில் வெளிப் படுத்தப்பட வேண்டும். இதுவே ஆய்வின் பொது நியதி. கவிதைகளைப் போன்று கருத்துக்கள் உள்வாங்கப்படும் போதும் அவை காத்திர முறையில் பதிவு செய்யப்படவேண்டும். ஆனால்


விசாகரூபன் தன் ‘புலம் பெயர் கவிதை: உருவம். உள்ளடக்கம்.

உணர்த்தமுறை’ என்னும் நூலில் கவிதைகளைப் போன்று இலக்கிய ஆய்வாளரின் எண்ணக்கருத்துக்களையும் தன் சொந்தக் கருத்துக்கள் போல் பதிவு செய்கிறார். மாதிரிக்கு சில எடுத்துக் காட்டுக்கள். இந்நூலின் இயல் ஒன்றில் இடம்பெறும் “புலம் பெயர்வின் பன்முகத்தன்மை” பற்றிக் குறிப்பிடும் பல பகுதிகள் பேராசிரியர் கா.சிவத்தம்பியின் “புலம் பெயர் தமிழ் வாழ்வு” (ஆழத்துக் தமிழிலக்கியத்தடம் - மூன்றாவது மனிதன்) என்னும் கட்டுரையிலிருந்து எடுத்தா ளப்பட்டுள்ளன. ஆனாலும் அவை அடிக்குறிப்பிட்டு விசாக ரூபனால் பதிவுசெய்யப்படவில்லை. விசாகரூபன். பேராசிரியரின் கட்டுரையை ஒட்டுமொத்தமாக அப்படியே பதிவு செய்யவில்லையாயினும் பேராசிரி

யரின் பிரத்தியேகமான சொல்லாடல்களை உள்வாங்கி அச்சொற்றொடர்களுக்கூடாக அக்கட்டுரையின் மையக் கருத்தை. தன்சுயகருத்தாக மாற்றி தன் சொந்த மொழிநடையில் வெளிப்படுத்தியுள்ளார். உதாரணமாக:

“1956, 60 களில் இலங்கையில் பெரும்பான்மை professional என்று சொல்லப்படுகின்ற வைத்தியர்கள் பொறியியலாளர்கள், வழக்கறிஞர்கள், எழுதுவிளைஞர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் வெளியேறுகின்றனர்” (கா.சிவத்தம்பி - புலம் பெயர் தமிழ் வாழ்வு பக: 127)

“மருத்துவர்கள், பொறியியலாளர்கள், வழக்கறிஞர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், பிறதொழில் சார் வல்லுநர்கள் முதலானோரை உள்ளிட்டதான் புலமைசார் மக்களது புலம் பெயர்வே இக்காலக்கட்டத்தில் பெரிதாகக் காணப்பட்டது” (கி.விசாகரூபன் பு.பெ.க.உ.உ.உ. பக: 5)



“1960 களின் பிற்கால்காலம் இருந்து சாதாரண நிலையில் உள்ள மக்கள்..... வெளிநாடுகளுக்கு உறைப்புக்காக போகின்ற நிலை தொடங்குகிறது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு” (பு.பெ.தமிழர் வாழ்வு-பக:127)

“1960 களில் பிறிதொரு மக்கட் கூட்டம் மத்திய கிழக்கு நாடுகளை நோக்கி மெல்லப் புலம் பெயரத் தொடங்குகிறது.” (பு.பெ.க.உ.உ.உ.பக: 5)

இதனைப் போன்றே சீதனப் பிரச்சினை என்னும் பந்தியில் வரும் “அதுபற்றி (சீதனப்பிரச்சினை) அவர்கள் அங்கு அதிகம் பேசுவதில்லை. ஏனைனில் அவர்களுக்கு அங்கு பணம் முக்கிய பிரச்சினையில்லை” (பு.பெ.த.வாழ்வு பக: 135) பேராசிரியரின் மேற்கூறிய கூற்றும். “பணம்

என்பது இவர்களைப் பொறுத்தவரை ஆவ்வளவு பிரச்சினைக்குரிய ஒரு விடயமாக இல்லாதுவிடினும் தமது சமூகத்தைச் சீரழிக்கும் ஒருவிதமான கொடிய நோயாகவே இவர்கள் திதனைப் பார்க்கின்றன” (பு.பெ.க.உ.உ.பக: 75) விசாகரூபனால் சிறிது மாற்றங்களுடன் பிரதி செய்யப் படுகின்றது. இதனைப் போன்று பேராசிரியரின் எண்ணக்கருத்துக்கள் பல விசாகரூபனின் நூலெலங்கிலும் வெவ்வேறு விதமாகத் தேவைக்கேற்ப தன் சுயகருத்தாகப் பதிவு செய்யப் படுகின்றது. இக்கட்டுரையிலிருந்து எடுத்தாளப்படும் கருத்துக்களை நூலின் அடிக்குறிப்பு எவற்றிலும் பதிவு செய்யாத விசாகரூபன் துணை நூற்பட்டியலுக்குப் பின் இடம்பெறும் கட்டுரைகள் பகுதியில் இதனை

“சிவத் தம்பி. கா. ‘புலம் பெயர் தமிழ் வாழ்வு’. ‘மூன்றாவது மனிதன்’ கொழும்பு. 2000” என்றவாறு பதிவு செய்கிறார்.

இக்கட்டுரை நான்றிந்த வகையில் “மூன்றாவது மனிதன்” இதழிலும். அதேசமயம் “ஈழத்துத் தமிழிலக் கியத் தடம் 1980-2000 பார் ஸவயும் விமர்சனங்களும்” என்னும் நூலிலும் வெளிவெந்துள்ளன. உசாத்துணை நூற்பட்டியலுக்கு பின் இடம்பெறும் கட்டுரைப் பகுதியில் இக்கட்டுரையை மேற்குறிப்பிட்டவாறு மொட்டையாகச் சுட்டுவது தவறாகும். இதனை-

“சிவத் தம்பி. கா. (2000) ‘புலம் பெயர் தமிழ் வாழ்வு’. ‘மூன்றாவது மனிதன்’ இதழ் 9. கொழும்பு” எனச் சுட்டிக்காட்டலாம். ஆவ்வாறால்லையாயின்

“சிவத் தம்பி. கா (2000) ஆகஸ்ட் - ஒக்டோபார் ‘புலம் பெயர் தமிழ் வாழ்வு’, ‘மூன்றாவது மனிதன்’. கொழும்பு”



இவ்வாறும் கூடலாம். இதனை விடுத்து மேற் குறிப்பிட்டவாறு மொட்டையாகச் சுட்டுவது ஆய்வுநெறியின் பாற்பட்டதன்று.

சஞ்சிகைகளைக் கருத்தில் கொள்ளாது விசாகருபன் இக்கட்டுரையினை “ஆழத்துத் தமிழிலக்கியத்தடம் 1980-2000 பாரவையும் விமர்சனங்களும்” என்னும் நாவில் எடுத்தாண்டிருப்பாரேயாளால் அதனை நான்றிந்த வகையில்.

“சிவத்தமிபி கா. (2000) ‘புலம்பெயர் தமிழர் வாழ்வு’, ஆழத்துத் தமிழிலக்கியத்தடம் 1980-2000 பாரவையும் விமர்சனங்களும், மூன்றாவது மளிதன், கொழும்பு’

என்றே பதிவு செய்திருக்க வேண்டும். நான் மேலே சுட்டிய முறைகளுக்கு அப்பாற்பட்டு விசாகருபன் குறிப்பிடும் மொட்டையான ஆய்வுச் சுட்டியானது “மூன்றாவது மனிதன்” இதழிவிருந்து இக்கட்டுரை எடுத்தாளப்பட்டதா அல்லது மூன்றாவது மனிதன் பதிப்பகத்தால் தனியொரு கட்டுரையாகப் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டதா எனப் பல வேறு குழப்பங்களை வாசகருக்குத்

தோற்றுவிக்கும். ஆய்வுக்கு வழி காட்டியதாக அமையும் அறிவுப் பெருந்தகைகளே இவ்வாறு தவறான வழியில் ஆய்வு முறைமைகளைக் கையாள்வார்களேயானால் எதிர் காலத்தில் இவர்களை நம் பியிருக்கும் சமூகமும் இவர்களால் உருவாக்கப்படும் ஆய்வாளர்களும் தவறான பாதையைக் கைக்கொள்ள நேரிடும். எனவே ஆய்வு முறைக்கமைய ஆய்வுச் சுட்டிகள் எதிர் கால நன்மை கருதி உரியமுறையில் சுட்டப்படுதல் அவசியமாகும். இதனைப் போன்று விசாகருபனால் கொ.ரெ.கொன்ஸ்ரன்ரையின் “புலம் பெயர்தலும் புலம் பெயர்

ந்த ஆழத்தமிழரின் இலக்கிய முயற்சிகளும்” (காலம். இதழ் 18) என்னும் கட்டுரையிலிருந்து ராஜத்தியின் “ஏக்கம்” (பு.பெ.க.பக் 48, காலம், பக்: 21) என்னும் கவிதையும். இளைய அப்துல்லாவின் “எங்கள் தாயகமும் வடக்கே” என்னும் கவிதையும் (பு.பெ.இ.பக் -84, காலம், பக்: 23) வசந்தி ராஜாவின் போர் தருகின்ற சோகங்களுக்குள் ஓயும் எனத் தொடங்கும் கவிதையும் (பு.பெ.க.பக் 67-68, காலம் பக்-23) சமதிருபனின் “அவள் காலச் சக்கரங்கள் ஒய்வின்றி சழல்கிறது” எனத் தொடங்கும் கவிதையும், (பு.பெ.க.பக்: 69, காலம் - பக்: 24) ரஞ்சனியின் “புரிதவின் அவலம்” என்னும் கவிதையும் (பு.பெ.க.பக் - 80 காலம் - பக்: 24) எடுத்தாளப்பட்டது போன்ற கொன்ஸ்ரன்ரையின் என்னக்கருத்துகளும் கயகருத்துக்களாக எடுத்தாளப்படுகின்றன. விசாகருபனின் நாவில் கொன்ஸ்ரன்ரையின் கருத்துக்கள் இருநிலையில் எடுத்தாளப்படுகின்றன.

மூலக்கருத்துக்கள் சிதையாதவாறு

ஒரு

சில திருத்தங்களுடன் கருத்துக்களை எடுத்தான்தால் (உ.-ம்) “ஸமத்தமிழராது ஆரம்பகாலம்புலம் பெயர்வகள் மேல் நோக்கிய சமூக அசைவியக்கத்தின் வெளிப்பாடாகவே அமைந்தது”, (காலம். இதழ் 18, பக்: 17)

“1950களில் ஏற்பட்ட புலம் பெயர்வு பெரும்பாலும் மேல் நோக்கிய அசைவியக்கத்தின் வெளிப்பாடாகவே அமைந்தது”. (பு.பெ.க.பக்: 5)

2. கொன்ஸ்ரன்ரையின் ஆய்வு மூலத்தை பூரணமாக உள்வாங்கி தனக்கேயுபிய பிரத்தியேக சொல்லாடலுக்கூடாக சுய கருத்தாக வெளிப்படுத்தல்.

இவ்வகையில் கொன்ஸ்ரன்ரையின் கட்டுரையில் பிரிவத்துயரினை வெளிப்படுத்தும் இலக்கியப்படைப்புக்கள், புதிய அனுபவ வெளிப்பாடுகள், புகவிட அரசியல் வெளிப்பாடுகள், பெண்ணிய இலக்கிய வெளிப்பாடுகள், இலக்கியப் பிரதியில் ஏற்பட்டுவரும் மாற்றம் ஆகிய உபதலைப்பின் கீழ் இடம்பெறும்பகுதிகள் முறையே

விசாகருபனின் தாயகம் பற்றிய ஏக்கம், புதிய பண்பாட்டுச் சூழல், அரசியல் விமர்சனம், பெண்ணிலைவாதக் கருத்துக்கள்: பாவியல் என்னும் தலைப்பின் கீழ் பதிவு செய்யப்படுகின்றன. கொன்ஸ்ரன்ரையின் கட்டுரையிலிருந்து வடிக்கப்பட்ட சாராமாகவே மேற்குறிப்பிட்ட பகுதிகள் விளங்குகின்றன.

கொன்ஸ்ரன்ரையின் “பெண்ணிலக்கிய வெளிப்பாடுகள்” என்னும் பகுதியில் கூறப்பட்ட விடயங்களை மையமாகக் கொண்டு பெண்ணிலைவாதக் கருத்துக்களை முன்வைக்கும் விசாகருபன், தேவைகருதி செயோவின் கட்டுரைகளிலிருந்தும் (ஞானம், பெப்ரவரி 2004, பண்பாடு, ஆணி 1995) சில

பகுதிகளை சுயகருத்துக்களாக எடுத்தாள்கின்றார். இதனைப் போன்று இயல் நான்கில் குறிப்பிடப்படும் முகங்களை, மறையாத மறுபாதி, பளிவையல் உழவு எனத் தொடங்கும் பந்தி (பு.பெ.க.பக்: 92) செயோவின் ‘ஆழத்துப் புகவிட இலக்கிய வளர்ச்சி ஒரு நோக்கு’ என்னும் கட்டுரையிலிருந்து உள்வாங்கப்பட்டு விசாகருபனால் மீள் உருவாக்கம் செய்யப்பட்ட பந்தியாகும். எடுத்துக்காட்டு:-

“புகவிடத்தமிழ்க் கவிதையைப் பொறுத்த வரையில் கவிதையின் புதிய மொழியாட்சி, படிமம், குறியீடு, உவமை முதலானவை முதலில் கவனத்திற்குரியவாகின்றன. துருவச்சுவடுகள், கட்டிடக்காட்டுக்குள், பளிவையல் உழவு முதலான கவிதைத் தொகுப்புக்களின் தலைப்புக்களும் எமது கவனத்தை ஸ்ரத்துள்ளன.” (ஞானம் - பெப்ரவரி, பக்: 63)

“முகங்கொள் மறையாத மறுபாதி, பளிவையல் உழவு, கட்டிடக் காட்டுக்குள்.....



முதலான கவிதைத் தொகுப்புக்களின் தலைப்புக்கள் கூட குறியீடுகளாக நின்று சொல்லாத சேதிகள் பலவற்றை வெளிப் படுத்துவனவாகவே அமைந்து காணப் படுகின்றன". (பு.பெ.க.பக 92)

சுரேஸ் கனகராஜாவால் "ஈழத் தமிழ்க் கவிதையின் அடுத்தகட்ட வளர்ச்சி" (இன்னுமொரு காலடி. ஏப் 1998) என்னும் கட்டுரையில் புதிய சொற்களையும் அதன் பிரத்தியேகங்களையும் எடுத்து விளக்குவதற்காக தம்பாவின் "எங்கும் மாளிடம்" என்னும் கவிதை எடுத்தான ப்படுகின்றது. இதன் பிரதிபலிப்பே விசாகரூபனின் நாலில் இடம்பெறும் "புலம்பெயர் தமிழர்களின் பன்மொழி அறிவு" என்னும் உபதலைப்படு. அத்துடன் இத்தலைப்பின் கீழேயே தம்பாவின் கவிதையும் எடுத்தாளப்படுகின்றது. ஆனால் விசாகரூபனால் இக்கவிதையும் கவிதையோடு இயைந்த கருதுநிலையும் சுரேஸ் கனகராஜாவின் தொகுப்பிலிருந்து எடுத்தாளப்பட்டதாகக் குறிப்பிடப் படவில்லை. ஆய்வு நேரமையற்று தம் பாவின் கவிதையைக் கூட துருவச்கவட்டிலிருந்து எடுத்தாள் வதாகவே குறிப்பிடுகிறார்.

மேற்குறிப்பிட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது விசாகரூபன் புலம்பெயர் சுஞ்சிகைகளையோ புலம் பெயர் கவிதைத் தொகுப்புக்களையோ முழுமையாகப் பார்வையிடாது பதிருநாவக்கரசால் தொகுக்கப்பட்ட புலம்பெயர் கவிதைகள் தொகுப்பையும் புலம் பெயர் இலக்கியம் தொடர்பாக வெளிவந்த உதிரிக் கட்டுரைகளையும் அடிப்படையாகக் கொண்டே இந்நாலை ஆக்கியுள்ளார். அத்துடன் தனித்துவமான கவிதைத் தொகுப்புக்களைப் பார்வையிட்டதாக விசாகரூபன் கூறியபோதிலும்

அக்கூற்றில் உண்மையில்லை. ஏனெனில் தனிநபர் தொகுப்பிலிருந்து இவரால் எடுத்தாளப்பட்ட கவிதைகள் கூட உதிரிக் கட்டுரைகளில் எடுத்தாளப்பட்ட கவிதைகளேயாகும். (ஓரிரு கவிதைகள் விதிவிலக்கு) கவிதைகளைப் போலவே கவிதை தொடர்பான விபரங்களும் பதிவுகளும் உதிரிக் கட்டுரையிலிருந்தே எடுத்தாளப்படுகின்றன. ஆயினும் அவை பற்றிய விபரங்கள் கூட உறுதியாகவோ நம்பகத்தன்மையோடோ காட்சிப்படுத்தப்படவில்லை. இவற்றுக் கப்பால் விசாகரூபனால் ஆய்வுக்குரிய முறையில் துணை நூல்பட்டியலைக் கூடப் பூரணப்படுத்திக் காட்சிப்படுத்த முடியாமை என்பது விசாகரூபனின் பலவீனமான ஆய்வுமுயற்சியின் விளைவே ஆகும்.

ஒட்டுமொத்தமாகக் கூறுவதானால் புலம்பெயர் இலக்கியம் தொடர்பாக வெளிவந்த கட்டுரைகளின் ஒருங்கிணைவே விசாகரூபனின் 'புலம்பெயர் கவிதை:




உருவம். உள்ளடக்கம். உணர்த்துமுறை' எனக் கூறுமாவுக்கு, நூல் காத்திரமற்று பலவீனமான ஒரு நூலாகவே வாசகரூக்குக் காட்சியளிக்கிறது.

என்பதுகளுக்குப் பின் ஏற்பட்ட ஈழத் தமிழர்களின் புலம் பெயர் வானது ஈழத் தின் தமிழிலக்கியக் கவிதைப்பரப்பில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியது. புலம்பெயர் கவிதைகள் ஆனுமையின் இலக்கியப் புனைவானது ஈழத்து தமிழிலக்கியப்பரப்பை தீவிரமாக அதேசமயம் வீரியமாகவும் ஆக்கிரமிக்கத் தொடங்கியது. தமிழ்மொழிக்கல்வியும் அதற்கப்பால் பிறமொழி இலக்கியப்பரிசுசயமும் நவீன கவிதை மொழியைச் செம்மைப்படுத்தியது. செவ்வியல் தன்மை கொண்ட இப்புனைவு மொழி மரபுக்கவிதை, புதுக்கவிதை, கவியரங்குக் கவிதை, கட்டுரைகளையும் உள்ளூடாக விரிந்து தன்னை அகலப்படுத்திக்கொண்டது. பரந்த அறிவு கொண்டு விரிந்த தளத்தில் நனுங்கி ஆராயப்படவேண்டிய உருவம் என்னும் இயல் விசாகரூபனின் நாலில்

புதுக்கவிதைக் குள் னோ தன்னைச் சுருக்கிக் கொண்டது. ஒரு சில புதுக்கவிதைத் தொகுப்புக்களையும் உதிரிக் கட்டுரைகளையும் உள்ளாங்கி அக் கவிதை விம் பங்களூடாகச் சுயத்துவமற்று வெளிப்படும் விசாகரூபனின் புலம்பெயர் கவிதை என்னும் வெளி, ஆரம்பநிலை வாசகனுக்கு நிலை பேறுடைய பூரணத்தியைத் தருவதாக இருந்தாலும் நிறைந்த தேவுடைய வாசகனுக்கு போதக்கூடிய ஆழ்ந்த திருப்பியைத் தராது. நாளறிந்த வகையில் 2004 காலப்பகுதிக்கு முன் வெளிவந்து வாசகர் கவனத்தை ஸ்த்த தொகுதிகள் பல விசாகரூபனால் தேவைற்ற சோர் வின் நிமித்தம் தவறவிடப்படுகின்றன. அவ்வாறில்லையாயின் தவிர்க்கப்படுகின்றது. பங்குனி 2004 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விசாகரூபனின் புலம்பெயர் கவிதை: உருவம். உள்ளடக்கம். உணர்த்துமுறை

என்னும் நூல் வெளிவருகிறது. இக்காலப்பகுதிக்கு முன் வெளிவந்து விசாகரூபனின் நாலில் இடம் பெறாத புதுக்கவிதைத் தொகுப்புக்களாக:

ஹம்சத்வனியின் "சிறைகளில் இருந்து"(1981 இல் ஈழத்தில் வசித்த காலத்தில் எழுதப்பட்டது), "அக்கரைக்குப் போன அம்மாவுக்கு"(1985), "முடிவிலும் அழியாதது"(1988), "கெளரியின் சோகங்களில் துயரமானது"(1988), "அகதி"(1993), பதினெண் புகலிடப்பெண்களால் எழுதப்பட்ட "மறையாத மறுபாதி"(1992), தீரனின் "சடலைகளாகும் நகரங்கள்"(1989), அருந்ததியின் "இரண்டாவது பிறப்பு", அ.கந்தசாமியின் "காலத்தின் பதிவுகள்"(1991), கி.பி. அரவிந்தனின் "இனி ஒரு வைகறை"(1991), "முகம்கொள்"(1992), ககளின் "நுகத்தடி நாட்கள்"(1993). சக்கரவர்த்தியின்



“யുത്തകണ്യാസമ്” (1994), ചെമ്പിയൻൻ “ഇല്ലാമല്പോൺ എൻ തോழ്ന്നുകു”, “മരണം”, “അന്തികാലവസ്യത്തേടി” (1993), “ആൺറ തനിത്തതീവുകൾ നിലവു, സാരമന്റെ മഴു” (2002), തിരുമാവാവാൻ “പണിവധി ഉമ്പി” (2000) “അംതേ ഇരവു അംതേ പകൾ” (2003), ആളിയാൻ “ഉർത്തുപ്പേസ്” (2000) ഇണബാലൈ വിജയേന്തിരാൻ “നിരിമറ റുപ് പോൺ കൻവകൻ” (1999), ആൺന്തപിരാന്തിൻ “ക്യതരിചനാമ്” (1992), പിരത്പാതിലബന്നാതൻ, ചക്കരവർത്തി. തിരുമാവാവൻ ആകിപ്പോറിൻ കവിതകൾ ഉണ്ടാന്തകിയ “യുത്തത്തൈത്തീൻപോമ്” (1999), രവിപിൻ “ചെട്ടൈ കമുർന്നിയനാകങ്കൾ” (1995), പെണിയൻ “പോർക്കാലപ്പുപാണങ്കൾ” (1996), പാൾകിയിൻ “ഉൾഇത്തുഊർന്നുകൾ” (2000), നക്കീരൻ “നൻസിരവുക്കുറിയൻ” (1998). നവമ അരവിന്തനിൻ “കാത്തിരുത്തൽ”, ഭേദ്യാന്തേക്കാൻ “തായക്ക് ശമാതാൻമ്” (2000), മട്ടുവില്ഗൊങ്കുമരൻിൻ “മുകമരിയാ വീരാക്രൂക്കാമ്പ്” (2000), കന്തൈയാ നവരേന്തിരാൻ “മെണൻ മുകാമ്” (2003), “തിവി വിയാ” (പതുനകർ ചെല്ലത്തുരൈയാാല് തൊകുക്കപ്പട്ട പലകവിന്തുകൾ കവിതകൾ ഉണ്ടാന്തകിയ കവിതയെ തൊകുതി) പോൺവർഘരൈക്കൂർലാമ്.

വിശാകരുപൻ നൂവില് “ഉറവമ്” എൻ്നുമുപരുത്തിപില് സ്ഥൂത്തമില്ല പുലമ്പെയർന്തെ നാടുകൾ മരുപുക്കവിതകൾ ഇല്ലൈ എൻ്നു ചൊല്ലുമാബുക്കു അരുന്ത ലാകവേ കാണാപ്പട്ടുകിന്നുതു” എങ്കുറി അതരുന്നിയ കാരണങ്കൾഡിമ് അവരുടുകേ ഉരിയ തനിത്തുവമാൻ മുற്റയില് ആരാധകിന്റൊ. (13 വരികൾില്) തൻനൂലുക്കു “പുലമ്പെയർ കവിതയെ” എൻ്നുമുത്തൈലെ ഇട്ടുവിട്ടു മറുന്തുക്കുക്കൂട ഒരു മരുപുക്കവിതയെ ഇവാ തൻ നൂവില് എടുത്താണവില്ലെ. നൂൺനീന്ന വകൈയില് ഇക്കാലപ്പകുതിയിൽ വെബിവന്തു മരുപുക കവിതയെ തൊകുപ്പുകൾക്കാക വി. കന്തവൻത്തിൻ “പാടുമനമേ” (1972) ആമുഖം ആണ്ടു സ്ഥൂത്തിലില് വഴിത്തകാലത്തിലിൽ എഫുതപ്പട്ടതു). “പുലവർമ്മണി ഇണബാലൈ അമുതവിൻ കവിതകൾ” (2002), “അമ്പി കവിതകൾ” (1994), ചെലവള്ളത്തമി പുന്നീകന്തരാശാവിൻ “ഊരകാറ്റു” (2003), “തമിളിനമേ തായകമേ” (2002), നാകേന്തിരാൻ കവിതക്ക് ചരമ് (2002), വിക്കി നവവെര്ട്റണ്ടത്തിൻ “ആകായകന്സൈക്”, വല്ലൈക് കമലാവിൻ “വല്ലൈക് കമലാവിൻ കവിതകൾ” (2002), നാവർന്നുമുഖ്യർ നട്ടാരാഞ്ഞിൻ “കവികക്കന്പരാസി” (1994 സ്ഥൂത്തിലില് വചിത്ത കാലത്തിലിൽ എഫുതപ്പട്ടതു) പോൺവർഘരൈക്കൂർപ്പിട്ടുക്കൂർലാമ്.

**കുർപ്പി:** ച.വേ. പങ്കാച്ചരം ഇക്കാലപ്പകുതിയില് പുലമ്പെയർന്തു ചെല്ലാമൈധാാല് അവർ പെയരുമും പട്ടപ്പിലും ഇന്തു എടുത്താണപ്പട്ടവില്ലെ)

അപ്പുൾ—

ഇതണ്ണപ്പെ പോൺരു വിശാകരുപൻ നൂവില് കാതുക്കവിതകൾ എൻ അമൈക്കപ്പട്ടുമും കവിയരങ്കക്കവിതകൾ കൂട ഇട്ടുപെരാവില്ലെലെ എൻപതു ഇന്തു കുർപ്പിത്തക്കതു. കേട്ടപോർ കബൈക്കുമും വൻഞാമുക്കവധിയാക്കുമും എനിമെപ്പട്ടുത്തപ്പട്ട പുലക്കത്തിലുണ്ണെ ചൊറ്റക്കണക്കുകെയാൻടുമും എതുകൈ. മോൺ. സന്തത്തുടാൻ ഒഞ്ചക്കിരപ്പുടെയതാക കവിഗുണം തൻ ഉന്നർവുക്കണബാ പാടുവേദേ കവിപരംകുക്കവിതെ എന്നലാമു. ഇവവകൈപിലും പുലമ്പെയർ കവിയരങ്കുകു കവിന്തുകൾക്കാക കന്തവൻമാ. ചിവാ. ചിന്ഩത്തമ്പി, പൊൺഞായാ വിവേകാനന്തരൻ. വേലണ്ണയുൾ പൊൺനോർ കുർപ്പിട്ടുകു കൂർത്തക്കവർകൾ. വേലണ്ണയുൾപ്പെ പൊൺഞായാൻിനിലമാകി എൻ്നുമും തൊകുപ്പിലും അവരിൻ കവിയരങ്കുകു കവിതകൾ ചില പത്വിബാടുകൾണ്ണ. അല്ലവയുൾ അരുണം തെയ്വേന്തിരാൻിൻ “വിഷിത്തെമു വീശിടുമു കാർ଱്റാപ്പ മാരിടു” വിക്കാ പാക്കിയന്നാതിരാൻിൻ “കവിതക്കോബെ” പോൺരു തൊകുപ്പുകൾിലും ഇട്ടുപെരുമും പെറുമ്പാലാണ കവിതകൾിലും കവിയരങ്കുകു കവിതകൾണ്ണ വടിവമാതിരിക്കണാ ഇണങ്കാണക്കുട്ടിയതാകവുംണ്ണാൻ.

പുലമ്പെയർ കവിതകക്കുൾ ചൊറ്റക്കണത്തുടാൻ ചെന്തിവു നേര്ത്തമിയാക തൻണണ ഇന്മു കാട്ടുമും ശൈക്കുവാടിവിലും അമൈന്ത കുറുക്കകവിതകളും മുക്കിയമാണവെ. വേലണ്ണയുൾ പൊൺഞാഞ്ഞാവിൻ “പശ്ചക്കിരികു” എൻ്നുമും തൊകുപ്പു ഇതരുതുക്കുക ചാൻറ്റാകുമു. ഇത്തൊകുപ്പെ എഴുത്തു ആധ്യാത്മകഞ്ഞുമും ഇലക്കിപാശുവാലുരുമും ശൈക്കു കവിതയെഡുരേ അമൈത്ത പോതിവുമും ഉണ്ണമൈലി ഇതു ശൈക്കുവാടിവാലും. ശൈക്കു കവിതെ ഓവിലൊവാന്റുമും മുൻ്റാടിയെക്കൊൺടാകവുമും അടക്കൾ ഓവിലൊന്റുമും മുന്റയേ മുരൈ 5. 7. 5. അഞ്ചക്കണബാ പെറ്റ്രണവാകവുമും അമൈയ വേൺടുമു. വേലണ്ണയുൾ പൊൺഞാഞ്ഞാവിൻ “പശ്ചക്കിരികു” തൊകുപ്പിലും ഇട്ടുപെരുമും കവിതകൾ ഇവ വടിവമെതിയെക്കൊൺടിരുക്കവില്ലെ. ആപിനുമും പുലമ്പെയർ നാട്ടിവിരുന്തു വെബിവന്തു മുതലാവെതു കുറുക്കവിതെത്തെ തൊകുപ്പു എൻ്നുമും വകൈയിലും ഇതണ്ണ മുക്കിയുതുവുമും ആഴ്ന്തു അരിയപ്പെ വേൺടിയെതാൻരാകുമു.

ഇന്റപ്പത്തിയെ വെബിപ്പട്ടുതുമും പാമാലൈകണാക കൂട കവിതെ യെനകകരുതി ആധ്യവക്കുപ്പട്ടുത്തി ആരാധപ്പട്ടവുമുണ്ടു. “ഇലക്കിയമുമും തീരണാധ്യവുമും” എൻ്നുമും നൂവിലും പേരാസിയർ കക്കലാപത്തിയാലും കവിതെ വകൈമെക്കുൾ ഉപ്പട്ടുത്തി ഇവെ ആരാധപ്പട്ടവുതാലും (തൻ നുണ്ണരാം ചിപ്പ പാടലുകൾ, ഇഞ്ചപ്പാടലുകൾ) വിശാകരുപനാലും ഇന്റപ്പത്തിയെ വെബിപ്പട്ടുതുമും പാമാലൈകണുമും കവിതയെണകകരുതി ആധ്യവക്കുപ്പട്ടുത്തിപ്പട്ടിരുക്കവേണ്ടുമും. ഇപ്പരപ്പു വിശാകരുപനാലും ആധ്യവക്കുപ്പട്ടുത്തപ്പട്ടു മുൻഡെനുക്കപ്പട്ടിരുക്കു മാണാലും പുലമ്പെയർ നാടുക്കണിവിരുന്തു വെബിവന്തു പാമാലൈകണാലും ഇലക്കിയ ആർവാലുകൾ അരിന്തിരുപ്പാർ. അവവകൈപിലും പുലമ്പെയർ നാടുക്കണിവിരുന്തു വെബിവന്തു ഇന്റപ്പക്കു പാളുവെലുകൾ കമലാകാക സ.നാകേന്തിരാൻിൻ “ഇയേക്കപിരാൻ പന്റ്രിയ കവൈയാൻ കവിതകൾ”, ചി.സ്രോஜിനിതേവിയിൻ “വിനാധകർ പാമാലൈ”,

வேலண்ணும் பொன்னன்னாவின் “அபிராமி அம்மன்” பஜனைப் பாடல்கள் “விநாயகர் பக்தி பஜனைப் பார்மாஸை” போன்ற பல தொகுப்புக்களைக் கூறலாம்.

புகிலட நாடுகளிலிருந்து வெளிவந்த கவிதைத் தொகுப்புக்கள் பலவற்றைத் தன் திறனாய்வுக்கு உட்படுத் தாத்தைப் போன்றே விசாகரூபன் அவர்கள் இதுவரை காலமும் தொகுப்புக்கள் எதுவும் வெளிவராத நிலையில் புலம்பெயர் சஞ் சிக்ககளில் காத் திரமான கவிதைகளை எழுதிய படைப் பிலக்கியவாதிகளையும் தன்திறனாய்வுக்கு உட்படுத்தவில்லை. சித்தார்த்த சேகுவாரா, கற்சுறா, சன்னதமாடி, தானியா, பாமதி சோம சேகரன், கலிஸ்ரா, சத்யா, சுகுணா, கோசல்யா சொர்ண விங் கம் போன்றோர் இவ்வகையில் முக்கியமானவர்கள்.

தன் நூலில் ஆய்வுக்கு உட்படுத்தப்படாத நூல்களைக்கூட துணைநூற்பட்டியலில் விசாகரூபன் காட் சிப்படுத்துவது ஆய்வின் நம் பகுத் தன்மையைச் சிதைத்து விடுகின் றது. நட்சத் திரன் செவ்விந்தியனின் “எப்போதாவது ஒருநாள்”, சேரனின் “நீ இப்போது இறங்கும் ஆறு” என்னும் நூல்கள் துணைநூற்பட்டியலில் விசாகரூபனால் காட்சிப்படுத்தப்பட்ட போதிலும் இந்நால்களிலிருந்து ஒரு கவிதைக்கூட விசாகரூபனால் எடுத்தாளப் படவில்லை. குருதில் கவி ஷங்கே, அகஸ்டினோ நெட்டோ, எவ்ஜேனியா பிரேவோ, ஆரியல் டோப்ரேன், குவேரா ரோக்டால்டன் போன்ற இலத்தின் அமெரிக்கக் கவிகளுடன் நட்சத் திரன் செவ்விந்தியனின் இத்தொகுப்பு யமுனா ராஜேந்திரனால் ஒப்பிட்டு ஆராயப் படுகிறது. இத்தகைய முதன்மையான தொகுப்பை விசாகரூபன் துணை நூற்பட்டியலில் இணைத்திருந்த போதிலும் அவரால் இத்தொகுப்பி லிருந்து ஒரு கவிதையைக்கூட தன்நூலில் எடுத்தாளமுடியவில்லை. கவிதையையிடுந்து யமுனா ராஜேந்திரனின் முன்னுரையைத் தன்னும் எடுத்தாண்டா? அதுவும் இல்லை.

சேரனின் “இரண்டாவது



குரிய உதயம்” “யமன்” “கானல்வரி”. “எலும்புக்கூடுகளின் ஊர்வலம்”, “எரிந்து கொண் டிருக் கும் நேரம்” ஆகிய தொகுப்புகளிலிருந்து எடுக்கப்பட்ட நூறு கவிதைகளின் தொகுப்பே “நீ இப்பொழுது இறங்கும் ஆறு” என்னும் கவிதைநூலாகும். அதிலும் குறிப்பாக “எலும்புக் கூடுகளின் ஊர்வலம்”, “எரிந்து கொண் டிருக் கும் நேரம்” ஆகிய தொகுப்புக்கள் முறையே கண்டா தேடல், தேடல் பதிப்பக்த்திலிருந்தும் சபாலிங்கத்தினால் பிரான் ல் ஆசியா நிறுவனத்திலிருந்தும் வெளியிடப்பட்ட புலம்பெயர் கவிதைத் தொகுப்புக்களாகும். நிறைவான இத்தொகுப்பிலிருந்து ஒரு கவிதை கூடவா விசாகரூபனுக்கு அகப்பட வில்லை? எனவே ஆய்வொன்றின் துணை நூற் பட்டியலில் நல்ல நூல் களைக் காட்சிப்படுத்தி அதனை எடுத்தாமல் விடுவதென்பது ஆய்வின் காத்திரத் தன்மையைச் சிதைத்து அவ்வாய்வை சீர்க்கைக்குமென்பது வெளிப்படை.

இயல் ஒன்றில் இடம் பெறும் ‘புலம்பெயர் கவிதை’ உருவும், உள்ளடக்கம், உணர்த்துமுறை’ என்னும் பகுதியில் ‘புலம் பெயர்ந்தேர்களது இலக்கிய வெளிப்பாட்டு வடிவங்களுள் கணிசமான இடத்தை நிறைக்கு நிற்டனவாகக் கவிதைகள் கானப்படுகின்றன’ என்னும் விசாகரூபனின் கூற்று முற்றிலும் ஏற்படையதன்று. புலம்பெயர் இலக்கியங்களை முழுமையாகப் பார்வையிடாது குறிப்பிட்ட சில கவிதைத் தொகுப்புக்களை மாத்திரம் கவனத்திற் கொண்டு ஆய்வாளர் தன் கூற்றுக்களை முடிந்த முடிபாக உரைப்பது ஆய்வுக்கு நன்மை பயக்கும் செயலன்று. கொரில்லா, ம். வெள்ளாவி, முற்றத்து மல்லிகை, ஆண்கள் விற்பனைக்கு ஒரு அகதி உருவாகும் நேரம் (குறுநாவல்) ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து..... என் நாவல்கள் பல வெளிவந்த நிலையிலும்; முகம் தேடும் மனிதன், குமாரரூபத்தி கதைகள், யத்தத்தின் இரண்டாம் பாகம், திகிடச்கரம், வம்சவிருத்தி, வடக்குவீதி, மகாராஜாவின் ரயில் வண்டி, தேசத்துரோகி, அசதி, சேவை, நில்டை..... எனக்கிறுக்கைகள் பல காத்திரமான வகையில் வெளிவந்தநிலையிலும் மேற் கூறிய முறையில் ஆதாரமற்ற முன் வைப்பது அறிவிழூர்வமான செயலாகாது.

(மேலதீகி விபரங்களுக்கு - புலம்பெயர் இலக்கியம் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் மனவெளி-ஞானம், ஜூன் 2003)

(20ம் பக்கம் பார்க்க)

அப்புறம்

### பாமரத்தி

அவளது விரல்கள்

தானியக் கதிர்களென விரிந்திருக்கின்றன.....

கிரீடமாக ஆகாயமிருந்தது

கண்கள் இரண்டும் நாவற்பழங்கள்

முகம் காலைப்பொழுது

முடிந்த கூந்தல்... தூக்கணாங் குருவிக் கூடு

பற்கள் ஆயுதங்களெனப் பளிச்சிட்டன...

நடக்கத் தொடங்கியிருந்தாள் சுயேச்சையாக...

எவருக்கும் உடைமையற்றவளாக

வரலாற்று உடலை நிமித்தி

காலத்தின் ஆன்மாவை மிகைத்து... ஏறி

மிதித்தவாறு!



அப்பாஸ்



இரண்டு பெண்கள்

முழு அர்த்தத்தில்  
நம்மைப் பகிர்ந்தபடி உரையாடிக் கொண்டிருந்தோம்  
கன்னாடி வானம்  
நானுமாகி நீயுமாகியிருந்தோம்

நம்மைத் தொந்தரவு செய்யாமல்  
மூன்று இரவுப் பறவைகள்  
ஒன்றையொன்று தொடர்ந்து செல்கின்றன  
காற்றை உடைத்து  
அளவுக்கு மீறிய அகண்ட சிறகுகளினால் அலையெழுப்பி  
உடைந்த காற்றுத் துண்டங்கள்  
கன்னாடியில் பட்டுச் சிதறுகின்றன.

தொலைவில்  
ஏதோ தவிப்புடன் தூடித்துக் கொண்டிருந்த  
அடுத்த வீட்டு நிழல் மூக்குக் கூரை முகட்டில்  
முக்குத்தியென ஜோலிப்பதை பார்த்திருந்தோம்.

உனது கூடு நிரம்பி தேன் வழிந்து கொண்டிருந்த  
மாயப்பொழுதைச் சொல்லிச் சிரித்தபடி  
நீ ஏக்கழுற்ற பொழுது  
மற்றுமொரு பறவை பறந்து செல்கிறது

நான் திகட்டும் வரை உணவுட்டியதில்  
நிலா ஓரமாய்ச் சென்று அமர்ந்திருக்கலாம்.

ஒவ்வொரு ஓலை மடிப்புகளிலும்  
தன்னை ஒழுக விட்டிருக்கும்  
விசுவாசமான தூய்மையான அதன் ஒளியை பூச்சிகளேன்.  
விரல்களில் விசித்திரமாய் நீ பார்க்கும்  
அவ்வொளிச் சாறு  
அதிசயமான பானமாகிவிடுகின்றது.

நாம் முடிவற்றுப் பருகப் பருக  
தாகங் கொண்டு இரண்டு பெண்களை அருந்தும் இவ்விரவு  
இதற்குமேல் இல்லையென்ற  
அற்புத்ததை சுவைத்துவிட்ட திளைப்பில்  
சாய்ந்து செல்கின்றது

அர்த்தமற்ற கன்னாடி வானம்  
நானுமாகி நீயுமாகிக் கிடந்தோம்



அந்த

ஊரின் பிரதான தெருவிலிருந்து கிளை பிரிந்து போகும் ஒழுங்கையில் கணிசமான தூரம் சென்ற பிறகு சடைத்து வளர்ந்து நிற்கும் ஒரு பூவரச மரநிழலில் அமைந்திருக்கிறது கிளியன் ஸனயின் சைக்கிள் கடை. தனது 14வது வயதிலிருந்து சைக்கிள் கடைக் கிளின்ஸையாக அறியப்பட்ட சதா சிவத்தின் முழுப்பெயர் ஊருக்குள்ளேயே பலருக்குத் தெரியாது. பெரியவர் சிறியவர் எல்லோருக்குமே கிளியன் ஸன என்பது ஒரு பெயர் போல்ப் பழகிப் போயிருந்தது. அவர் ஒரு சைக்கிள் வைத்தியர் போல. திருத்தப் படுவதற்கென வருகின்ற சைக்கிள் களை நடாத்துகின்ற விதத்தில் ஒரு பக்குவம் இருக்கும். பரிவும் பொறுமையும் தெரியும்

“வருசக்கன க்காக என்ன தன்னி காட்டாமல் உழுக்கிக் கிரிந்தால் சைக்கிள் என்னத்துக்கு ஆகும்? உனக்காக நாள் முழுக்க உழைக்கிற அதைச் சரியா வைச்சிருக்க வேணுமென்டு நினைக்கிறதில்லையா? வாய் போத பொருளென்றாலும் அதிலும் ஒரு விசுவாசம் இருக்க வேணுமா”. வைத்தியத்துக்கு வரும் சைக்கிள்களை பரிசோ



தித்துக் கொண்டே கிளியன்ஸை சொல்லும் இந்தப்பேசு ஊருக்குள் பலபேருக்கும் பிடிக்கும். கிளியன்ஸை வைத்தியம் பார்த்தால், பிறகு நீண்ட நாட்களுக்கு சைக்கிளில் பழுது என்று சொல் கிறபடியாய் ஏதும் வராது.

கிளியன் ஸனயின் வீடு சைக்கிள்கடையட்டேயே சேர்ந்து அமைந்திருந்தது. கடையின் வாசலால் உள்ளே ஏறினால் கடையின் பின்புறச் சுவரோடு அமைந்துள்ள வாசல் வழியே வீட்டுக்குள் நுழையலாம். மிக நீளமானதும் அகவமானதுமான மண்டபம். அருகருகாக இரண்டு அறைகள். முன்பக்கத்தில் அடுப்படி என அமைந்திருக்கிற அந்த வீட்டில் கிளியன்ஸையின் தர்ம பத்தினி மலர்க்கா என அழைக்கப்படும் நேசமலர் தனது பகல்நேரத்தில் பெரும்பங்கினை தையல் வேலையிலோ ஆடுகளைப் பராமரிப்பதிலோ செலவிடுவாள். திருமனமாகி 18வருடங்களாகிவிட்ட நிலையில் குழந்தை பிறக்கும் எனும் நம்பிக்கையெல்லாம் அற்றுப்போய்விட்ட கிளியன்ஸையும் மலர்க்காவும் ஊருக்குள் அவர்களோடு பழுகுகின்ற பலபேர்க்கும் தந்தையும் தாயும் போலத்தான் இருந்து வருகிறார்கள்.

## நச்த்தியபாலன்


ஊரிலே ஏதும் விசேசமென்றால் பெண் பிள்ளைகள் மலர்க்காவைக் கொண்டுதான் தங்கள் ஆடைகளை தைப்பித்துக் கொள்வார்கள். கிளியன் ஸனக்கு சைக்கிள் எப்படி யோ மலர்க்காவுக்குத் தையல் மிகின். அழுகுணர்ச்சியுடன் காலமாற்றத்திற்கு ஏற்றபடி, புதிய, புதிய முறைகளில் சட்டைகள் தைத்துத்தருவது மலர்க்காவுக்கு பிடிக்கும். மிகவும் கறாரான பேர்வழிபோல் தைக்க வரும் போது தையல் கூலிகளை யெல்லாம் விஸ்தாரமாகச் சொல்லி கட்டணத்தை கேட்கிற மலர்க்கா எவர் எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள வேண்டும். அவனுக்கு நடக்கி கிற அநியாயங்களை நேரில் பார்க்கும் சிலர் “ஏன் மலர்க்கா உவையளிட்ட காசபனம் இல்லையோ? உங்களுக்குரியதைக் கேட்டு வாங்குங்கோவன்” என்று சொன்னால், “கழுத்துப் பிடியில் காசைப் பறிச்சு நாங்கள் என்ன கோட்டையே கட்டப்போறும்..? எதோ முன்டு வேளையும் சாப்பாடு தேட கடவுளே என்று கொஞ்சம் காசு வந்தால் போதும் தானே?.....” என்று சமாதானம் சொல்வாள் மலர்க்கா.

வழமையான நாட்களை விட கிளியன்ஸை கடையில் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒரு கலகலப்புத் தெரியும். வீட்டு வாசலோடு அமைந்த கடையென்பதால் கடை பூட்டுகிற நாளென்று கிடையாது. அதிலும் ஞாயிற்றுக் கிழமைகளில் கிளியன்ஸையோடு பேசுவதற்காக

அப்புஸ்

யாராவது ஒரிருவர் ஆள்மாறி ஆள் வந்த வன்னமே இருப்பார்கள். கடைக் குள் போடப்பட்டிருக்கிற நீள்மான வாங்கு போதாமல் போய் உள்ளே இருக்கிற கதிரைகளும் சிலநேரம் கடைக்கு வருவதுண்டு. எது கதைத்தாலும் ஒரு சின்னநகைச் சுவையோடு தொடரும் கிளியன் ணையின் சுவாரஸ்யமன் பேச்கக்காக யாராவது வந்தபடியே இருப்பார்கள்.

ஒரு ஞாயிறு கூடத்தவறாமல் இங்கு வருகிற சிலர் இருக்கிறார்கள். அவர்களுள்ளே சங்கக் கடையில் பணிபுரியும் “ஈசு” எனப்படும் ஈஸ்வரன் நிச்சயம் இருப்பான். அவனுக்கு



“நீ பேசாமல் இரு. நாங்கள் ஒருக்கால் உள்ள ஆச்சியோடு கதைச் சூப்போட்டு வேலையை தொடங்கிறம்”

அந்தவீட்டில் ஒரு தனிக்கவனிப்பும் அக்கறையும் உண்டு. ஏதாவது விசேஷமாக சமைத்தாலோ, பலாப்பழும் மாப்பழும் என்று வந்தாலோ ஈசவிற்கு என்று ஒரு பங்கு ஒதுக்கி வைக்கப்பட்டு விடும். மறுக்கா ஈசவிற்கென்றால் ஒரு தனியான அக்கறையோடு எது தேவையானாலும் தயாரித் துக்கொடுப்பாள். பாசாங்கு ஏதும் இல்லாமல். “அக்கா, அக்கா” என்று அன்பாகப் பேசும் அவளைக் கிளியன்ணையும் ஒரு பரிவோடுதான் நடத்துவார். ஈசவிற்கு தகப்பனோ, தாயோ இப்போது இல்லை. தாய் வழிப் பாட்டியோடுதான் வாழ்ந்து வருகிறான். ஈசவின் பாட்டிக்கு காது கேட்பதும் குறைவு. கண்ணும் மங்கல். மூன்றுவேள்ள சமையல் செய்யக்கூடியவாக அவர் இருப்பதே

பெரிய விசயம். எனவே ஓய்வன நாட்களில் ஈசவின் பொழுது கிளியன்ணையின் கடையில்தான் கழிகிறது. வஞ்சகமில் லாத வனாகிய ஈச மீது மலருக்குத் தனியான ஒரு பிரியம்.

ஞாயிற் ருக்கிழமை என்பதால் வழுமை தவறாமல் இன்றைக்கும் ஈச வந்துவிட்டான். கடந்த வாரத் தில் தடிமன் காய்ச்சலோடு கடையில் நின்று பாடுபட்டு. ஈச தன் உடல் நிவையை மேலும் மோசமாக்கிக் கொண்ட போது.

“உனக்கெள்ள அறிவில் வையா? காச்சல் பஞ்சி என்றால் சொல்லி வீவெடுக்கலாம்தானே.. காச்சலோட முழுநாளும் கடையில் நின்டு முறிஞ்சபோட்டு வாறாய். வீட்டில் ஆச்சி ஒன்றும் கேளா என்றுதானே இப்படி நடக்கிற? மனுசரெண்டா வருத்தம் துன்பம் வருந்தானே? வருத்தம் பாராம உன்னையார் முறியச்சொன்னது..?” இவ்வாறு அவனை உரிமையாக சுக்கண்டித் தாள் மலரக் கா. ஞாயிற் ருக்கிழமை பொழுது போக்க வந்தவரெல்லாம் திரும்பச் சென்று விட்ட பிறகு “அப்பனே முருகா” என்று எழுந்து கொண்ட கிளியன்ணையிடம் உள்ளே இருந்து கடைக்கு வந்த மலர் பேசத் தொடங்கினான்.

“மெய்யே அப்பா! எங்கட ஈசவிற்கு ஒரு கவியானம் பேசினா என்ன..? ஆச்சிக்கு நல்லா வயது போட்டுது. அவையும் விட்டா ஈசவிற்கு வேற் ஒரு துணையுமில்லை. இந்த நிவையில் இப்படியே எவ்வளவு காலத்துக்குத்தான் ஈச இருக்கப் போகுது? அவனுக் கென்டு ஆச்சுகள் தேவை வார்கள் பேசிக்கொண்டு போன மலர் இடை நிறுத்திய போது “அதுவும் சிரிதான் ஈசவிற்கு ஆரா கவியானம் பேசிற்று?” என்று கிளியன்ணை கேட்டார்.

“வேற்யார் நாங்கள்தான். நாங்கள் தானே அவனுக்காக ஏதும் செய்யக் கூடிய ஆக்களாக இருக்கிறம்” “அதுவும் சரிதான்பா. ஈசவிற்கு

ஏற்றமாதிரி ஒரிடத்தில் செய்தா நல்லதுதான். பாவம் அப்பாவிப் பெடியன் அவனை விளங்கிக் கொள்ளக்கூடிய இடத்தில் பொம் பிளை எடுத்தமென்டால் எல்லா ருக்கும் ஆறுதல்”.

அவ்வளவு நேரமும் அவர்கள் பேசியதைச் சுத்தமின்றிக் கேட்டுக் கொண்டு நின்ற ஈச என்ன செய்வதென்று தெரியாது ஒர் அதிர்ச்சியில் புதைந்து போயிருந்தான்.


“என்ன ஈச நாங்கள். கதைச்சது கேட்டதுதானே. ஆச்சியாலையும் ஒடியாடி ஒன்றும் செய்யேலாது. உனக்கும் வயது முப்பதாகுது. உனக்கு என்ன மாதிரி பொம்பிளை விருப்பம்?” என்று கிளியன்ணை கேட்டார். ஈசவிற்கு என்ன சொல்வதன்று தெரியவில்லை. மலர்தான் அவனுக்காகப் பேசினாள்.

“ஈச சரியன் வெக்கம் பிடிச்ச பிள்ளை. வாய்விட்டு ஒன்றும் சொல்லாது. நல்ல ஒரு இடமாப்பார்த்து நாங்கள் பேசேவம் பொம்பி ணையையும் ஈசவிற்கு காட்டுவைம் அவனுக்கு பிடிச்சா செய்துவைப்பம். என்ன நாங்கள் இவ்வளவு கதைக் கிறம். நீ ஒன்றும் பேசாமல் இருக்கிறாய்? ஏதும் சொல்லன் ராப்பா”

“என்னத் த சொல்லுறது எனக்கிப்ப என் கவியானம்..?”

“நீ பேசாமல் இரு. நாங்கள் ஒருக்கால் உன்ற ஆச்சியோடு கதைச்சுப்போட்டு





வேலையத் தொடங்கிறும்”

எதுவும் சொல்லத் தோன்றாமல் அமைதிக்குள் புதைந்து போன ஈசு இருட்டத் தொடங்கியிபின் வீட்டுக்குப் புறப்பட்டான். மறுநாள் மாலை அவன் வேலை முடிந்து புறப்பட்ட நேரம் கிளியன்னை அவனை தேடிப்போய் அழைத்தார். கடையைத் தாண்டி அவனை உள்ளே அழைத்த கிளியன்னை மலரைக் கூப்பிட்டார்.

“இஞ்சரப்பா விசயத்தை நீயே சொல்லு” உள்ளே இருந்து வந்த மலர் சிறு சிரிப்போடு ஈசவின் கையில் ஒரு புகைப்படத்தை திணித்தாள். அதிலிருந்த பெண்ணின் முகத்தையும், மலரக்காவின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தான் ஈசு.

“இந்தப்பிள்ளை என்னட்டை தைக்க வாறவன். ஒன்று வரைக்கும் படிச்சுப்போட்டு வீட்டோட நிக்கிறாள். தகப்பன் போன வருசம் காலமாயிற்றார். நாலு பொம்பிளைகள் உள்ள வீட்டில் இவள்தான் முத்தவன். இப்ப இருக்கிற வீட்டை இவளுக்கு குடுப்பினம். பெடிச்சி நல்ல முயற்சி உள்ள பிள்ளை. என்னப்போல நல்லாத் தைப்பாள் எப்பிடி உனக்கு பிடிச்சிருக்கே?”

�சவின் முகம் மலர்ந்து கிடந்தது. இப்படி ஒரு நாள் தன் வாழ்வில் வரக்கூடுமென அவன் என்னியதில்லை. கிளியன்னையும் மலரக்காவும் எடுக்கிற அக்கறையைப் பார்க்க மனச நன்றியில் கரைந்தது. ஆனால் எதுவும் பேசுமுடியவில்லை. மனசில் உள்ளதைக் கொட்டிவீடுகிறதுபோல அவனுக்குப்பேசுவராது. ஒரு நன்றி கலந்த சிரிப்போடு படத்தை மலரக்காவிடம் கொடுத்தான்.

“பொம்பிளை பிடிச்சிருந்தா படத்த நீயே வைச்சிரன்” என்றாள் மலரக்கா. தயக்கத்தோடு படத்தை மீண்டும் வாங்கிக் கட்டைப் பைபில் வைத்துக்கொண்டாள். “ஆடுத்த ஞாயிறுக்கிழமை கடைக்கு வா பெட்டையிட்ட உன்னைப்பற்றி சொல்லி இருக்கிறன். அவன் உன்னை நேரில் பார்க்க வேணுமாம்”

�சவின் வாழ்க்கையில் அன்றைக்குப் பிரகு வந்த ஏழு நாட்களும் யிக மிக நீண்ட நாட்களாகத் தெரிந்தன. கிளியன்னையின் ஆலோசனைப்படி புதுசாய் ஒரு சேட் வாங்கியிருந்தாள். அதுவரை உடுக்கப்படாத புதிய வேட்டியை உடுத்திக்கொண்டான். சனிக்கிழமை மாலை முடிவெட்டி மீசையையும் கத்தரித்துக்கொண்டான். கண்ணாடிக்குமுன்னால் நின்றபோது ஒரு நம்பிக்கை வந்தது. ‘பரவாயில்லை’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். வழக்கத்தை விட வேலைக்கே கிளியன்னை கடைக்குப்போய் விட்டான் ஈசு. மனச என் அவ்வளவு படத்தை என்று அவனுக்குத் தெரியவில்லை. காலை பத்துமணியளவில் தனது சிநேகித்திகளோடு அந்தப்பெண் வந்திருந்தாள். எல்லோரையும் வீட்டுக்குள் அழைத்து உட்காரவைத்து தேநீரும் சிற்றுண்டியும் பரிமாறினாள் மலரக்கா. சம்பிரதாய பூர்வமான பேசுக்குப்பிறகு மலரக்கா நேரடியாகவே கேட்டாள்.

“அப்ப சொல்லுங்கோவன் தேவகி மேற்கொண்டு முயற்சிகளைப் பார்ப்பமோ”

தேவகி தன் சிநேகித்தியின் காதில் ஏதோ கூறினாள். “வீட்டுக்குப்போய் சொல்லி அனுப்பிறாவாம்” என்றாள் அந்த சிநேகிதி. பெண் பிள்ளை என்பதால் உடனடியாக முடிவைச் சொல்ல வெட்கப்படுகிறாள் என்று ஈசு என்னிக்கொண்டான். எல்லோரும்

போனபிறகு கிளியன்னை தணிந்த தொளியில் மலரிடம். “பெடிச்சிக்கு முகம் அவ்வளவு சரியா இல்ல. ஒரு வேளை மாப்பிளையைப் பிடிக்கே வையோ தெரியவில்லை.”

“நீங்கள் என் அவசரப்படுறியள்? அவள் போய் பிறகு சொல்லிஅனுப்பிறன் என்டு தானே சொன்னவள்” என்றாள் மலர். அன்று மாலைப் பொழுதுக்குள் னேயே முடிவு வந்துவிட்டது.

“மாப்பிளை ஸ்டெலா இல்லையாம். ஜீன்ஸ் போடவில்லை யாம்” என்று சொல்லி திருமனப் பேச்சை கைவிடுமாறு சொல்லி அனுப்பியிருந்தாள் அந்தப் பெண்.



“நீ பேசாமல் இரு. நாங்கள் ஒருக்கால உனர் ஆச்சியோடு கந்தர் சுப்போட்டு வேலை தொடங்கிறும்”

கிளியன்னையும் மலரக்காவும் மனமுடைந்து போனார்கள்.

“தகப்பன் இல்லாத பிள்ளை பேண்டு போட்டு தேடிப் போய் ஒழுங்கு செய்து நாங்களா எல்லாத்தையும் செய்யப் போக அந்தப் பெட்டையினர் திமிரப் பாருங்கோவன்” ஏமாற்றமடைந்த குரவில் கூறினாள் மலர். கிளியன்னை எதுவும் பேசவில்லை.


மறுநாட்காலை கடையைத் திறந்து கிளியன்னை உற்சாகமிழந்த மனதோடு வேலைகளைத் தொடங்க முனைகையில். தூரத்தில் ஈசு வந்து கொண்டிருப்பது தெரிந்தது.....!



## “ ஸ்ரீவே ஸ்ரீவே ஸ்ரீவேய்யா”

(சுந்தரராமசாமி பற்றிய ரிகைவுக் குறிப்புகள்)

குபிளான் ஜி. ரண்முகன்



தமிழ் இலக்கிய உலகில் சிந்தனை உலகில் 14.10.2005ல் சுந்தரராமசாமி என்ற ஆளுமை தனது இயக்கத்தை நிறுத்திக்கொண்டது. ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் அவரால் ஏற்படுத்தப்பட்ட சலனங்களும் அதிர்வுகளும் தொடர்ந்தும் அலை ஏற்று கொண்டுதான் இருக்கும். எமது நீண்ட செழுமை கொண்ட இலக்கிய வரலாற்றில் - சிந்தனை வரலாற்றில் அவரின் தடங்கள் அழிவே இல்லாதவாறு பதிந்தேதான் இருக்கும்.

ஏற்ததாழ் எனது இருபதாவது வயதில் 1966ம் ஆண்டு மட்டில் அவரின் “அறிமுகம்” எனக்கு நேர்ந்தது. யாழ் இலக்கிய நண்பர் கழக நிகழ்வுகளில் முத்த எழுத்தாளர்கள், அப்போது வித்தியாசமாக எழுதுபவர்களாக அவரைப் பற்றியும், தி. ஜானகிராமனென் பற்றியும், ஜெயகாந்தனைப் பற்றியும் சொன்னார்கள். எனது தேவையில் அவரின் “புளியமரத்தின் கதையுடன்” பரிச்சயமானேன். அவருடைய வேறும் சில சிறுகதைகளுடனும் கவிதைகளுடனும் கூடப் பரிச்சயமானேன்.

இப்போது நினைத்துப் பார்க்கும்போது தேடல் மிகுந்த எனது இளமை வாழ்வில், அவரது கதை உலகம் ஒருவிதமான மாயாலோகமாகவே எனக்குப்பட்டது. தூங்குமுஞ்சி மரங்களும், அவற்றில் காற்று புகுந்து எழுப்பும் விசில் ஓலியும், கதைகளாய்ச் சொரியும் தாமோதர ஆசானும் அவரின் தேவைத்தயுமென விரிந்து செல்லும் மாயாலோகம். இளைய சுந்தரராமசாமியின் (இளைய மார்க்கல் என்பது போல) இனிமையான மாயாலோகம்.

ஒரு பத்துப் பதினைந்து வருடங்களின் பின்னர், மீண்டும் புளியமரத்தின் கதையைப் படிக்க நேர்ந்தது. அந்த மாயாலோகத்தின் கவர்ச்சியை மீறிய எள்ளலும் நையாண்டியும் (நடிகையின் குறைப்பிரசவம்) மனிதனின் பேராசையின் விபாதிங்களும் இதயத்தைக் கணக்கச் செய்யும் சோகமுமாய் புளிய மரத்தின் கதை புதிய பரிமாணம் எடுத்திருந்தது.

இப்போது மீண்டும் படிக்கவேண்டும் போலிருக்கிறது. அது காட்டும் இன்னோர் உலகத்தைப் பார்க்க ஆசையாய் இருக்கிறது.

“சுந்தரராமசாமி எழுதும் புதிய நாவல், ஜே.ஜே: சில குறிப்புகள்” எனக் குறிப்பிட்டு அந்நாவலின் சில அதிகாரங்கள் ஒரு சஞ்சிகையில் ( $\frac{1}{4}$  ஆக இருக்க வேண்டும்) வெளிவந்திருந்ததும் அந்த அதிகாரங்கள் ஜே.ஜே.ஜே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கத் தூண்டின. நீண்ட எதிர்பார்ப்பின் பின் ஜே.ஜே.ஜே: சில குறிப்புகளை வாசிக்க முடிந்தது.

முதிர்ந்த சுந்தரராமசாமியின் சிந்தனை வயப்பட்ட உலகம்; மனித மனதின் பல வேறு வகைப்பட்ட விகந்பங்களினாடாகப் பயணம்; ஆசைகளுக்கும், அவைங்களுக்கும், போராட்டங்களுக்கும், அமைதிக்கும், முனைப்புகளுக்கும், நிதானத்துக்கும் இப்படி இப்படியே இவற்றுக் கிடையே சமநிலை காணும் எத்தனிப்பு, ஒரு வகையில் வாழ்வின் அர்த்தங்களைத் தேடும் அலைக்கழிப்பு (சிந்தனை உலகின் சிறுகடிப்பு என்று வர்ணிக்கலாமா?)

சுந்தரராமசாமியின் அடுத்த (குழந்தைகள் பெண்கள் ஆண்கள்) நாவலைப் படிக்கும் தருணம் இன்னும் வாய்க்கவில்லை. அதில் அவரது இன்னோர் உலகைக் காண நேருமோ?

இடையில் அவரின் எத் தனையோர் கதைகள், கட்டுரைகளை வாசித் தேன். சிலவற்றைத் தவிர மீதியை நீணவு கூரமுடியவில்லை. ஆனால் வாசித்த காலங்களில் அவை ஏற்படுத்திய அதிர்வுகளை நினைவுபடுத்த முடிகிறது. அவரின் சிறுகதைகளில் “உதைபந்தாட்டப் பயிற்சியாளராக இருந்த ஆசிரியரின் கதை” (நாடார் சார்) இப்போதும் மனதை நெருகூடிறது. மற்றப்படி பிள்ளை கெடுத்தாள் விளை எல்லோருக்கும் தெரிந்த வேறு காரணங்களால் மனதில் பதிந்து இருக்கிறது. கவிதை களில் எனது தேவைகள்” (லோஷன் மனக்கும் பாத்ரும், சுந்தனையில் கோத ஒரு வெண்டாடி, “அழுக்கை



அகற்றுங்கள் அழக்கை அகற்றுங்கள் நகத்தில் சேரும் அழக்கை அகற்றுங்கள்; என்பன நினைவில் மிதக்கின்றன. கட்டுரைகளில் “மனக்குகை ஓவியங்கள்” என்ற புதுமைப்பித்தனின் கதைகளைப் பற்றிய கட்டுரை - “எங்கள் புதுமைப்பித்தன்தானே என்று படிக்கத் தொடங்கினேன்....” என்ற நீதியில் விரியும் கட்டுரை.

1988 ஆகஸ்டில் அவரது நேரடியான அறிமுகமும் அவரது வீட்டில் 2 நாள் விருந்தினராகத் தங்கும் பேறும் கிடைத்தது. அந்தப் போதுகளில்

அவ்வப்போது அவருடன் நேர்ந்த சம்பாஷணைகள் பெறுமதியானவை.

இளமைக்காலத்து அவரது நோயற்ற வாழ்க்கை; மாடியறை ஒன்றில் ஜன்ன லோரப் படுக்கையில் கிடந்து “பைனாக்ஸ்” ஊடாக விரியும் உலகம்; அவரது பிரியமான சகோதரி - பசுவய்யா எனப் புனைபெயர் வைக்கக் காரணமான “பசுவே பசுவே பசுவய்யா” என சகோதரி பாடும் பாடல்; கிருஷ்ணன் நம்பி என்ற அவரது இளமைக்கால நண்பர்; மரணம் பற்றியே சிந்தித்து சிந்தித்து எழுதி மரணமான ‘‘இடைவெளி’’, என்ற குறுநாவலை எழுதிய சம்பத்; பாரதியாரின் தனித்துவமான சொல் இணைப்புகள் (என்று தனியும் - இந்தச் சுதந்திரதாகம், தனியொரு வனுக்கு உணவில்லை

யெனில்) ஜேஜே. நாவல் பற்றிய விமர்சனங்கள், காவி கட்டிச் சாமியாராகப் போகும் அவரது விருப்பம் பற்றி அவருடைய மனைவியின் (கமலாக்கா) விமர்சனங்கள்; அவரது பிரியமான கடைசி மகள் “தங்கு”, பிறமொழி படைப்புகள் தமிழில் நிறைய வரவேண்டும் என்ற அவருடைய அக்கறை, இலங்கைத் தமிழரின் பிரச்சினைகள், ஜரோப்பாவில் ஒடும் ரயிலில் சந்தித்த, தனியே பயணம்


செய்த பதின்மூன்று வயது மதிக்கத்தக்க இலங்கைத் தமிழ்ப்பெயர், மலையாள நாவல் ஒன்றின் (தோட்டியின் மகன்) மொழிபெயர்ப்புக்காக அவருக்கு ஆயிரம் ரூபா கிடைத்த போது “உருப்படியான காரியமும் செய்யிறாய்” என்ற அவரது தந்தையாரின் பாராட்டு; ஒரு மலையாள நடிகருடனும் (மம்முட்டியோ, மோகன்லாலோ என்று நினைவில்லை) மாதவள், நீல. பத்மநாதன் ஆகிய எழுத்தாளர்களுடனான அவரது தொடர்பு கள்; யேகராசா, பத்மநாப ஜயர், குலசிங்கம் ஆகியோர் அங்கு வந்தமை பற்றிய நினைவுகளுக்கள்; அப்போது சென்னையில் (தமிழ்நாட்டில்) மிகப் பிரபலமாகிவரும் மேல்மருவத்தார் கோயிலும் - சாமியாரும்; மேல்மருவத்தார் அடியார்களின் சென்னையை ஸ்தம்பிக்கச் செய்யும் சிவப்புச் சட்டைப் பேரனி; இன்னவாறான உரையாடல்களின் நீட்சி. அவரது சந்திப்பும் உரையாடல்களும் அவரது வீட்டில் தரித்து

நின்ற இரண்டு மூன்று நாள்களும் எனக்கும் என துணைவிக்கும் என்றும் மறக்க முடியாதவை.

மைம்மலான மாலைப் பொழுதினில் நாகர்கோவிலில் இநங்கி தொலைபேசியில் தொடர்புகொண்டபோது கணீர் என்ற குரவில் “கண்ணன் சிலை”யை அடையாளப்படுத்தி தனது வீட்டுக்கு வழி சொன்னார். வீடு சேர்ந்த போது வாசலிலே வரவேற்று சுகநலம் விசாரித்து உபசாரம் செய்தார். அவரின் வீட்டிலேயே விருந்தினராகத் தங்கவைத்து, பார்க்க வேண்டிய இடங்கள் - மனிதர்களைப் பற்றிக் கூறி வசதிகள் செய்து தந்து வழி காட்டினார். பகல்வேளைகளில் அவர்களுடைய கடையில் அவரே இருக்கவேண்டிய நெருக்கடியான நிலையில் - எங்களுடன் கூடுதலான பொழுதுகளைக் கழிக்க முடிய வில்லையே எனக் கவலை ப்பட்டார். நாங்கள் பணம் மாற்று வதந்காக எங்களுடன் வங்கிக்கு வந்து உதவினார். இறுதியில், நாகர்கோவில் பஸ் நிலையத்துக்கு தனது காரில் எங்களை அழைத்துச் சென்று, திருவனந்தபுரம் பஸ்லில் எங்களுக்கு இடம்பிடித்துத் தந்து கைகுலுக்கி, கையசைத் துவிடைப்பற்றார்.

இடையில் ஒரு நாள் “யாழ்ப்பானம் வாருங்கோவன்” என்று கேட்டேன். “நிலைமைகள் சரியாக்கட்டும், வருவன்” என்று சொன்னார். வராமலே போய் வீட்டார்.


உயரத்தைப் போலவே உயர்ந்த உள்ளமும் கொண்ட அவரின் மறைவால் துயருறும் குடும்பத்தினருடன் - நன்பர்களுடன் - அபிமானிகளுடன் - நாங்களும் இணைகின்றோம். அவரின் நினைவுகளை மனத்தில் இருத்தி அஞ்சலி செய்கின்றோம்.



ஶம்புச்



# —மஞ்சும் கேதீஸ்



அப்புற

மழை,  
மழைவெளி  
இரண்டும் பெறும் (தரும்)  
பரிமாணங்கள் வெவ்வேறே

வாழ்நிலங்கள் புழுதி மேடாய்  
பல்லாயிரம் அடி ஆழத்தில்  
நீர் வற்றிப் புகைகிறபொது  
எண்ண மடிப்புகள் விரிகிறது  
குளிர்தலுக்காய்....

நான் எனக்கான மழையை  
உருவாக்கவில்லை — அதற்கான  
ஞானமும் என்னிடமில்லை.

மழை பெய்கிறது — அது  
தரும் இதமான குளிர்,  
வான் விரிப்பில் மழையின் படர்ந்தல்,  
யன்னலைத் தாண்டாத அதன்  
கொரவம்,.....எல்லைகளோடு இரசித்தல்  
இவ்வளவே  
எனக்கும் மழைக்குமான  
பிளைப்பு..... இங்கு  
மழை,  
மழைவெளி  
இரண்டும் பெறும் (தரும்)  
பரிமாணங்கள் வெவ்வேறே.

பிணமேடைச் சாம்பல்  
கணந்து வழிந்தோடுகிறது  
முற்றத்தில்.  
வாசற்படியெங்கும் எலும்புத் துகள்கள்  
படிகின்றன,  
பனைகளும், உங்களுடையதும்  
பறிபோகின்றன  
மழை வெளியுள்  
நான்  
எனக்கானவற்றோடு  
டயர் இருக்கைகளின்  
மீதே இருந்து கொள்கிறேன்.

குளிர்தலுக்கான மழையல்லவிது  
நடுங்கும் நட்சத்திரங்களை மூடிச்  
சிரிகிறது மாய இருள்.

கடைசித் துளியும் வீழ்ந்து  
வெள்ளம் பெருக  
வெறிக்கோடுகிறது புவி.  
ஆரவாரம், நிசுப்தம், எல்லாம்  
குனியம்.....  
புதிரடந்த மழை வெளியுள்  
தூரத் தொடர்சிறது மழை  
.....அரோகர சிவனே.....|  
மழை  
மழைவெளி  
இரண்டும் பெறும் (தரும்)  
பரிமாணங்கள் வெவ்வேறே



மரணம் இறப்பு பற்றிய கருத்தாக்கம் என்பது வரலாற்று நகர்வில் மதம், விஞ்ஞானம் சார்பான கருத்துக்களுக்குள் கட்டப்படுகிறது. பின்னர் சமூக நோக்கில் குறித்த பண்பாட்டிற்குள் இருப்புக் கொள்ளும். இதனால் மரணம் பண்பாட்டிற்குள், பண்பாட்டை உருவாக்கி மரணச்சடங்கு என்னும் தனிப் பண்பாட்டை கட்டிக் கொள்கிறது. இது சடங்கைப் பிரதான களமாகக் கொண்ட குறித்த பண்பாட்டின் அடையாளக்கூறுகளை இணைத்துத் தனித்துவங்களைப் பேணுவதனால் அதுசார் கருத்தாடலும் அதைப் பின்பற்றும் சமூகமும் நிலையான

காணலாம். இதற்கு காலனித்துவம் காரணமாக அமைந்தது என்னாம். இத்தகைய பின்னணியில் யாழ்ப்பாணத்தில் மரணச்சடங்கும் அது சார் நடைமுறைகளும் மிகப்பிரதான இடத்தை பெறுகின்றன.

யாழ்ப்பாணத்து மரணச்சடங்கின் போது அதன் சமூக, மத, பொருளாதார, தொழில், கலை அழகியல் கூறுகளை மிகப்பலமாக இணைத்து வெளிப்படுவதை அவதானிக்க முடிகிறது. இது சடங்குடன் இணைந்த ஆற்றுகையாக வெளிப்படுவதைக் காணலாம். பலமான நிலையான சமூகத்திற்கே இது சாத்தியமாகின்றது. குறிப்பாக

## யாழ்ப்பாணத்தின் மரணச்சடங்கில்

கட்டுறை

### பாடுதல் மரபும், இசையும்

தி.சதீஸ்குமார் -

இருப்பைக் கட்டமைத்துக்கொள்கின்றது.

மனித வளர்ச்சியில் இறப்பு அவனது இருப்புக்குரிய அடிப்படைகளை உருவாக்கவும், கண்டையை முறைக்காலாக அமைந்தது. வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொடங்கி நவீன மனிதன் வரையும் அது நகர்ந்து வந்துள்ளது. எனவே அது ஒரு காலத்தில் பொதுப்பண்பாடாகவும், பின்வரும் காலங்களில் சமூக தனித்துவங்களின் பகுதியாகவும். இன்று தனிமனிதனின் உள் இழப்புக்குரிய உணர்வையும் தோற்றுவித்துள்ளது. இதில் சமூக தனித்துவத்தின் பகுதியாகவும், மாபாகவும், வழக்கமாகவும் இடம் பெறும் மரணச்சடங்குப் பண்பாட்டையாழ்ப்பாணத்தில் காணலாம்.

யாழ்ப்பாணம் நீண்ட பண்பாட்டு அடையாளங்களின் களமாகக் காணப்படுகிறது. இது அதன் புவியியல் மற்றும் மத, மொழி, சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலைக்கான தனித்துவங்களைப் பேணும் அல்லது கொண்டிருக்கும். இதனை மரணச்சடங்காரர் பண்பாட்டிலும் பெருமாவான தனித்துவத்தையும், அதேவேளை சமூக அசைவியக்கத்தின் பண்புகளினாலும் உருவாக்கப்பட்ட மரபு மற்றும் புதுமைகளுடன் இயங்கும் ஒன்றாகத் தற்போதும்

யாழ்ப்பாணத்தின் மரணச்சடங்கானது மதம் சார்ந்ததும், மதம் சார்பற்றுதான் இரண்டு நிலைகளில் இடம் பெற முடியும். இதற்குள் இடம். சடங்கு சார் ஆற்றுகைகளும். அவற்றுடன் இணைந்த பின்னணிகளும் மேற்கூறப்பட்டதற்குள்ளே கட்டப்படுகின்றன. பெரும்பாலும் தொழில் முறைக் கூறுகளை இணைக் கின்ற பண்பு ஒரு தனித்துவத்தையும் அதேவேளை அதன் சமூகவிபல் உட்கட்டுமானத்துள் இயங்குவதையுமே உணரமுடிகிறது. இவ்வாறு மரணச்சடங்கில் பாடுதல் என்பது தற்போது ஒரு தொழில் முறையாக உருவாகியிருப்பதைக் காணலாம்.

மரணச்சடங்கில் பாடுதல் என்பது உலகில் இடம்பெறும் வெவ்வேறுபட்ட மரணச்சடங்குகளிலும் இடம் பெறுகின்றது. இவ்வடிப்படையில் பாடுதல் என்பதற்கான வரலாறும் காணப்படுகின்றது. எனவே மரணச்சடங்கில் பாடுதல் என்பது உலகப் பொதுவான நடைமுறையாகும். ஆயினும் யாழ்ப்பாணத்து மரணச்சடங்கில் பாடுதல் என்பது இச்சமூகத்தில் இடம்பெறும் ஒரு நீண்ட மரபாகும். ஒப்பாரி பாடுதல் எனும் பாரம்பரிய மரபுடன் ஆரம்பித்து, பின்னர் இந்து மதம்சர்ச்சடங்குகளுக்கிடையில் மிகப் பலமாகக் காணப் படுவதுடன், ஏனைய யாழ்ப்பாணத்தில் நடைமுறையில் உள்ள மதங்களினதும், மதம் சாராத சடங்குகளிலும் பாடுதல்



என்னும் வழக்கு ஒரு பொதுவான நடைமுறையாகக் காணப்படுகின்றது.

இதில் இந்து மதம்சார் சடங்குகளில் ‘பாடுதல்’ நடைமுறையில் இருந்துள்ளதை 1927 வெளிவந்ந ‘திருமுறைப் பெருமை’ எனும் நூலின் ஆசிரியர் ஸ்ரீலூர் சுவாமிநாதர் பண்டிதர் ‘பினத்தின் முன் பாடி திருமுறையின் பெருமையைக் கெடுத்தனா’ எனக் குற்றம் சாட்டுகின்றார். ஆரம்பத்தில் கிரியை நடைமுறையில் சில சந்தர்ப்பங்கள் பாடுதலுக்கான அடிப்படையைக் கொடுத்துள்ளது. ஆயினும் இது உயர் நிலை சமூகத்திற்குரியதாக மட்டுமே இருந்ததுடன் தொழில் முறையாகப்பாடுதல் நடைமுறை இருக்க வில்லை. பின்னர் வந்த சமூக மாற்றம் மற்றும் நாவலரினால் கொண்டு வரப் பட்ட புதிய இந் துமத் நடவடிக்கைகளுடன் இணைந்த பலமான பண்பாடாகவே இதைக் கருத முடியும்.

சைவசித் தாந் தத் தை மெய் யியலாக, வாழ்க்கையின் பாரவையாக நிலைநிறுத்தும் நாவலர் அதன் பின்னாலே சமூகத்தை அனைத்து நிலையிலும் இயங்குவதற்கு துணை நின்றார். இதனால் திரியை நெறிமுறையின் பால் அபரகிரியை நடைமுறை இறப்புக்கான உடல், ஆன்ம ஈடேற்றத்தைத் தோற்றுவிக்கும் ஒன்றாக கருதப்பட்டது. இதன் பின்னணியில் குறித்த மரணச்சடங்குச் சூழலில் சமூக, பொருளாதார, தொழில், கலை, ஆசிரியல் இணைக்கப்படுகின்றது. இதில் பாடுதல் என்பது பிரதான பணியாக, ஆன்ம ஈடேற்றத்தின் ஒரு பகுதிச் சடங்காக இணைக்கப்படுகின்றது. ‘சவத்தைச் சிவமாக்குதல்’ சடங்கில், பாட்டும், இசையும் பங்களிப்பதாக உணரப்படுகின்றது. இதனால் திருமுறைகள், சித்தர் பாடல்கள் என்பதெற்றுள்ள பால்நிலை, பருவநிலை, இடைநிலை, இறப்பு நிலை மற்றும் சமூக, பொருளாதார நிலைகளை முன்னிறுத்தி பாடல்களைப் பாடுதல் என்பது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட ஆற்றுகைப் பண்பாட்டைத்

தோற்றுவிக்கின்றது. தொழில் முறையாகப் பாடுதல் இடம் பெறுவது என்பது அது சமூகத்தில் வலுவாக நிலை கொண்டுள்ளதன் பின்னணியே எனலாம். இதனால் ஆற்றுகைக்கான ஒழுங்கொன்று ‘பாட்டுக்காரரினால்’ ஏற்படுத்தப்படுகின்றது.

அதாவது பிரதான கிரியை நடைமுறையுடன் இணைந்த நான்கு தொகுதிப்பாடல்கள் இடம்பெறும். இவற்றை கிரியைக்கு முந்திய பாடல் தொகுதி, கிரியைக்குரிய பாடல் தொகுதி, வீதியூர்வலத்திற்குரிய பாடல் தொகுதி, மற்றும் சுடலையில் இடம்பெறும் பாடல் தொகுதி எனப் பிரிக்க முடியும். அத்துடன் அவை நான்கு தொகுதிகளிலும் ஆற்றுகை செய்யும் போது ஆற்றுகைக்குரிய நடைமுறைகளையும் ஒரு ஒழுங்கையும் பின்பற்றுதலையே கொண்டுள்ளன. இது குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இடர்தியாக தீவகம், வலிகாமம் ஆகிய பகுதிகளில் பிரதான இடத்தைப் பெறுகிறது. வடமராட்சியும், தென்மராட்சியும் அதன் நடைமுறைக்குள் இருப்பதனைக் காணலாம். இங்கு சமூக, பெருளாதார, சூழ்நிலை களினாலேயே ஆற்றுகை ஒழுங்கமைக்கப்படுகின்றது. இதில் இரண்டுக்கு மேற்பட்ட தொழில் பாடல்களுடன் கிரியைக் குழலில் உறவினர்களான ஆண்கள் மற்றும் பெண்களும் ஆற்றுகைக்கு பங்களிக்கின்றவையையும் காணக்கூடியதாக உள்ளது. இதன் மூலம் யாழ்ப்பாணத்தில் மரணச் சடங்குப் பாடுதலில் ஒரு தனித்துவ நடைமுறையாகவும், ஒரு முறையான ஆற்றுகை மரபின் பின்னணியில் இயங்குவதையுமே உணரமுடிகின்றது.

இதில் பெரும்பாலும் மூவர் திருமுறைகள் மற்றும் ஏனையவையும், பட்டினத்தார் பாடல்கள், இராமவிங்க சுவாமிகள்பாடல், தாயுமானவர்பாடல்கள், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம், அபிராமி அந்தாதி, சிவபூராணம், நடராசர்பத்து, தனிநபர் புகழ்ச்சிப்பாடல், குலமரபு தெய்வப்பாடல்கள், இஷ்ட தெய்வப்பாடல்கள், இடத் தெய்வப்பாடல் கள், திருநீற்றுப் பதிகம், திருப் பொந்றவற்றையும் பாடிக் கொள்கின்றனர். இந்த முறையானது எந்த இலக்கியங்களும் கூறி நிற்காத ஆற்றுகையாளரின் ஒழுங்கைமைப்பாகும்.



அடுத்து இங்கு பாடப்படும் பாடல்களானவை பெரும்பாலும் பண்ணிசை மரபிலேயே பாடப்படுகின்றன. கூடுதலாக பண்ணிசைக்குரிய முறையில் காணப்படும் திருமுறைகள் போன்றவற்றைப் பாடும்போது மற்றைய பாடல்களையும் பண்ணிசையிலேயே பாடுகின்றனர். எனினும் ஒருசிலர் பட்டினத்தார் பாடல், மற்றும் குலமரபு தெய்வபாடல்களை காந்தக இசை இராகத்தில் அமைத்துப் பாடுகின்றனர். சினிமா இசை, காநாடக இசை என்பவற்றைக் கலந்து சோகத்தை உருவாக்கும் நோக்கில் பாடுவது என்பது ஜனரங்கக்த தனத்தையே தோற்றுவிக்கின்றது. ஆயினும் பண்ணிசை பாடுதல் நடைமுறைகளான பண்ணாங்கம், சுத்தராங்கம், பதிக பெருவழிபாடும் முறை என்பவற்றின் வழி பாடுதல் இடம்பெறுகின்றது. இவ்வாறு மரணச்சடங்கில் பாடுதல் என்பது யாழ்ப்பாணத்துச் சமூகத்தின் நிலவரங் களினாலும், ஒழுங்கமைக்கப்பட்ட ஆற்றுகை மற்றும் பாடல் மரபுகளினாலும் அதேவேளை பண்ணிசையினைக் கொண்டு பாடுவதனாலும் ‘மரணச் சடங்குப் பாடுதல்’ என்பது யாழ்ப்பாணத்தின் தனித்துவத்தை அதன் சடங்கியல், சமூக ஆற்றுகை மற்றும் உணர்வு தனத்தின் ஒன்றாகவும், மதப்பார்வையின் ஒழுங்கமைவுக்குள் உட்பட்ட ஒரு தனித்த மரபாகவும் பாரம் பரியப் பண்பாடாகவும் வெளிப்படுவதைக் காணலாம். இது இன்று இழந்து செல்லும் அடையாளங்களில் ஒன்றாக மாறியுள்ளது. யாழ்ப்பாணத்தின் மரணச் சடங்குப் பண்பாட்டில் சமூக பரிமாணத்துடன் சடங்கு, ஆற்றுகை, பாடல், இசை என்பன இணைந்த ஒரு தனித்துவத்தை பேணுகின்ற அதே வேளை ஒரு கட்டமைக்கப்பட்ட பண்பாட்டையும் வெளிப்படுத்துகின்றதை காணலாம். இன்று பாடுதலில் ஒரு சமூக இடைவெளியை தோற்றுவித்துள்ள சூழலில் அதன் மரபைக் கட்டிகாத்தவின் அவசியம் இங்கு உணர்ப்பட வேண்டியுள்ளது.

புற்பொர் கவிதை: உருவும், உள்ளத்தும், உரைத்துமுறை  
பழிவும் பார்வையும்  
(10ஆம் பக்கத் தொடர்ச்சி)

எனவே ஈழத்துத் தமிழிலக்கியப்பரப்பில் புலம்பெயர் கவிதைக்கு எத்தகைய இடமுள்ளதோ அத்தகைய இடமும் தரமும் நாவல், சிறுகதை, நாடகமென ஏனைய புலம்பெயர் இலக்கியங்களுக்குமுண்டு.

எனவே மேற்கூட்டப்பட்ட தவறுகளைக் களைந்து எதிர்காலம் பயனுறும் வகையில் இதே தலைப்பின் கீழ் நல்ல நூலொன்றினை எதிர்காலத்தில் ஆய்வாளர்கள் தருவார்களேயானால் அதனை ஈழத்திலக்கிய ஆர்வலர்கள் போற்றி நிற்பர்; புழுந்துரைப்பா. ஈழத்து இலக்கிய வரலாற்றுக்கு புதிய செய்திகளை, புதியகருத்துக்களை ஆய்வியல் முறையியலுக்கமைய சொற் பொருட்சிதைவின்றி தெளிவும் நேர்த்தியும் உடையதாக ஒருநால் உருவாக்கப்படுமாயின் அந்நால் காலத்தால் அழியாது. கற்றோர் கண்டு இன்புறும் வகையில் எந்நாலும் நிலைத்து நிற்கும். ஆய்விலக்கிய வட்டத்தில் ஈழத்துப் புத்திஜீவிகள் சிலரால் கட்டமைக்கப்படும் முறைமையற்ற செயல் முறைகள் களையப்படவேண்டும். எனவே இத்தகைய பெருந்தகைகளின் போவி விமாங்கள் உடைக்கப்பட்டு அவர்களின் செயற் பாடுகள் காத்திரமான முறையில் முன்னெடுக்கப்படும் வரை அவர்களை ஈழத்து இலக்கிய உலகுக்கு இவ்வாறான முறையில் வெளிச்சம் போட்டுக் காட்டுவது காலத்தின் தேவையாகும்.

## தூரப்போநும் நாரைகள் (நூற்கதைத் தொகுப்பு)

### தூரசூயனி

வெளியிட:  
மீரா பதிப்பாம்  
191/33 நாவலைக் கீழி,  
கிருஷ்ணா, கொழுப்பு - 6

நம்பிக்கை தரக்கூடிய பெண் எழுத்தாளரான தாட்சாபாரியின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு “தூரப்போநும் நாரைகள்”.

இதில் 14 சிறு கதைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பெண் னியம் சார் வலிகளையும் அவர்களின் உணவுகளையும் தளக் கேயிய தனித்துவமான எழுத து நிறையில் இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகளின் மூலம் தாட்சாபாரி வெளிப்படுத்தியுள்ளார்.

விலை: - 250/-

உதயன் பத்திரிகையில் ‘பாட அண்ணா என்ற புனை பெயரில் கூடுதுமரன் தொடராக எழுதிய ‘கெல்லையாத்தாதாவம் கெல்லைக்குறிந்தை களும்’ நாலுருவில் வெளிவந்துள்ளது.

வாழ்வியல் சம்பவங்கள் மூலம் அழிவில் விநோகந்தையும், நாபன்றுகளையும், தத்துவங்களையும் சிறுவர்களுக்கு புகட்டும் வகையில் எனிய நன்யாயில் இந்நால் வெளிவந்துள்ளது. எவ்வளரும் நிச்சயம் படிக்க வேண்டிய நால்.

### கெல்லையாத்தாதாவம் கெல்லைக் குழந்தைகளும்

- ச. மீருஷா -

வெளியிட:  
சமூக வினாகான மன்றம்  
பண்டக்கூப்பு பிப்ளக்கள் டயிரா  
பாடசாலை

விலை: - 100/-



கட்டுரை

# சமூத்துப் பெண்களின்

பெண்கள் தொழில்களில் ஆற்று  
நீர் பயிர்க்கப்படுவது

நீரை விடுவது  
நீரை விடுவது  
நீரை விடுவது

## கவிதைப்புத்தில்

### அனாரின் கவிதைகள்.

-“எனக்கு கவிதை முகம்”

தொகுப்பை முன்வைத்து-

ஆழத்துக் கவிதைகளின் பிரிநிலை அலகாக என் பதுகளில் கிளைத்து விரிந்த பெண் களின் கவிதைகளுள்ளன. தீவிரமான பெண் னிலைவாதச் சிந்தனைகளுடனும், பெண்மொழிப் பிரக்ஞங்களுடனும் கட்டமைக்கப்படும் பெண்களின் கவிதைகள் பொருளாலும், ஆழத்தாலும் தனித்த அடையாளத்தை நிலை நிறுத்தியுள்ளன. ஆண்மையச் சமூகத்தில் விளிம்பு நிலைக் குறாக இருக்கும் பெண், காலாகாலாலும் சட்டமிடப்பட்ட வாழ்க்கை முறைகளையும், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட அனுபவக் கூறுகளையும், பால் நிலைக் கற்பிதங்களையுமே தன் அடையாளங்களாகக் கொண்டிருந்தாள். இந்த வட்டச் சமூர்ச்சியின் மையத்தைத் தகர்த்துக் கொண்டு பெண்களின் படைப்புக்கள் மேற்கிளாம்பி யிருக்கின்றன.

வன்முறைகள் உக்கிரம் பெற்ற எண்பதுகளில், பல பெண்கள் கவிதை எழுத்த தொடர்ச்சினர். இவர்களின் கவிதைகளில் வன்முறையின் ஆறாத காயங்கள் தீவிரமாக வெளிப்பட்டன. கைதுகள், காணாமல் போதல், வன் புணர்ச்சி, சித்திரவதை, விதவையாக்கப்படல் என நீஞ்ஞம் தூய்களின் வலிகளும், ஆண்களால் பெண்கள், எதிர் கொள்ளும் சமூகப் பிரச்சினைகளும், ஓடுக்கு முறைகளும் கவிதைகளின் பொருள்களாயின. நம்பிக்கையீனாங்களும் நிச்சயமின்மைகளுமே பெரும்பான்மைக் கவிதைகளிலும் உள்ளோடிக் காணப்பட்டன.

ஊர்வசியின் ‘இடையில் ஒரு நாள்’ என்ற கவிதை


“

விழயில்  
கருக்கல் கலைகிற பொழுதில்  
எனக்குக் கிடைத்த  
தற்காலிக அமைதியில்  
நான் உறங்கும் போது,  
ஒரு முரட்டுத்தனமான  
கதவுத் தட்டலுக்குச் செவிகள்  
விழிக்கும்”

“

பிறகு  
நீந்தல் அவிழ்ந்து விழுகின்ற

-நிலான் ஆகிருதியன்-



வரையில்

விசாரணை

என்னருகே அம்மாவும்  
சூட்டிலிருந்து தவறி விழுந்துவிட்ட  
ஒரு அணிற் குஞ்சைப்போல  
நீபோய் விட்டாய்

நாள் தொடர்கிறது.” என முடிகின்றது. இக்கவிதை எண்பதுகளின் நெருக்கடி மிகக் குழலைச் சித்திரிக்கின்றது. புதல்வர்கள் வீட்டைவிட்டு வெளி யேறுவதும், அதன்பின் நிகழுகின்ற ஏனையவர்களின் இருப்பின் நிச்சயமின்மைகளையும், தாய்மொழியின் ஏக்கத்தையும், பரிதவிப்பையும் இயல்பாக வெளிப் படுத்துகின்றது.

சிவரமணியின் ‘யுத்தகால இரவொன்றின் நெருக்குதல்’ என்ற கவிதை போர்க் காலங்களின் நெருக்கடியை இன்னொரு விதமாகக் காட்டுகின்றது.

“தும்பியின் இறக்கையைப்

பிய்த்து ஏறிவதும்

தடியையும் பொல்லையும்

துப்பாக்கியாக்கி

எதிரியாய் நினைத்து

நன்பளைக் கொல்வதும்

எமது சிறுவரின்

விளையாட்டானது

யுத்த கால இரவுகளின்

நெருக்குதலில்

எங்கள் குழந்தைகள்

‘வளர்ந்தவர்’ ஆயினா”

சிவரமணி, குழந்தைகளின் இயல்புகளினாடு யுத்தகாலத்தின் மோசமான தாக்கத்தை மொழிகின்றார். யுத்தம் குழந்தைகளின் இயல்புத் தனத்தைப் பறித் தெடுத்துவிட்டு அவர்களை வளர்ந்தவர்களாக்கும் முரணை எழுதுகின்றார்.

ஆழத்துப் பெண்களின் கவிதைகளின் மையமும், இயங்குநிலையும் தொடரும் வன் முறைகளின் நீட்சியிலிருந்தே கட்டமைக்கப்படுகின்றன. என்பது களில் தொடங்கி இன்றுவரையிலுமாக இப்போக்கே தொடர்கின்றது.

இனமுரண் பாடுகளால் விளைந்த கொட்டு வன்முறைகள் ஒருபற்மிருக்க பெண், பால்சார்ந்து குடும்பத்திலும், புழங்கும் இடங்களிலும் எதிரொள்ளும் நெருக்குதல் கரும் ஒடுக்குமுறைகளும் தீவிரம் பெறுகின்றன.

சங்கரியின் ‘அவர்கள் பார்வையில்’ என்ற கவிதை,

“எனக்கு

முகமில்லை

இதயமில்லை

ஆத்மாவமில்லை

அவர்களின் பார்வையில்

இரண்டு மார்புகள்

நீண்ட சூந்தல்

சிறிய இடை

பருத்த தொடை

இவைகளே உள்ளன” என

அமைகிறது. இக்கவிதை, பெண் தனது பால் அடையாளம் சார்ந்து எதிரொள்ளும் வன்முறையைப் பதிவு செய்கின்றது. பெண்ணைப் போகப் போருளாக ஆண்கள் பார்க்கும் நிலையைய் யதார்த்த பூர்வமாக சங்கரி காட்டுகின்றார்.

கல்யாணியின் ‘நான் உய்ந்தவன்’ எனத் தொடங்கும் கவிதை, இந்த உலகம் ஆனுக்கே உரியதாக உள்ளதையும், “ஆண்” என்ற அடையாளம் அவளைத் தவறுகளிலிருந்தும், குற்றங்களிலிருந்தும் விலக்கப்

படுவதற்கு ஏதுவாக இருப்பதையும் மிகுந்த ஆதங்கத் துடன் எழுதுகின்றார்.

“நீ யார்?

வெறும் பெண்

இந்த விறைப்பைத் தீர்க்கப்

படைக்கப்பட்டவள்

நான்

உயர்வானவன்

உன்னதமானவன்

போற்றப்பட வேண்டியவன்

நான் ஆண்

கட்டுப்பாடுகள் அற்றவன்

சந்தோசமானவன்

என் ஆண் குரி

விறைக்கக் கூடியது” எனக் கவிதை

நிறைவூருகின்றது. கல்யாணி, ஆண் சமூகத் தடைகள் இல்லாதவனாக இருப்பதையும், பெண் அவனுக்காகவே படைக்கப்பட்டிருப்பதையும் தன்னை எதிர்ப்பால் நிலையில் உள்வாங்கிக் கொண்டு இக்கவிதையிலே எழுதியள்ளார். ஆண் எதிர்ப்பு நிலையின் தீவிரமான போக்கு இந்தக் கவிதையில் வெளிப்படுகின்றது.

தமிழகப்பெண் கவியாள சுகிர்தராணியின் கவிதை ஒன்றை இவ்விடத்தில் கட்டிக் காட்டுவது பொருத்த முடையதாக இருக்கும். அவரது ‘இரவு மிருகம்’ என்ற தொகுதியிலுள்ள ‘யோனிகளின் வீரியம்’ என்னும் கவிதை இவ்வாறு அமைகின்றது.

“பலகோடி ஆண்டுகள்

கழிந்தொரு பரிஞாமத்தில்

உபயோகமற்று

உன் குறி மறைந்து போகும்

அக்கணத்தில் புரியும்

உள் சந்ததிகளுக்கு

எம் யோனிகளின் வீரியம்”

இந்தக் கவிதையின் வரிகள் ஆணாதிக்க சமூகத்திற்கு எதிரான வீரியமிக்க கவிதையாக வெளிப்படுகின்றது. சுகிர்தராணி பெண்ணுடலைக் காதவினதும், தாபத்தினதும் நிலைக்களானக மட்டும் காட்டாது. எதிர்ப்பின் ஆயுதமாகவும் காட்டுகின்றார். பெண்ணின் மேலெழுசையையும் அவளது இருப்புசார் வலிமையையும் உணர்த்துகின்றார்.

ஆண்மையச் சமூகத்தில், பெண் தன் உடல் சார்ந்து குரவ் எழுப்புவது தமிழ்க் கவிதைக்குப் புது வகையிலான பரிமாணத்தைக் கொடுக்கின்றது. மூலை, யோனி, காமம், தாபம், சுயடுளர்ச்சி, மாதவிடாய் எனப் பெண்கள் கூறுவதற்கே மறுக்கப்பட்ட, பெண்களுக்கு ரியதான வார்த்தைகள் பெண்களின் கவிதைகளில் தீவிர உணர்வுகளுடன் வெளிப்படுகின்றன.

பெண் மொழி என்பது பெண் ணுடலைக் கொண்டாடுவோ ஆனுக்கெதிராக்க குரலெழுப்புவதோ மட்டுமல்ல; பெண்ணின் இருப்பின் அர்த்தத்தையும் அவளின் எல்லையற்ற வெளியையும் கோரி நிற்கும் மொழிப்பிரக்ஞா. இந்தப் பிரக்ஞாஞ்சுடனேயே சமகால

அழுப் பெண்களின் கவிதைகளை அனுக வேண்டும்.

அனார் சமகாலத்தில் கவிதைகள் எழுதும் பெண்களில் முக்கியமானவர். இவரின் கவிதைகள் இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. முதற் தொகுதியான ‘இவியம் வரையாத தூரிகை’ முன்றாவது மனிதன் (2004) வெளியீடாகவும், இரண்டாவது தொகுதியான ‘எனக்கு கவிதைமுகம்’ காலச்சுவடு (2008) வெளியீடாகவும் வந்துள்ளன.

அனாரின் “எனக்கு கவிதை முகம்” கவிதைத் தொகுதி அவரின் முதற் தொகுப்பிலிருந்து அவரை முதிர்க்கி மிகக் கவிஞராகக் காட்டுகின்றது. மொழிக் கையான்கையிலும், பொருட்செறியிலும், உணர்த்து தலிலும் தனித்தன்மை பெற்றிருக்கின்றது. இத்தனித்து வரே இத்தொகுப்பு மீதான ஸ்ப்புக்குக் காரணமாகின்றது.

தொகுதியிலுள்ள முதற் கவிதையான ‘மண்பழுவின் இரவு’ என்ற கவிதை.

“நீளமான நூலாய்த் தெரிகின்றது  
இரவு  
நான் தனித்த மண்பழு  
சிறுகச் சிறுக நின்ஙுகின்றேன்  
தொடர்ந்து நீளமான வெள்ளை நூல்  
தெரியும் வரை” என முடிகிறது.

இக்கவிதை பெண்ணின் உயிர்ப்பை அழகியல் சார்ந்த தருணங்களினாடாக கட்டுறுப்புச் செய்கின்றது. பெண்ணின் தவிப்பையும், அவாவையும் கூறுகின்றது. எனினும் இக்கவிதையின் மேற்காட்டப்பட்டுள்ள இறுதி வரிகள் விடுதலையை அவாவி நிற்கும் பெண்மனப் பிரதிபலிப்பாக வெளிப்படுகின்றன. இரவை நீளமான நூலாகக் காண்பதும், பகலை நீளமான வெள்ளை நூலாகக் காண விளைவதும் புதுமுறை அனுபவத்தின் முகங்கள். பெண்ணை மண்பழுவாகக் காட்டுவது அனார் கையாளும் சமூக வாழ்வியல் சார் குறியீட்டு உத்திக்கு எடுத்துக்காட்டாக அமைகிறது. மண்பழு விவசாயத்திற்கு உதவும் ஒரு உயிரியாகும். ஆயினும் அதனது அருவருப்பான தோற்றம் எல்லோராலும் புறக்கணிக் கப்படுவதற்குக் காரணமாகின்றது. இவ்வாறே சமூக முன்னேற்றத்திலும், அசைவியக் கத்திலும் பெண் பங்காளியாக இருக்கின்றாள். எனினும் “ஆண்மை” என்ற சொல்லின் மாயப்புளைவுருவாக்கம், அவளை இரண்டாம் நிலையாகச் சிறுமைப்படுத்தும் போக்கை மிகவும் யதார்த்தபூர்வமாக அனார் வெளிப்படுத்துகின்றார்.

தொண்ணாறுகளின் பிற்கூற்றில் அனார் கவிதை எழுத்த் தொடங்கியவர். அவரின் கவிதைகள் சிக்கலற்ற வெளிகளையும், பழங்கும் இடங்களையும் கோரி நிற்பவை. காதலை உள்ளதமாகக் கொண்டாடுபவை. போரின் நெருக்கீடுகளையும், குறுக்கீடுகளையும் முகங்களாகக் காட்டுபவை. போர் என்பது அகத்திலும் புறத்திலும் நிகழும் போர். தீராத காதலும், தாபமும் கவிதைகளின் அடிச்சரடாக உள்ள போதும்

அவற்றினாடியாக மேற்கிளம்பும் எல்லையற்ற துயரமும், ஏக்கமும் தொடர்ந்து கொண்டிருப்பவை.

கனவின் இழைகளாலும், வரணங்களாலும் கட்டடமைக்கப்பட்ட மொழி அனாருடையது. மெல்லிய கீற்றாகத் தெரியும் ஒளி அசைவையும் தன் வலீகரமொழியின் சேர்க்கையால் வலுவூட்டுகின்றார். புறநிலையதாரத்தத்தை மேவிய அகநிலைசார் அனுபவ நெகிழிச் சியே அனாரின் அதிக கவிதைகளிலும் மேலாங்கியிருக்கிறது. அவரின் கவிதைகளின் புனைவு சார்ந்த வெளியின் உச்சநிலை இயங்குதலானது, கவிதையின் சாத்தியங்களை ஒவ்வொரு அலகுகளாகத் திறந்த படியிருக்கின்றன. காட்சிப்படமங்களினாடாக மென்னுணர்வு சார்ந்த அனுபவங்களை விரித்துச் செல்கின்றன. இவ்வாறான முன்மொழிகுகளைாகவே. அனாரின் கவிதைகள் பற்றிய அனுபவவெளிக்குள் பிரவேசிக்க முடிகின்றது.

‘பிச்சி’ என்னும் கவிதை பாலுணர்வுப் பக்காவு சார்ந்த கவிதையாகும். ஆணின் பாலியல் மேலாண்மையை உள்வாங்கிக்கொண்டு கவிதை விரித்து செல்கிறது. இந்தக் கவிதையிலுள்ள,

“அறைக் கண்ணாடியில் பாம்பின் கோடுகள்  
ஆதி மந்திரமாய் உறைகின்றன”  
“பாரம்பரியம் கொண்டாடும் பாணனின் இசை


புலங்களை ஸ்பரிசிக்கின்றது”

போன்ற வரிகளில் ஆதி மந்திரம் எது என்பதும், பாரம்பரியம் கொண்டாடும் பாணனின் இசை எது என்பதும் ஆழமான கேள்விகளை எழுப்புகின்றன. ஆண்வழிச் சமூக அமைப்பில், ஆண் பெண்ணின் பாலுணர்வுகளையும் தீர்மானிப்பவனாகவும் இருக்கின்றான். ஆண் பெண்ணைத் தன் மோகத்திற்கான பாத்திரமாகக் கையாளும் விதத்தை மேலுள்ள கவிதையின் வரிகள் புலப்படுத்துகின்றன. இது நீண்ட நெடுங்காலமாகப் பால்நிலை விதியாகத் தொடர்வதை ஆதிமந்திரம், பாரம்பரியம் கொண்டாடும் பாணனின் இசை போன்ற சொற்களில் வெளிப்படுகின்றது. இன்னொரு விதத்தில் ஆதிமந்திரம், இசை போன்றவை மயக்கும் தன்மை கொண்ட படிமச் சொற்களாகின்றன. பெண்ணை வசியப்படுத்தும் ஆண் தந்திரத்தைக் குறியீடாக உள்ளதுகின்றன. இதனை உறுதிசெய்வது போலவே.

“கடல் திறக்கும் கள்ளச் சாவிகளென பத்து விரல்கள்” என்னும் வரி அமைகின்றது. இவ்வரிகளைத் தொடர்ந்து வரும்

“காற்றின் அதிர்வுகளில் பளிச்சிடுகின்ற மயக்க இழைகள் விரிகின்றன ஒவ்வொன்றாய் குளிர்ந்து.....”. என்கிற வரிகளும் வசியப்படுத்தலுக் கான வின்யாற்றுதலை முன் நிறுத்துகின்றன.

அனார் தன் கவிதைகளில் சொற்களை உரிய விதத்தில் அர்த்தப்பாங்குடன் பயன்படுத்துகின்றார்.



இயற்கை அவிள் கவிதைகளில் புதுப்புது வகையிலாக அர்த்தம் கொள்கின்றது. பெரும்பான்மைக் கவிதைகளும் இவ்வாறுமைப்பையே. இயற்கையின் மாற்றங்களை, பருவமாற்றங்களை, புதிர்களை, புதுமைகளை வாழ்வியற் கூறாகப் படிமமாக்குகின்றார். இது அனார் கருதும் அர்த்தங்களிலிருந்தும் வாசகனுக்கு மேலும் அர்த்தங்களைக் கண்டதைவதற்கான சாத்தியப்பாடுகளை ஏற்படுத்துகின்றன.

“நேர்த்தியாக வளர்க்கப்பட்ட புற்றரையில்  
குருவிகள் நீர்த்துளிகளில் ஜோவிக்கும்  
குரியனைக் கொறிக்கின்றன.”

(எட்டமுடியாத அன்மை)

“பசுமையின் உச்சமாகி நான்  
நீந்தின்றேன்  
வேர்களின் கீழ் வெள்ளம்  
இலைகளின் மேல் ஈரம்  
கனவு போல பெய்கின்ற உன்மமை”

(மின்ஸல்களைப் பரிசுளிக்கும் மழை)

“விழந்தும் விழியாத  
இக்காலைக் குளிரில்  
முகை வெடித்த ழுக்களின்  
காதுகளுக்குள்  
கோர் மூட்டுகின்றது  
பெயர் தெரியாத ஒரு காட்டுப்  
ழுச்சி”

(எனக்கு கவிதை முகம்)

இவ்வாறு பல வரிகளில் இயற்கையைத் தன் கருத்தேற்றத் திற் கான கூறாக அனார் பயன்

படுத்துகின்றார். வெறுமனே அழகியற் சொற்களாக இவ்வரிகள் இருக்காது பொருள் மிகுந்தவையாக முதன்மை பெறுகின்றன.

அனாரின் ‘அரசி’ என்ற கவிதையும். ‘நான் பெண்’ என்ற கவிதையும் பிற பல கவிதைகளிலிருந்தும் மாறுபடுவை. இவை பெண்ணின் இருப்பின் அர்த்தத்தை நிறுவ விழைகின்றன. ‘அரசி’ கவிதை ‘குரல் என்ற நாதி அல்லது திராட்சைரசம்’ என்ற கவிதையில் முன்னிறுத்தும் “அந்தப்புறத்தின் அரசி”க்கு நேர்மாறானவளாகக் காட்டப் படுகின்றான். அந்தப்புறத்தின் அரசி, குரல் என்னும் திராட்சைரசத்தினால் கட்டுன்டு போகிறவளாக இருக்க ‘அரசி’ கவிதையில்வரும் அரசி. பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகளுக்கு எதிரான பிரகடனங்களை முன்மொழி பவளாகவும் தனது, “பெண்” என்னும் அடையாளத்தை ஒங்கியறைந்து வெளிப்படுத்துகிறவளாகவும் இருக்கின்றான்.

“உன் கனவுகளில்  
நீ கான விரும்புகிறபடியே  
நான் அரசி  
அயல் நாட்டு மகாராஜாக்களின்  
அரியணைக்கு  
சவால் விடும் பேரரசி  
அடி பணிய அல்ல  
கட்டளையிடப் பிறந்தவள்”

(அரசி)

எனத் தன் குரலை உயர்த்தும் போது ஆண்கள், பெண்களைக் காண விரும்பும் “இல்லத்தரசி” என்ற பதத்தைக் கேள்விக்குட்படுத்துகின்றான். தன்னைப் பேரரசியாகப் பிரகடனம் செய்கின்றான். இக்கவிதையின் இறுதி வரிகள்,


“கைகளிரண்டையும்  
மேலுயர்த்திக் கூவுகின்றேன்  
நான் விரும்புகிறபடியான பெண்  
நான் எனக்குள் வசிக்கும் அரசி”

என முடிகின்றன. இவ்வரிகள் பெண்ணின் சமூக விடுதலைப் பிரகடனத்தை ஒவிக்கின்றன. ஆண்களால் பெண்களுக்கெனத் தீட்டி வைக்கப்பட்டிருக்கும் சட்டங்களைத் தக்கத்து ஒவிக்கும் குரல். தன்னைத் தீர்மானிக்கும் ஆதார சக்தியாகத் தன்னை வெளிப்படுத்துவது. சமூகத் தடைகள் மிக்க சமூகத்திலிருந்து வெளிப்படும் இக்குரல் ஆழ்ந்த கவனிப்பிற்குரியது. பார்தாக்களை விலத்தி நிமிரும் குரலாக வெளிப்படுகின்றது.

அரசி கவிதையின் இன்னொரு ஆக்கப் பிரதி யாகவே ‘நான் பெண்’ என்னும் கவிதையுள்ளது. இது பெண்ணை இயற்கையின் பேருருவாகக் காண்கின்றது.

“ஒரு காட்டாறு  
ஒரு பேரருவி  
ஒர் ஆழக்கடல்  
ஒர் அடைமழை





நீர் நான்  
கரும் பாறை மலை  
பசும் வயல் வெளி  
ஒருவிதை  
ஒரு காடு  
நிலம் நான்  
நானே ஆகாயம்  
நானே அண்டம்  
எனக்கென்ன எல்லைகள்  
நான் இயற்கை  
நான் பெண்”

(நான் பெண்)

இக்கவிதையில் இயற்கையின் அனைத்து வடிவங்களும் அனார் பெண்ணைக் காண்கிறார். மனிதர்களால் விளங்கிக் கொள்ளுமூடியாப் புதிர் நிரம்பிய இயற்கையாகப் பெண்ணைப் பரிமாணம் கொள்ள வைக்கின்றார். இப்பரிமாணம் பெண், உலகின் உள்முகச் சக்தியாக எப் போதும் விளங்கும் விதத்தைக் கொள்வதாக அமைகின்றது.

இத்தொகுப்பிலுள்ள ‘மேலும் சில இரத்தக் குறிப்புக்கள்’ என்ற கவிதை ஏனைய கவிதைகளிலிருந்து தனித்துத் தெரிகின்றது. பிற கவிதைகளிற் பலவும் ஆண்,

பெண் எதிர்ப்பால் உறவுநிலையை மையப்படுத்தி யேன்னன். ஆனால் இக்கவிதை தாய்மையின் அடித்தளத்திலிருந்து வளர்ந்து கோபுரமாகின்றது. வன்முறைகளின் வடுக்களை மானிடப் பெருந்துயராகக் காட்டுகின்றது.

கவிதையின் ஆரம்பவரி பெண்ணின் உடலியல் இயற்கையாக இருக்கும் மாதவிடாப் பற்றிய இயல்போடு தொடர்ச்சுகளின்றது. மாதந் தோறும் குருதி காண்கின்றபோதும். குழந்தையின் விரலில் குருதி காணும் போது ஏற்படும் அதிர்ச்சியையும், வலியையும் தாங்கமுடியாத தாய்மையின் உணர்வு நிலையிலிருந்து காட்டுகின்ற போதும். இந்த உணர்வு நிலை தன்குழந்தை என்னும் நிலை கடந்து வன்முறையாலும், போராலும், இறக்கும், வலியும் உயிர்களுக்கான கருணையின் கண்ணீராகப் பீறிடுகின்றது.

அனாரின் பிற கவிதைகளில் இல்லாத துயரத்தின் வலியும், இயலாமையின் கண்ணீரும் மனக்குலைவின் சிதறல்களாய்த் தெரிக்கின்றன.

“வன்மத்தின் இரத்தவாடை  
வெட்டையின் இரத்த நெடி  
வெறிபிடித்த தெருக்களில் உறையும்  
அதே இரத்தம்  
கல்லறைகளில் கசிந்து காய்ந்திருக்கும்  
அதே இரத்தம்  
சாவின் தடயமாய்  
என்னைப் பின் தொடர்ந்து கொண்டே  
இருக்கின்றது”

என முடியும் ‘மேலும் சில இரத்தக்குறிப்புக்கள்’ கவிதை தொடர்ந்து கொண்டிருக்கும் மனிதப் பேரவைத்தின் சாட்சியாக நிற்கின்றது. வன்கலவி, சித்திரவளைகள் என்றாகிவிட்ட எமது காலத்தின் முகப் பிரதிபிலிப்பாக இருக்கின்றது.

அனாரின் ‘எனக்கு கவிதை முகம்’ தொகுப்பி லுள்ள பல கவிதைகளும் காதலை முன் நிறுத்துபவை. ஆண், பெண் உறவின் ஆதார ஊற்றாகக் காதலும், காமமும், தாபமும் கலந்து உருப்பெறும் கவிதைகள் என இவற்றை வரையறை செய்யமுடியும், ஆயினும் அனார் இருவகையாகத் தன் உணர்வுகளை காதல் சார்ந்த கவிதைகளில் வெளிப்படுத்துகின்றார். முதலாவது, கேள்விகளோடு ஆணையும், அவளது காதலையும் எதிர்கொள்வது. இரண்டாவது, தன்னுணர்வு நிலையில் குழைந்து ஆணையும். அவளது காதலையும் கேள்விகளற்று ஏற்றுக் கொள் வது. இவ் விருதன்மைகளுடனும் வெளிப்படும் இக்கவிதைகளில் பெண்ணின் துயரையும் அவளது மறுக்க முடியாமேன்மையையும் பதிவு செய்கின்றார்.

அனாரின் சில கவிதைகள் ஒத்த அனுபவத்தின் வேறுவிதமான சாயல்களோடுள்ளன. ஒரு கவிதையைப் படிக்கும் போது இன்னொரு கவிதை நிலையில் வந்து வாசிப்புக்கு இடையூறை ஏற்படுத்துகின்றது. தொகுப்பி லுள்ள பல கவிதைகளும் காதலைப் பாடுபொருளாகக்



கொண்டுள்ளமை இதற்குக் காரணமாக இருக்கலாம். எடுத்துக் காட்டாக தன்ஸ்நதி, வரு(ந)த்துதல் ஆகிய இரு கவிதைகளையும் காட்டலாம்.

‘தனை நதி’ என்ற கவிதையின்

“ஓர் முத்தத்தைப் பற்ற வை

எனின்து போகட்டும் என் உயிர்க்காடு”

என்னும் வரிகளும்

“குளித்து ஆற்விடு என்னை

குழட்டும் தனிமை

மங்கிப் போய்ச் சாகட்டும் பகல்”

என்னும் ‘வரு(ந)த்துதல்’ கவிதையிலுள்ள வரிகளும் ஒத்த அனுபவத்தின் இருவேறான சொல்லடுக்கு முறையாகவேயுள்ளன.

தனிமையையும் ஆற்றாமையையும் எழுதிச் செல்லும் அனார், தன் அகநிலை அனுபவங்களின் தீர்த்தியாகவே தன் கவிதைகளைத் தருகின்றார். அவரின் கவிதைகளை ஓட்டுமொத்தமாகப் படிக்கும் போது வாசகளின் மனம் இன்னொரு மாற்றுப்பிரதியைக் கோரி நிற்கின்றது. இந்த மாற்றுப்பிரதி கவிதைசார்ந்த அனுபவமாக மட்டுமல்லாமல் வாசகளின் மனதில் எழும் கேள்விகளாகவும் உருக்கொள்கின்றது. கேள்விகளும் அதனோடு ஒட்டிய வாசிப்பு அனுபவமும் அனாரின் அகநிலைசார் அனுபவங்களுக்கு அப்பாலாக விரிந்து கிடக்கும் துயரங்களிலும் வலிகளிலும் தொங்கிக் கிடக்கின்றன.

மொத்தமாக முப்பத்து மூன்று கவிதைகளைக் கொண்ட இத்தொகுப்பிலுள்ள கவிதைகளை, காதல் கவிதைகள் எனப் பெருங்கூறாகவும், பெண்ணியப்

பொருள்சார் கவிதைகளாகவும், வாழ்வியல்சார் இருப்பைப் பாடுபொருளாகக் கொண்ட கவிதைகள் எனவும் உகையீடு செய்ய முடியும். காதல் கவிதைகளிலும் பெண்ணியச் சிந்தனை உள்வாங்கப்பட்டுள்ளபோதும், நான் பெண், அரசி, பெண்பவி போன்ற கவிதைகள் தனித்துவமானவை. நுன் ணாய்வுக் குட்படுத்தவேண்டிய இக் கவிதைகள் பெண்ணுடைன் மீதான ஆக்கிரமிப்பை கேள்விக் குட்படுத்துகின்றன. பெண்ணின் சுயாதீன் இருப்புக்காகக் குரல் எழுப்புகின்றன.

‘மேலும் சில இரத்தக் குறிப்புகள்’. ‘எட்டமுடியாத அன்மை’, ‘வெயிலின் நிறம் தனிமை’, ‘கோமாளியின் கேவிப் பாத்திரம்’, ‘மாற்ற முடியாத வலி’. ‘வெறித்தபடி இருக்கும் கனவு’, ‘பருவ காலங்களைச் சூட்டி திரியும் கடற் கன்னி’ போன்ற கவிதைகள் பாடுபொருளின் வேறுபாடுகள் காரணமாகத் தனித்துத் தெரியும் கவிதைகளாகும்.

“எனக்கு கவிதைமுகம்” தொகுதி. அனாரின் கவிதா ஆற்மையை வெளிப் படுத்துகின்றது. சொற்தோவிலும், படிமப்படுத்துதலிலும் அவருக்குள்ள தேர்க்கியையும், நுண்ணுணர்வையும் அறியமுடிகின்றது. முன்னுரையில் சேரன் குறிப்பிடுவது போல “ஈழத் தமிழின் நவீன் கவிதைக்குப் புதிய முகங்களைத் தருபவராக இருக்கின்றார் அனார்” என்பது கவனிப்புக்குரிய கூற்றாகவேயுள்ளது.

## எப்படியும் நீந்த அவஸ்தைகளி.....!




எப்புடி



உறங்க வேண்டியிருக்கிறது  
தனிமையில்.....  
தனிமையே உறங்குகிறது  
என்னோடு -  
மனதைத் தூக்கிக் கொண்டு  
அலைகிறேன்  
தாங்க இடமில்லாமல்.  
பிறப்பின் வாசம்  
உடலெங்கும் பரவுகிறது  
உதிரம் பெருக்கெடுக்கிறது.  
பெருமைப்படவா?  
சாய்ந்து கொள்ளத் தேடுகின்றேன்  
தாயின் தோளை!  
'தள்ளி நில' என்றாள்.  
பூமியில் உள்ள  
நாய்க்கும் குருவிகளுக்கும்  
எப்படியோ அவஸ்தைகள்?



வெளிச்சம்



தாட்சாயணி



நீண்ட நேரமாகக் காத்திருக்க வேண்டியிருந்தது.

எப்படிப் பார்த்தாலும் ‘கிழு’ அசைவதாகத் தெரியவில்லை.

செக்யூரிட்டி கார்ட் இங்கு தான்தான், எல்லாம் என்பது போல் வெகு மிகுக் காக நின்றான். அவனை மீறி உள்ளே போக முடியாது தான். ஆனால் அவன் தனக்கு வேண்டியவர்களையெல்லாம் இடையிடையே உள்ளே விட்டுக் கொண்டிருந்தான்.

இவளுக்கு நிமிடங்கள் நகர. நகரத் துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது. யாழிப் பாணத்தில் அம்மா உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாள். கல்யாணமாகிக் கணவனோடு கொழும்புக்கு வந்தது தான். A9 பூட்டியவுடன் யாழிப்பாணப் பக்கமே போக முடியவில்லை. மகன் பிறந்து அவனுக்கு இப்போது இரண்டு வயது ஆகிறது. அம்மாவால் ஆசையோடு பேரக்குழந்தை யைப் பார்க்கக்கூட முடிய வில்லை. அதற்குள் நோயோடு போராடிக் கொண்டிருக்கிறாள்.

அம்பஸ்

அவனையும் சின்னவெனையும் பார்க்கும் ஆவலோடு தாய் உயிரைக் கொயில் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறாள் எனும் தந்தி நேற்றுத்தான் இவளுக்குக் கிடைத்தது. துடித்துப் படைத் துயாழ்ப்பாணம் செல்வதற்கு விமானப் பயணத்திற்கு அனுமதி பெற வந்தவளுக்கு இப்படி ஒரு நிலை.

பச்சைக் கலரில் பஞ்சாபி போட்டுக் கொண்டிருந்த ஒருத்தி மெல்ல உள்ளே நுழைந்தாள். குதிக்கால் உயாந்த செருப்பு போட்டிருந்த அவளிடம் செக்யூரிட்டி கார்ட் வழிந்து வழிந்து, கதைத்தான். அடுத்து சில நிமிடங்களுக்குள் அவன் உள்ளே சென்று விட்டாள். ‘சீ! என்ன கேவலம்....’ என நினைத்துக் கொண்டாள் இவன். இதுவரை இவ்வாறான விமானப் பயணக் கம்பெனி களுக்குள் வரவேண்டி நேர்ந்ததில்லை அவளுக்கு. ஆனால் சமதி சொல்லி யிருக்கிறாள் இவளுக்கு; பல்கலைக்கழக மாணவியான சமதி இரண்டு, மூன்று விடுமுறைகளுக்கு யாழிப்பாணம் போய் வந்திருக்கிறாள். இவ்வாறு யாழிப்பாணம் போவதற்கு விமானச்சீட்டுப் பெற்றியின் தீவிரன்று விமானப் பயணிகள் திருப்பி அனுப்பப்படுவது பற்றியும், 2ஆவது விமானப் பயணிகள், 3ஆவது விமானத்திற்கு மாற்றப்படுவது பற்றியும் விலாவாரியாகச் சொல்லியிருக்கிறாள். அதிலும் ஒவ்வொரு தடவையும் விமானச்சீட்டுப் பெறச் செல்லும் போதும்

இங்கு செலவழிக்க நேரும் நேரம் பற்றி நிறையக் குறைப்படுவாள். “எவ்வளவு நேரமக்கா காவலி ரூப்பது? ஒருத்தி போனை வைத்துச் சூழற்றிக் கொண்டிருப்பாள். இன்னொருத்தி போட்டிருக்கிற ஜீன்சைக் காட்டுறுதுக்காக அடிக்கடி எழும்பி, எழும் பித் திரிவாள். பொடியள் நுளிநாக்கில் இங்கிலில் கலந்து கைதைப்பார்கள். யாழிப்பாணம் ஒடுற பினேனிலை யாழிப்பாணச் சனம் வந்துதுகளோ தெரியாது....?” பொருமித்தீர்த்த சுமதியின் ஆதங்கங்களைப் பார்ப்பதற்கு இவளுக்கு ஒரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. ஆனால் கிழு இலேசில் நகராது போல் அல்லவா இருக்கிறது!

“ரிக் கெற் கொன் போம் பண்ணவந்த ‘பசஞ்சல்’ உள்ளே வாங்கோ....” செக்யூரிட்டி கார்ட் உரத்துச் சொன்னதும் நான்கைந்து பேர் உற்சாகமாக எழுந்து உள்ளே போனார்கள். நான்கைந்து இருக்கைகள் காலியாகின. மற்றவர்கள் எழுந்து, இடம்மாறி முன்னிக்கு வந்தனர். இப்போது இவள் முன்னால் பத்துப் பேரளவில் இருந்தனர். நேரம் பன்னிரண்டட நெருங்கிக் கொண்டிருந்தது. இவள் சமைத்து வைத்து விட்டுப் பத்து மணிக்கு வந்திருந்தாள். இளிச் சின்னவன் இவளைக் காணாது அழக் கூடும்.



“எப்பவக்கு இருக்காம் ரிக்கற்...?” பக்கத்தில் இருந்த மூதிய பெண் மற்ற வளிடம் விசாரித்துக் கொண்டிருந்தான். யாழ்ப்பாணத்தில் இருந்தபோது பக்கத்து ஊருக்குக் கூடத் தனியே போகாத பெண்கள் இப்போது யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு. கொழும்பிலிருந்து வெளிநாட்டுக்குத் தனியே விளங்கி தில் கிளம் பத்துணிந்துவிட்டனர். என்ன முன்னேற்றம்? இந்த முன்னேற்றத்தை நினைத்து அதற்கான காரணங்களை ஆராய்ந்து பெருமைப்படுவதா? வருத்தப்படுவதா?....?

“எப்ப போகப் போறீங்கள் நீங்கள்.....?” அவள் திரும்பி இவளைக்கேட்டாள்.

“நாளைக்கே போனாலும் நல்லம். ரிக்கெற் தராட்டி என்ன செய்யிறி? அவங்கள் தார் நாளுக்குத்தானே போகே லும்...”

“ஓமோம்! எங்கட தேவைப்படி நாங்கள் போகேலா. அவர்கள் சொல்லுற திகதிக்குத் தான் எங்கட தேவையை நிறைவேற்ற ரோணும். என்ன செய்யிறது? இவ்வளவு காசைக் குடுத்தாலும் திருப்தியில்லாமல் தான் போகோனும்.”

இவளால் வேறு என்ன தான் செய்யமுடியும். கண்கள் கணத்துப் போகக் காத்திருந்தாள். நேரம் ஒரு மனியான போது அலுவலக அறைக்குள் போக முடிந்தது. உள்ளேயும் ஏற்கனவே சென்ற சிலர் இருக்கக்களில் அமர்ந்திருந்தனர். ஓவ்வொரு வரும் நிறுவன ஊழியர்களிடம் இருப்பு நிமிடங்களுக்கு மேல் செலவழிக்க வேண்டி யிருந்தது. ‘ஒரு ரிக்கெற் போட்டுக் கொடுப்பதற்கு

இவ்வளவு நேரமா செல்லும்...?’ ஏதோ தாங்கள் தான் ராஜாங்கத்தை ஆள்வது போல் அல்லவா இருக்கிறது அவர்கள் செய்கை.’ இவருக்கு அழுகையையும் மீறிக் கோபம் வந்தது. கோபம் காரியத்தைக் கெடுத்துவிடும் என்பதால் பேசாமல் நின்றாள்.

ஓவ்வொருவராய் தமது அலுவல்களை முடித்து எழும்ப இவள் ஒரு ஊழியரின் மூன் சென்று அமர்ந்தாள். அந்தப் பெண் கைகளை நீட்டிச் சோம்பல் முறித்தபடி “கொஞ்சம் வெயிட்பன்னுங்க அக்கா. வஞ்ச எடுத்திட்டு வாறன்...” என்றபடி எழுந்து போனாள். இவருக்கு ‘சர்’ ரென்று ஆத்திரம் வந்தது. அடுத்த கதிரையில் அவருக்குப் பின்னால் வந்தவர்தன் காரியம் முடித்து எழுந் து கொண்டிருந்தார். இவள் அந்த இருக்கைக்கு மாறிய போது மற்றவர்கள் முன்னுங்க தார்கள். முன்னால் ரிக்கெற் போட வேண்டியவன் செல்போளில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தான். ‘காதவி யோடு கதைத்துக் கொண்டிருந்தானோ...?’

விளாடிகள் நிமிடங்களாகி, 10 நிமிடங்களை விழுங்கிய போது இவள் செல்போனை முடிவிட்டு நிமின்தான். “சொல்லுங்க அக்கா...” “என்னத்தைச் சொல்வது?..” இவ்வளவு அச்ட்டையாக இருக்கும் அவனுக்கு அவளது அவசரம் புரியுமா...?” அவள் கைப்பைக்குள்ளிருந்து அந்தத் தந்தியை எடுத்தான். அவனிடம் அதை நீட்டினாள். அக்கறையின்றிப் பார்த்த அவன் “இது எங்களுக்குத் தேவையில்லையக்கா, இருபத்தைந்தாம் திகதிக்குப் பிறகு தான் இடம் இருக்கு. எப்ப போகப் போறீங்கள் என்டு சொல்லுங்கோ...?”

“இருபத்தைந்துக்குப் பிறகோ தம்பி? அம்மாவக்கு வருத்தம் என்னுதான் போறன். இன்னைக்குப் பதினெண்காம் திகதி. பத்து நாள்? அங்கை அம்மாவைப் பாக்கவும் ஆக்களில்லை.....”.

“எல்லோரும் இப்படித்தான்க்கா சொல்லினம். செத்தலீடு, வருத்தம், கவியாண வீடு, வேலை.... என்டு. ஓவ்வொருத் தருக்கும் ஓவ்வொரு அவசரம். நாங்களும் உள்ள பின்னடிலை தான் ஆக்களை ஏத்தலாம்....”.

இவள் மறுபடி, மறுபடி தன்பக்கத்

தேவையை வலிந்துரைத்தாள். அவள் சற்று யோசித்து விட்டு “அப்பிடி யெண்டா நீங்கள் மனேஜரிட்டைக் கதையுங்கோ...” என்று உள்ளே கைகாட்டினாள். இவள் உள்ளே மனேஜரிடம் சென்றாள். மறுபடி தன் பிரச் சின்னையெடுத்துரைத்தாள். மனேஜர் தீவிரமாய் யோசிப்பது போல் இருந்துவிட்டு “சரி. உங்களுக்கு வாற சனி தேர்ட் பிளைட்டிலை போட்டுவிடுறம்” என்றார். ‘பரவாயில்லை. இன்றைக்குப் புதன். அப்படியாவது போக முடிந்தால் சரிதான்’ என என்னியவாறு இவள் திரும்பவும் கவுண்டருக்கு வந்து களையாகக் காசைக்கட்டி. ரிக்கெற்றைப் பெற்றுக் கொண்டாள்.

\* \* \*

வியாழக் கிழமை காலை மழை தொடங்கிவிட்டது. கொழும்பில் மழை என்றால் கேட்கவா வேண்டும். எப்போதும் போல் பொலபொலத்துக் கொட்டிவிட்டு மதியத்துக்குள் வெயில் மின்னத் தொடங்கிவிடும் என்று எதிராப்ததால் வெயிலைக் காணவே முடியவில்லை. ஈரத்துணிகள் எல்லாம் சொத் சொத்துப் போய்க் கிடந்தன. அடிக்கடி ஈரமாகும் குழந்தையின் ஆட்டைகளை உலர்த்துவதில் போதும் போதுமென்றாகி விட்டது இவருக்கு. போதாக குறைக்கு யாழ்ப்பாணத்திலிருந்து வரும் தொலைபேசி அழைப்புக்களில் அம்மா பேரளைக் கூட்டி வரும்படி அர்றுவாள். ஒரு தட்டவையாவது ஆசை தீரப் பேரளைப் பார்க்க வேண்டும் எனும் ஆதங்கம் அம்மாவுக்கு.

“எப்பிடியும் வந்திடுவன் அம்மா யோசிக்காமல் இருங்கோ. பேரளைப் பாத்தவுடனை படுக்கை யாலை எழும்பிடுவீங்கள் நீங்கள்.”

அன்போடு தாயை ஆறுதல் படுத்துவாள். கூட இருக்கின்ற தங்கை அம்மாவைப் பார்த்துக் கொள்வாள் தான். ஆனால் அருகில் இல்லாத பிள்ளைகளைப் பற்றித்தானே அம்மாக்கள் எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பார்கள்.

அம்மாவின் பிரசன்னம்

ஸ்பெஷல்



அவனுக்கு எப் போதும் தன்னம்பிக்கையைக் கொடுத்த ஒன்று. சின்ன வயதிலிருந்தே எந்தப்பிரக்கினை என்றாலும் அம்மாவிடம் பகிர்ந்து, அதற்கான தீர்வைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. தங்கையோ அதற்கு நேர்மாறாக அப்பா வடன் தான் ஒட்டுவாள். இப்போது அந்த அம்மா படுக்கையில் இருக்கிற போது அவளைப் பார்க்க முடியாமல் இருக்கி இருக்கிறது. எப் படியும் சளிக்கிழமை வரை பல்லைக் கடித்துக் கொண்டு இருந்து விட்டால் அப்பறும் அம்மா விடம் சென்றுவிடலாம் எனும் நம்பிக்கையில் பொழுதைக் கடத்திக் கொண்டிருந்தாள்.

வெள் ஸிக் கிழமை மாலை இவனுக்கு ரெவிபோன் கோல் ஒன்று வந் தது. தொலைபேசியைக் காதில் வைத்தவனுக்குப் ‘ப்கா’ என்று. மழை காரணமாக விமான சேவைகள் இடை நிறுத்தப்பட்ட காரணத்தினால் இவனது பயணத் திகிதையை பின்னர் அறிவிப்பதாகக் கூறினார்கள். இவள் பதட்டத் தோடு தனக்குத் தெரிந்தவர் களிடம் விமானசேவை பற்றி விசாரித்தாள். சில விமான சேவைகள் ரத்தாகினி என்றும், ஆனால் அடுத்த நாளில் விமானசேவை இருக்கின்ற தென்றும் அவர்கள் சொன்னார்கள். கூடவே, அவர்கள் சொல்ல வதை அப்படியே கேட்டுக் கொண்டிராமல் அலுவலகத் தில் போய்க் கைதைக்குமாறும் அறிவுரை கூறினார்கள். இவள் குழந்தையைப் பக்கத்து வீட்டில் பார்த்துக் கொள்ளக் கொண்டிருந்தது. இன்னும் தூறல் போட்டுக் கொண்டிருந்த மழைக்குள். குடையுடன் வெளிக்கிட்டாள்.

அந்த விமான சேவை அலுவலகத்து கேற்காத்தப்பட்டிருந்தது. ஏற்கனவே ஒரிருவர் அவ்விடத்தில் நின்று செக்யூரிட்டி கார்ட்டிடம் தர்க்கித்துக்

கொண்டிருந்தனர். இவள், அவசரமாகக் கதைக்க வேண்டி இருப்ப தாக்க சொல்லி உள்ளே போக மன்றாடினாள்.

“ஓவ்வில் ரைம் முடிஞ்சுது..... உள்ளே ஆக்கள் இல்லை....” அவள் வீம்பாக நின்றாள். மூன்று மணிக்குள் அலுவலகம் முடிவில்லை, அவள் பொய் சொல்கிறான் என்பது அவனுக்கு விளங்கியது.

“நான் மனேஜரோடை கதைச்சுப் பாக்கிறன்....” அவள் அந்த இடத்துக்கு



தானே முதலாளி என்பது போல் நின்றான். அங்கு நின்றிருந்தவர்கள் மேல் கை வைத்துத் தள்ளினான். அங்கே நின்றிருந்தவர்களில் ஒருவர் இவளைக் காட்டி, “பொம்புளைப்புள்ளை எண்ட இரக்கம் கூட இல்லையே? அதையாவது உள்ள விடன்....” என்றார்.

நீண்ட நேர மறுதலிப்பின் பின் அவள் அவளை ஒருவாறு உள்ளே விட்டான். அடுத்து மனேஜரைச் சந்திப்பது பெரும்பாடாக இருந்தது. வெளியே வந்த மனேஜர் தான் ஒரு சேவை வள்ளல் போல கருத்துக்களை வாரியிறைத்தார்.

“இரு பக்கம் யுத் தம், இன்னொருபக்கம் இயற்கையினர் சீற்றம். நாங்கள் என்னம்மா செய்யிறது...? நீங்கள்

வருணபகவானை வேண்டுங்கோ. நாங் கள் எங் கட சேவையை உங்களுக்குத் தருவம்....” என்றார்.

“உங்களைத்தான் நாங்கள் அட்ஜல்ட் பண்ணவாம். நாளைக்கே உங்கட பிளைட் கான்சலானா நீங்கள் பேசாமல் இருப்பீங்களோ...?”

“அது சரி ஜயா. ஆனா நான் வருத்தத்திலை கிடக்கிற என்றை அம்மாவைப் பாக்கோணும்...”

“அப்படியெண்டா உங்களுக்கு ஞாயிற்றுக் கிழமை போட்டு த்தாறம்...” இவள் மேலும் மேலும் மன்றாடியும் முடியாமல் போகவே வீட்டுக்குத் திரும்பினாள்.

“தங்களுக்குத் தெரின் சாக்கள். காச குடுக்குறாக்களுக்கு மட்டும் விரும்பின ‘டேற்’ நிலை விடுவினை.” ஏற்கனவே ஒருவர் முனுமுனுத்தது அவள் ஞாபகத் திற்கு வந்தது.

ஓவ்வொரு நாளும் கிழக்கு வெளுப்பதை இவள் ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள். இடையில் கிழக்கு இருட்டத் தொடங்கினால், அவள் பயணம் மேலும் சில தினாங்களுக்குத் தள்ளிப் போகக் கூடும்.

ஞாயிற்றுக்கிழமை கிழக்கில் வெளிச்சம் வந்திருந்தது.

இவள் நம்பிக்கையோடு, குழந்தையோடு விமானத் தில் ஏறியிருந்தாள்.

பயணச் சோதனைகளை முடித்து விமானத்தில் ஏறி பலாவியில் இறங்கும் வரை இவள் யாழ்ப்பாணம் வந்து சேருவது உறுதியா என்பதில் சந்தேகம் இருந்தது.

பஸ்ஸிற்குள் வைத்து கைத் தொலைபேசி எடுத்தாள்.

(31 ஆம் பக்கம் பார்க்க)

## கூத்தில் ஊறிய கலைஞர்:

க. நாகப்பு பற்றிய சொல்லால் ஆன சில பதிவுகள்

சி. ஜெயசங்கர்



வட்டுக் கோட்டைக் கூத்துப் பாரம் பரியத்தின் பல பரிமாணங்களையும் தன்னுள் ஊறி, உறைய வைத்திருக்கும் கலைஞர் கநாகப்பு. தங்கள் சமூகத்தின் கூத்து, தங்களது முதுசொமாக இருக்க வேண்டுமென்பதில் அசையாத பற்றியது கொண்ட மனிதர் அவர். கூத்தைக் கலைப்பாரம்பரியமாக மட்டுமல்லது அறிவு முறையாக முன்னெடுக்கும் அறிஞராகவும் க. நாகப்பு மிளிர்ந்தார். கூத்து, வட்டக் களாரியில் ஆடப்படுவதன் முக்கியத்துவத்தை நின்று நிலை நிறுத்தும் வட்டுக் கோட்டைக் கலைஞர்களில் -முத்தவர்களில் - ஒருவராகவும் திகழ்கின்றார்.

கூத்தைப் படச்சட்ட மேடை அரங்குகளுள் அடக்கிடும் “நவீனமயப்படுத்தலை” கேள்விக்குட்டப்படுத்தியது அண்ணாவிமார் சமூகம். ஆனால் அவர்களது குரல்கள் அவரவர் குழல்களிலேயே ஓலித்து, எதிராவித்து அடங்கிப் போயிற்று. புலமைத்துவச் சமூகத்தின் பதிவுகளில் இவை இடம் பெற்றிருக்கவில்லை. அவை முழுக்க முழுக்கப் புலமையாளர்களது தரப்புப் பதிவுகளாகவே நிறைந்து கிடக்கின்றன. ஆயினும் புலமையாளர் சமூகம் வரை கூத்து, கூத்து நவீனமாக்கம் பற்றிய தமது குரல்களை எடுத்து வந்தவர்கள் வட்டுக் கோட்டைக் கூத்தர்கள். அவர்களுள் முதன்மையானவரும் முக்கியமானவரும் முருகவேள் மாஸ்டர். கூத்துப் பற்றிய தெளிந்த ஆழமான புலமையுடைய மனிதர் அவர்.

கூத்துக் களம் ஒரு கலைக் களம் மட்டுமல்ல புலமைக்களம் என்பதையும், வலிமையாக உணர்த்துபவை அவரது உரையாடல்களும், செயற்பாடுகளும். நீண்ட காலம் ஆடப்படாது விடுபட்டுப் போயிருந்த வட்டுக் கோட்டைக் கூத்தை, இழுக்கப்பட்டிருந்த கூத்து எழுத்துருக்களை மீள ஆக்கி எடுத்து ஒரு பாரம்பரியமாக மீளவும் முன்னெடுத்த பணி முருகவேள் மாஸ்டரை ஒரு செயல் மைய ஆய்வாளராக, கலைச் செயற்பாட்டாளராக, புலவராக, கூத்துக் கலைஞராக, முன்னீடுகாரராக (முகாமையாளர்) காட்டி நிற்கின்றது. அவரது விரிந்த பயணத்தில் சக பயணியாகக் கலைப் பயணம் செய்தவர் க.நாகப்பு. இதன் காரணமாகக் கலைத்துவ, புலமைத்துவ வல்லமைகளைத் தன்னுள் வரித்துக் கொண்டவர். அவருடனான உரையாடல்களும், அவரது செயற்பாடுகளும் இதனைப் புலப்படுத்தும். வட்டுக் கோட்டைக் கூத்து முன்னெடுப்புச் செயற்பாடுகளின் அதிர்ச்சித் தாக்கியாகவும், முரண்பாட்டுத் தீர்ப்பாளராகவும், செயற்பாடுகளைத் தூண்டி முன்னெடுப்பவராகவும் இயங்குபவர் கநாகப்பு. முருகவேள் மாஸ்டருடன் ஒப்பிடும் போது மிதமான போக்குடையவராக கநாகப்பு தென்படினும் ஒப்பிட்டு ரீதியில் நாகப்புவும் கடும்பிடிக்காரராக இருப்பது சுவாரசியமான அவதானமாகும்.

நாகப்புவின் ஆரோக்கி யமான இருப்பு, வட்டுக் கோட்டைக் கூத்தின் எதிர் காலம் பற்றிய நம்பிக்கையைத் தக்க வைத்தி ருக்கிறது என்பது வெறும் புகழ்ச்சி யில்லை. இவை எல்லாவற்றுக்கும் மேலாக க.நாகப்பு சிறந்த வாசகரென் பதும், எழுத்தாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கட்டுரை, நாவல் ஆசிய ஊடகங்களிலும் தன்னை அவர் வெளிப்படுத்தி இருக்கின்றார். ஆனால் கிராமங்களில் பொருத்தமான வெளித்தொடர்பு களற்றும், கிராமங்களை நோக்கிய தேடல்களற்றும் இயங்கும் கலைச் சூழலிலும், புலமைத்துவச் சூழலிலும் ‘நாகப்பு’ போன்ற ஆளுமைகள் வெளிப்படாது போய்விடுவது ஒன்றும் புதினமல்ல ஆயினும் கலை, புலமைத்துவத் தேடல்கள், செயற்பாடுகள் பற்றிய நடைமுறைகள் சாந்து கேள்வி எழுப்புதல்களும், உரையாடல் களும் அவசியம் என்பதை உணர்த்தும் மேலுமொரு சந்தர்ப்பமாகவும் இது அமைகிறது.

உதாரணத்திற்கு, கூத்தைப் படச்சட்ட மேடையில் பேண முயலும் நகரமையச் செயற்பாடுகள் கொண்டாடப்படுகின்றன. ஆனால் அதனால் ஏற்படும் தாக்கங்கள், விளைவுகள் பற்றிச் சிந்தித்துப் பார்ப்பதுமில்லை; அதனால் அவை பற்றிய உரையாடல்கள் இடம் பெறுவதுமில்லை. வட்டுக் கோட்டைக் கூத்தின் தொடர்ச்சிக்கும், வளர்ச்சிக்கும் கூத்தைப் பேணும்

நகரமையக் கொண்டாட்டங்கள் எவ்வாறு கவாலாகி இருக்கிறதென்பதை அறிவதற்கான - தேடல்களுக்கான - பொறுப்பு புலமை மரபாகவும், கலை மரபாகவும் கூத்தை முன்னெடுத்துவரும் சமூகத்தின் கவனத் திற்கு விடப்படுகிறது.

கூத்து தனித்த அடையாள மாகப் பார்த்து, ரசிப்பதற்கு மட்டுமேயான கலையாக அல்லாமல்; சமூக வளர்ச்சிக்கும், சமூக ஒருங்கிணைவுக் குமான் - சாதகமான - மீஞ்சுருவாக்கம் செய்யப்பட்டு சமூகம் சார்ந்த செயற்பாடாக அது கலையாக, கல்வி முறையாக, ஆய்வாக, விளையாட்டாக, ரம் மியமான ஓய்வாக, பயனுள்ள பொழுது போக்காக, சிறுவர்களை, பெண்களை, இளைஞர்களை, பெரியவர்களை, முதியவர்களை, உறவினர்களை, அயலவர்களை, ஆர்வவர்களை ஒன்றி ணைத்து இயங்கும் செயற்படுகளமாக கூத்துக்களியும் கிராமமும் முகிழ்க்கும் வகையான முன்னெடுக்கப்படும் கூத்து மீஞ்சுருவாக்கச் செயற்பாடுகளில் கநாகப்பு போன்ற கலைஞர்களின் இருப்பின் முக்கியத்துவம் மகத்தானதாகும்.



ஆக்கபூர்வமானதும் மகிழ் ச்சி கரமானதுமான நிகழ் காலத்திற்காகவும் நாகப்பு எப்படி இயங்கப் போகிறா? சமூகம் எப்படி இயங்கப் போகிறது? என்பதே எல்லோரிடமும் எழுகின்ற கேள்வியாகும்.

## ஜிவந்தி

இரண்டாம் ஆண்டு நிறைவு மலர்

கலை இலக்கிய இருதிகள் எடான் ஜிவந்தியின் வெகுசி -ஆணி 2009 இதழ் இரண்டாம் ஆண்டு நிறைவு மலராக அந்த படைப்படிகள் அந்த டக்கங்கள் கொண்டாக வெளிவந்தனது.

தொடர்புக்கு:

கலை அகம்  
சாம்ராந்தாரை ஆய்வுப்பிள்ளையர் வீதி  
அல்வாய்

விலை : 200/-



நெடோநு  
விற்பனையில்...!

“ஸ்ரீமாட் மண்ணும் கண்டாலே  
வெட்டுத்துண்டமாயேக் கட்கிம்  
பூஞ்செழையீன் சூழகம்  
வேங்கட நாள் ஸ்ரீக்கஷ்ண.....”

ந.சத்தியபான்



## இப்படியாய்ற்று நூற்றேயாராவது தடவையும்... (கவிதைத்தொகுப்பு)

-ந.சத்தியபான்-

வாழ்தல் தருகின்ற ஏமாற்றங்களையும் அவற்றால் மேலெஞும் துக்கிப்புக்களையும், தேடலையும் வலிகள் நிறைந்த வர்த்தககளோடு இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் பேசுகிறீர்களேன்.

வெளியீடு: அப்புப்

விலை - 175/-

41, இராஜ வீதி,  
நல்லூர், யாழ்ப்பாணம்.

கிழீக்கிள் வெளிச்சம்  
(29 ஆம் பக்கத் தொடர்ச்சி)

“வந்து இறங்கிற்றம் துவி. அம்மாட்டை சொல்லு....”

“உடனே வா அக்கா....” தங்கை உடனே ‘கட்’ பண்ணிவிட்டாள்.

இவள் ஓட்டோ பிடித்து வீட்டிற்குப் போன போது அங்கே என்றுமில்லாத அமைதி கொலு விருந்தது.

கார் ஒன்று ஓட்டோவை விலத்தி வந்து நின்றது.

அதிலிருந்து அம்மாவின் உயிரற்ற உடம்பை உள்ளே தூக்கி வந்தார்கள்.

“அம் மா.....!” இவள் உரக்கக் கத்தினாள்.

அம்மாவுக்கு மட்டும் கிழக்கு வெளுக்க வேயில்லை.

(30 வீசம் + 25 பவண் நகை)

## பெண்ணூடல்

=  
5 ஆஸ்ரம்

### -தேஜாமயன்-

“என்ன பிடிச் சிருக்கே பிள்ளா.....?” சுமதியின் தாய் துருவித்துருவி கேட்டாள். சுமதிக்கு என்ன சொல்ல தென்று தெரியவில்லை. என்ன சொல்வது என்பதை விட எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. மெதுவாகத் தலையை ஆட்டினாள். “என்ன வாயைத் திறந்து சொல்லன்...” எட்டாவது தடவையாகக் கேட்டாள். ‘இதுகளுக்கு எல்லாத்தையும் வாயால் கொட்டவேணும். விளங்கிக் கொள்ள ஏற்ற தன்மையே இல்லை’ மனதுக்குள் தாயைத் திட்டிக் கொண்டாள்.

“ஓம். பிடிச்சிருக்கு”

“ஓண்டும் எனக்காகச் சொல்லாத. பிறகு நீங்கள் சொல்லித்தான் செய்தனான். அப்படி. இப்படி என்டு கதைக்கக் கூடாது”. என்று சுமதியின் தாய் ஆர்ப்பித்தாள். ‘இதுகளுக்கு என்னத் தச்சொல் லுறது? எனக்கு கவியானம் கட்டிவை என்டு காலில் விழுந்து கெஞ்சவாழிடமும். மாப்பிள்ளையின்றை

போட்டோவை தந்துவிட்டு என்ற முகத்தையே பார்த்து கொண்டு நின்டு போட்டு. பிடிச்சிருக்கா என்டு கேட்டா என்ன சொல்வது? மாப்பிள்ளை அரசாங்க உத்தியோகமாம். ஆனால் முகவெட்டும். நிறமுமாம். இதுக்கு மேல் என்ன வேணும்?

சுமதியும் அழகான பெண்தாள் A/L வரை படித்திருந்தாள். பின் ஏதோ கொம்பியூட்டர் படிக்கிறேன். அந்தா வேலை செய்யிறந் என்டு ஒன்றரை லட்ச ரூபாவை கறைத்து விட்டு இப்போது தாய்க்கு வீட்டு வேலை செய்து கொண்டிருக்கும் இருப்பதொன்பது வயதுப் பெண். இந்தச் சம்பந்தமாவது ஒப்பேற வேணுமென்டு தாய் கவலையுற்றாள். அம்மா இதைப்பற்றிக் கதைப்பதாக இல்லை. சுமதிக்கு ‘என்ன’ என்று கேட்க வேண்டுமென் ஆவலாய் இருந்தது. எப்படித் தான் கேட்க முடியும்?

சுமதியின் பதினெண் தாவது வயதில் காணாமல் போன தந்தை பற்றிய எந்த தகவலும் இல்லாது போக சுமதியின் தாய் குடும்பப் பொறுப்போடு. தந்தையின் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டாள். அன்றிலிருந்து சுமதிக்கு தன் தாய் என்பதைத் தாண்டி தாய் மீது அன்புடன் மரியாதையும், பயமும் கலந்த அபிப்பிராயமே உண்டானது.

எனினும் அவள் குதூகலமான



கட்டிளமைப் பருவத்தை தாண்டி முதிர் களனிப் பருவத்தை நேரக்கி சென்று கொண்டிருந்தாள். மற்றுப் பெண்களைப் போலவே அவளுக்குள்ளால் வாழ்வு பற்றிய கற்பனை களும். கனவுகளும் நிறைந்திருந்தன. முன் பெல்லாம் பாடசாலைக்குப் போகும் பதினெட்டு வயது நாள்களில் நடிகர்கள் போலவும். இளவரசர்கள் போலவும் உள்ள காதலனோ. கணவனோ பற்றிய எண்ணங்கள் இருந்தன. பின் அவள் கொம்பியூட்டர் வகுப்பிற்கு செல்லும் இருப்பது நான்கு வயதுகளில் ஜீன்கம். சேட்டும் போட்ட உத்தியோக இளைஞர்களைப் பிடித்திருந்தது. இப்போதோ எதுவாயினும் திருமணம் செய்து கொண்டால் சரி என்றே தோன்றியது.

சுமதியின் தாய் கூட முன்பு தன் மகளுக்கு பொட்டரோ. இன்ஜினியரோ தான் மாப்பிள்ளையாக வரவேண்டுமென்பாள். பின்பு காலம் போக ‘எதாவது

அரசாங்க உத்தியோகம் எண்டா சரி' என்றாள். இப்போதோ தன் மகனுக்கு ஏதாவது மாப்பிள்ளை வந்தால் சரி என்ற நிலைக்கு வந்து விட்டாள்.

‘தீநன்த தொகை யால் இப்ப வந்த இடமும் தப்பிப்போன்தை எண்ணி சுமதியின் தாய் கவலை கொண்டாள். அவருக்கும் வயது ஐம் பத்தேழைத் தாண்டியது. ஒரு நாள் சுமதி ஸெரிய த்தை வரவழைத் துக் கொண்டு கேட்டு விட்டாள்.

“அம்மா போட்டோ எல்லாம் காட்டி னோங்கள் எந்த இடம் அவை?”

“அது ஓண்டும் சுப்பட்டு வராது பிள்ளை” சுமதி க்கு மீண்டும் மீண்டும் கவசப்பை சுருங்கியது. என்னப்தாய் பார்த்தாள்.

“இல்ல பிள்ளை அவன் பெடிய னுக்கு வீடு வளவும், முப்பது லட்சம் காசும். இருபத் தைந்து பவன் நடையும் போடோ ணும் என்டுகினம். இங்கு அப்படி என்ன கிடக்கு? உன்ற அப்பா கஷ்டப்பட்டு கட்டின வீடு கிடக்கு, ஏதோ ஆறு லட்சமும், பதினெட்சு சுபவனும் வச்சிருக்கிறேன். அது விட என்னகிடக்கு?” மூன்று மாதம் கழித்து அவள் உயிர் முசுக்கும் போயிருந்தது. சுமதிக்கு ஒவ்வொன்றிருந்தது.

அவள் வீட்டில் தனிமையை தின்றாள் அவளை அது தின்றது.

“நான் எவ்வளவு காலத்துக்கு இருக்கப் போறன்

உனக்கெண்டு ஒரு வாழ்க்கை வேண்டாமே” சுமதி சுவித்துக் கொள்ளும் போதெல்லாம் அவளின் தாய் கூறுவாள். ஆனால் இப்பொழுது அவளது எதிர்காலம் என்பது காதல் புரிந்துகொள்ளும் காலத்தையும் கடந்திருந்தது. யாரையும் பார்த்து எடுத்தாலும் குற்றம் என்கிறார்கள். சாப்பாட்டிற்கும், உடுப்புக்காகவேணும்

உணவு, நடைகள், புடவைகள் சம்பாதிக்க முடிந்தது. உடல் தசை போட்டது. ஆன் நண்பர்கள் அதிக மாணர்கள். அடுப்படிக்கு பின் புத்தில் எப்போதும் ஒரு ஒற்றைச் சைக்கிள் நின்றது. சில வேளைகளில் மோட்டார் சைக்கிள்.

வீதியால் வேலையாகப் போவது போல் மூன்று, நான்கு தடவை நோட்டம் விட்ட சைக்கிள்கள் சுமதியின் படலைக்குள் நுழைந்தன. அயலவர்கள் முகம் சளித்தனர். தயங்கியபடி ஒருவன் வந்தான். தண்ணி கேட்டான். ஐந்தாயிரம் கொடுத்தான்.

சுமதிக்கு எங்கோ பார்த்த முகமாய் இருந்தது. ‘அட மாப்பிள்ளை?’ அதிர்ந்து போனாள். முப்பது லட்சம் கேட்டவன், இருபத்தைந்து பவண கேட்டவன், இந்த வீட்டைக் கேட்டவன். “உங்கட பேர் நாதன் தானே, என்னைத் தெரிய மா?” கேட்டாள். மாப்பிள்ளைகளுக்கு முகம் வெளி

“நாதன், நான் சுமதி! உங்களுக்கு பார்த்த பொம்பிள்ளை”, மாப்பிள்ளைகளுக்கு முகம் வெளி

வருமானம் தேட வேண்டும்.

நியது.

அது போதுமா? முப்பது லட்சம், இருபத்தைந்து பவன் சம்பாதித்தாக வேணும். இல்லையேல் தனிமையும், கனவுகளும் கொன்று விடும். புதினைந்து வருடமாக வளர்த்த கனவு, பாடசாலையில் O/L படிக்கும் போதும், A/L படிக்கும் போதும் படிப்பில் அக்கறை கொள்ள வைக்காத கனவு, எப்படியாயினும் கல்யாணம் கட்டி, பிள்ளை பெற்று, வாழ்ந்துவிடலாம் என்றெண்ணி பொருளா தாரப் பின்னணியைத் தேடாத கனவு, சமூகத்தில் வாழ்தலின் அர்த்தத்தை உணர்த்துவதற்கான கனவு. ஒவ்வொரு உயிரும் தோன்றி, நின்று நிலை பெற உதவும் சிற்றினபக் கனவு. காலம் கடந்து விட்டது வெறுமனே. ஆனால் இப்போது தன் வருவாய்க்கு தன்னையே முதலாக்கினாள். சுமதிக்கு தனக்கு வேண்டிய

“முப்பது லட்சத் தீற்கு கிடைக்க வேண்டியது, ஐயாயிரம் ரூபாவிற்கு, அதுவும் நீங்க தாரீங்க”

சிரித்துக் கொண்டே சொன்னாள். கண்கள் கடுத்தது-மனது விமியியது. மாப்பிள்ளை வெலவெலத்துப் போனாள்.

• திருமணம் பேசியதால் வீட்டு முகவரி தெரியுமென்று எண்ணினாள்; கெஞ்சினாள். அவள் சிரித் து கொண்டே வழி அனுப்பினாள்.

பிறகும் அவர்கள் பலமுறை வந்தார்கள்; கூடவே மாப்பிள்ளையும்.



மெல்லிய காற்று



அலைதுவின் காலம்

முகவரியற்ற மனிதனின் குரல்  
தெருவெங்கும் ஓவிக்கின்றது.  
அவன் தேடும் குடிலில்  
உள்ளே -  
நிறையவே தூங்குகின்றன நாகங்கள்.  
வாசலில் தலை வைத்து -  
காத்திருக்கின்றன அவனின்  
வரவுக்காய்.  
சிறுகுடை கூட  
எவரும் தாத் தயாரில்லை.  
போக்கிடம் அற்ற  
ஆக்மா பிரபஞ்ச வெளியில்  
அவைந்து திரிசின்றது.  
இரு சிறு தூக்கம் -  
ஓய்வாக ஒரு பாடல் -  
மெல்லிய இசை -  
மலர்களின் வாசம் -  
மற்றும் ஒரு மாலைத் தேநீர் -  
இவைகள் பற்றி  
நாகங்களுக்கு என்ன தெரியும்.  
எல்லாமும் தொலைகின்றன  
நடுத்தருவில்.

இலட்சம் கனவுகளை  
கமந்து வந்த மெல்லிய காற்று  
கதவிடுக்கினில்  
நெரிபட்டுப் போயிற்று.  
துன்பமும் துயரமும்  
கவரெய்கும் பட்டுத் தெறித்தது.  
தொலைவினில்  
இரு தாயின் ஆராரோ  
ஆரிவரோ  
பாடும் குரல் கேட்கின்றது.  
ஏது பத்தி வாசமும் -  
உன் நந்தவன்க் கனவுகளும் -  
கருகிய பின் சாம்பலை  
என்னதான் செய்வது?  
யேகவை சிலுவையில் தான்  
அறைந்தார்கள்.  
காற்றைக் கதவிடுக்கினில்  
அறைந்து விட்டுப் போனார்கள்.  
காற்றின் தாய் இனி  
யாருக்குத் தாலாட்டு  
பாடுவான்?  
யார் கண்ணில் தூசி  
எடுப்பான்?  
மெல்லிய காற்றிற்காய்  
எல்லோர் கதவுகளும்  
இர் கணம் திறந்து  
மூடுமா?



ஓப்பும்



## இகணவோடிடன்ற இனிப்பு

கிழக்கின் உதயத்தையும்  
மேற்கின் அந்தியையும்  
நீயும் நானும்  
ஒரே நேரத்தில்  
அறிந்திருக்கின்றோம்  
சுவைத்திருக்கின்றோம்  
ஒரிடத்தில் இருந்தல்ல  
உன்னுடைய சுவைவேறு  
என்னுடைய சுவைவேறு


ஒரே தன்மையில் உணர்கின்றோம்  
வேறு மொழியில் உரைக்கின்றோம்

அப்பொழுதுகளில்  
நிலம் வேறு  
பறவைவேறு விலங்குவேறு  
நீயென்ற நானென்ற  
சிந்தனை மட்டுமே  
ஒன்றாக இருந்தது  
என்னுடைய பராவையில்  
உன் உருவும்  
வேறுபட்டதாக இருந்ததில்லை


நிறத்தால் யாரோ வேறுபட்டிருந்தோம்  
அது இயற்கையின் குக்குமம்  
திசைகள் வேறென்பதற்காக  
சங்கமிக்கக் கூடாதென்று  
யார் எழுதியது

வருங்காலங்களில்  
உனக்கும் எனக்கும்  
உரியதான் உரிமைகளோடு  
நாம் இணைவோம்.

- எசிற்யு -



அப்பஸ்



## தொடங்குவதுட் முடிப்பதுட்

தொடங்குவதும் முடிப்பதும்  
முடிப்பதும் தொடங்குவதும்  
நகர்ந்து செல்கிறேன்  
எதை நோக்கியுமல்ல நன்பனே  
ஒரு மதுக்குவளைக்காய்  
அதில் என்னைக் கரைத்து தொலைத்து  
ஒரு செடியில் காற்றாக அசைவதற்காய்....  
எல்லாக் குடிகாரனும் சொல்வது போல்  
நானும் என் வலிகளை தாங்கிக் கொள்ள  
வேண்டும்  
என்பதற்காய்....  
எந்தச் சுடுகலனும் தேவையில்லை எனக்கு  
நான் மெல்ல மெல்ல சாகவேண்டும்  
என்பதற்காய்.....

மரணத்தை நினைக்கின்றேன்:  
அதே போல  
வாழ்வையும் கொண்டாட முயல்கின்றேன்

உன்மைதான் நன்பனே  
மனிதன் இப்பிரபஞ்சத்தில் ஒரு  
அதிசயம்தான்  
அதிலும் நம் நாட்டு மனிதர்கள் மாபெரும்  
அதிசயம்  
இதுவரை கொல்லப்பட்டவர்களை  
இனிமேல் பிறப்பவர்களை  
எண்ணிப் பார்க்க முடியாத ஒரு  
அதிசயம்தான்

ஒரு உயிர் அனுவல்ல  
ஒரு கோடி உயிர் அனுக்கள்  
என் ஒரு துளி விந்தில் உருவாகின்றன.

இவ்வுலகின் ஒரு மீன்நீட்சி நோக்கியல்லவா...

நான் இருப்பினும் இறப்பினும்  
நீ இருப்பினும் இறப்பினும்

- கல்லூராராஜ் -





## ஜோவிக்கும் விருதுகள்: குளறுபழகனும் குருட்டழிபுகளும்!

—பயணி—

**இ**லக்கிய உலகில் பரிசுகள் - விருதுகள் எப்போதும் சரியாகவே வழங்கப்பட்டுள்ளன எனச் சொல்ல முடியாது. சாகித்திய மண்டலம், மாகாண சபைகள், இலங்கை இலக்கியப் பேரவை முதலிய அமைப்புகள் வழங்கிய பரிசுகள் - விருதுகள் தவறானவையென்ற அதிருப்திக்குரல்கள் அவ்வப்போது ஒலித்துள்ளன. எனினும், ஒருசிலவற்றைத் தவிர்த்தால் பொதுக்களங்களில் இக்குரல்களுக்குப் போதிய முக்கியத்துவம் தரப்படவில்லை; அதனால் குளறுபடிகளும் தொடர்ந்தே வந்துள்ளன.

‘குறிஞ்சித் தெள்ளவள் கவிச் சரங்கள்’ என்ற கவிதைத் தொகுதிக்கு 2008 ஆம் ஆண்டிற்கான சாகித்திய மண்டலப் பரிசு வழங்கப்பட்டமை தொடர்பான சர்ச்சை, சென்ற வருட இறுதிப்பகுதியில் ‘தினகரன் வாரமஞ்சரி’யில் முனைப்புடன் நடந்தது. பரிசும் விருதும் தொகுப்பாளருக்கு வழங்கப்பட்டமை தவறானது; அவை கவிஞருக்கே உரியன் என்பதே சர்ச்சையில் முக்கிய அம்சம். வேறு சில இடங்களிலும் இதுபற்றிய மாறுபட்ட கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆனால், சென்ற வருட ஆரம்பத்தில் ‘நாவேந்தன் விருது’ வழங்கப்பட்டதில் இடம்பெற்ற குளறுபடி வெளிவரவேயில்லை; உன் மையில் அக்குளறுபடி வெளிவராதவாறு அக்கறையுடன் அமுக்கப்பட்டுவிட்டது! ஆண்டின் சிறந்த சிறுக்கை நூலுக்கான ‘நாவேந்தன் விருது’ வழங்கும் பொறுப்பு ‘யாழ் இலக்கியவட்டம்’ என்ற பழங்கும் பெரும் அமைப்பிடமே கொடுக்கப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டில் வெளியான சிறந்த நூலாக ‘தி. ஞானசேகரன் சிறுக்கைகள்’ என்ற நூல் தெரிவுசெய்யப்பட்டுள்ளது; செங்கை ஆழியான், கலாநிதி அ. சண்முகதாஸ், கலாந்து

எஸ். சிவலிங்கராசா, ஜி. வரதராஜன், சி. சிவதாசன் ஆகியோரைக் கொண்ட நடவடிக்கை குழுவே இதனைத் தெரிந்துள்ளது. இதற்கான பரிசுப்பு விழா, செங்கை ஆழியான் தலைமையில், கொழும்பிலுள்ள ஞானம் பணி மனையில் (ஞானசேகரனின் வீட்டில்), 02.03.2008 இல் நடைபெற்றது. கவிஞர் த. துரைசிங்கம், டொமினிக் ஜீவா, கே.என். சிவகுமாரன், கோகிலா மகேந்திரன், கம்பவாரிதி இ. ஜெயராஜ், கவிஞர் ஜீன்னாவும் வெறிபுத்தீன், திருமதி வசந்தி தயாரன், திருமதி பத்மா சோமகாந்தன், புலோவிழுர் ஆ. இரத்தினவேலான் ஆகியோர் அங்கு ஞானசேகரன் பரிசுபெற்றமையைப் பாராட்டிப் பேசியுள்ளனர்; இதுபற்றிய விபரங்களை ‘ஞானம்’- ஏப்ரில் 2008 இதழில் காணலாம்.

1. குறித்த ஆண்டில் வெளியான நூல்களில் சிறந்ததொன்றைத் தெரியும்போது, ஏற்கெனவே நூல்வடிவம் பெறாதவற்றைக்கொண்டு அவ்வாண்டில் புதிதாக வந்துள்ளவற்றிலிருந்து தெரிவதே முறையானது. மறுபதிப்பு நூல்கள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை; அதே போல் எழுத்தாளர் பலரின் படைப்புகளைக் கொண்ட தொகுப்பு நூல்களும் பொருத்த மற்றவையாகக் கருதப்படும்.

‘தி. ஞானசேகரன் சிறுக்கைகள்’ நூலையும் மறுபதிப்பு நூலாகவே கொள்ளவேண்டும். எனினில், 1998 இல் வெளியான அவரது ‘அல் சேஷனும் ஒரு பூனைக்குட்டியும்’ தொகுதியிலுள்ள பதினொரு (11) கடைகளும், 1973 இல் வெளியான அவரது ‘கால தரிசனம்’ தொகுதியிலுள்ள பன்னிரண்டு (12) கடைகளும் இந்நாலில் இடம்பெற்றுள்ளன. இவற்றைத் தவிர்த்தால், ஏழு (7) கடைகள் மட்டுமே புதிதாக இத்தொகுதியில் சேர்க்கப்பட்டவை.

எனவே, மறுபதிப்பு நூலொன்றுக்கு அவ்வாண்டின் சிறந்த நூல் பரிசு வழங்கப்பட்டமை குளறுபடியானதாகும்.

அப்புறம்

2. பல்கலைக்கழக கலாநிதிகளும், விரிவுரையாளர்களும், சாகித்திய மண்டலமும், இலக்கிய அமைப்புகளும், மாகாணசபைகளும் இலக்கிய வெளியில் நிகழ்த்திவரும் ‘அலங்கோலங்களுக்கு’ ஒரு ‘வகைமாதிரி’ உதாரணமென இதனைக் கருத முடியாதா?
3. ஞானம் பணிமனையில் பாராட்டுரைகள் நிகழ்த்திய இலக்கியவாதிகளின் பிரக்ஞூபில் இக்குறுப்பாடி தோறாமற்போனது ஏன்? அவர்களை மந்தமானவர்களெனக் கொள்வதா அல்லது நமது இலக்கிய உலகில் வழமையாகிவிட்ட ‘புகழும்’ பஜனைக்காரரென்பதா?
4. ‘நாவேந்தன் விருது’ வழங்கும் பொறுப்பு அவரது சகோதரரான கவிஞர் த. துரைசிங் கத்தினால், யாழ் இலக்கிய வட்டத்திடம் (தலைவர்-‘பிரபல்’ எழுத்தாளர் செங்கை ஆழியான்) வழங்கப்பட்டது. முதன்முதலில் 2008 ஆம் ஆண்டில் விருது வழங்கும்போது, இயல்பாகவே 2007 ஆம் ஆண்டில் வெளியான நூல்களில் ஒன்றிற் குத்தான் வழங்கியிருக்கவேண்டும். அதைக் கொடுத்துவிட்டு, 2005 இல் வெளியான

**மாற்றுக்கருத்தின் முக்கியத்துவம், ஜனநாயகப் பண்பாடு, சத்திய ஆவேசம் என்றெல்லாம் இந்த இதழ்கள் எழுதுகின்றன; ஆனால், ‘குறைபடி’யை வெளிப்படுத்தும் கடிதத்தை ‘அமுக்கி’ விடுகின்றன - அதன் மூலம் ‘குறைபடிகள்’ தொடர்வதையே மறைமுகமாக ஊக்குவிக்கின்றன!**

நூலுக்குப் பரிசு வழங்கப் பின்னோக்கிப் ‘பாய்ந்து’ போவானேன்? ‘ஞானம்’ ஆசிரியருக்கு - தி. ஞானசேகரனுக்கு - வழங்கவேண்டுமெனச் செங்கை ஆழியான திட்டமிட்டுச் செயற்பட்டாரோ என்ற சந்தேகமல்லவா வருகிறது!

5. பரிசிலிப்பு விபரத்தை ‘ஞானம்’ இதழில் படித்த கொழும்புவாழ் இலக்கிய ஆர்வவரரான தேவ முகுந்தன், பரிசுக் குறைபடியைச் சுட்டிக் கடிதமொன்றை ‘ஞானம்’ இதழுக்கு அனுப்பினார்; பின்னர் ஆசிரியருடன் தொலைபேசியிலும் கதைத்தார். அப்போது தனக்கு இதில் சம்பந்தமில்லையென்றும், “அவங்க நந்தாங்க - நான் வாங்கினேன்” என்றும், கடிதத்தைச் செங்கை ஆழியானுக்கு அனுப்பியுள்ளதாகவும் ‘ஞானம்’ ஆசிரியர் அவரிடம் தெரிவித்தார். இரண்டு மாதங்கள் கழிந்தும் செங்கை ஆழியான பதில்

தரவில்லை; ‘ஞானம்’ இதழ் கடிதத்தைப் பிரசுரிக்கவுமில்லை. இவ்வாறு நடந்துள்ளமையைச் சுட்டி ‘மல்லிகை’ இதழுக்கு தேவமுகுந்தன் கடிதம் எழுதினார்; மல்லிகையும் அதை வெளியிடவில்லை! ஞானமும் மல்லிகையும் இந்தப் பரிசுக் குறைபடியைச் சுட்டிய தனது கடிதத்தை வெளியிடாத மையையும் சேர்த்து, ‘தாயகம்’ இதழுக்கும் தேவமுகுந்தன் கடிதமொன்றை அனுப்பி வைத்தார்; தாயகமும் அதனை வெளியிடவில்லை!

மாற்றுக்கருத்தின் முக்கியத்துவம், ஜனநாயகப் பண்பாடு, சத்திய ஆவேசம் என்றெல்லாம் இந்த இதழ்கள் எழுதுகின்றன; ஆனால், ‘குறைபடி’யை வெளிப்படுத்தும் கடிதத்தை ‘அமுக்கி’ விடுகின்றன - அதன் மூலம் ‘குறைபடிகள்’ தொடர்வதையே மறைமுகமாக ஊக்குவிக்கின்றன!

6. டிசெம்பர் 2008 - ‘ஞானம்’ இதழில், ‘சாகித்திய மண்டலத் தேர்வுகள் இலங்கைத் தமிழ்



இலக்கியத்திற்கு இழைக்கப்படும் அநீதி’ என்ற தலைப்பில் தலையங்கம் எழுதப்பட்டுள் என்றெல்லாம்யானது நகை முரணாகும்! அதிலிருந்து சில வரிகள்:

“...பரிசுக்கான நூல்களின் பட்டியல் வெளியானதும் அது குறித்து பல எதிர்ப்புகள் தோன்றுவதும், அது தொடர்பாகச் சாகித்திய மண்டலத் தேர்வுக் குழுவினர் மௌனம் சாதிப்பதும் படிப்படியாக யாவும் மறங்கப்பட்டுப் போவதும் வருடா வருடம் நடக்கும் நிகழ்வுகள் ஆகிவிட்டன.”

“...பட்டம் பதவியாலும் இலக்கிய உலகில் மேலாதங்கம் செலுத்துமவர்களின் சிபாரிசுகளினாலும் சில நூல்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.”

“...உயர்மட்டத் தேர்வுக் குழுவினர் வழக்கம்போல் மௌனம் சாதிக்கின்றனர். தாம் வெளியிடும் முடிவுகளை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என-

எழுத்தாளர்களையும் படைப்பாளிகளையும் கையாலாகாதவர்களாகக் கணிக்கும் மனப்பான்மையிலிருந்து சாகித்திய மண்டலத் தேர்வுக்குழுவினர் வெளியே வரவேண்டும்.”

இவை, ‘ஞானம்’ ஆசிரியரின் இரட்டைத்தனத்தையல்லவா வெளிக்காட்டுகின்றன! எனக்கொரு சின்ன ஆசை : கண்ணாடி முன் நின்றபடி, ‘நாவேந்தன் விருதை’ நினைத்துக் கொண்டு - தான் எழுதிய தலையங்கத்தை ‘ஞானம்’ ஆசிரியர் வாசித்துப்பார்க்க வேண்டுமென்பதே அந்த ஆசை!

7. யாழ். பல்கலைக்கழகத்தில் 22.06.2008 இல் நடைபெற்ற ‘ஒர் எழுதுவினைஞனின் டயிரி’ சிறுக்கைத்தொகுதி அறிமுக அரங்கில் பேசிய எழுத்தாளர் அ. யேசுராசா, இலக்கிய உலகில் குளறுபடிகள் பல நடப்பதாகத் தெரிவித்து. (இக்கட்டுரையின் ஆரம் பத்தில் குறிப்பிட்டுள்ள) 2005 ஆம் ஆண்டின் சிறந்த நூல் விருதுக் குளறுபடியை (பெயரைக் குறிப்பிடாது) உதாரணம் காட்டினார். அவரது பேச்சின் ஒரு பகுதி, ‘இலக்கியத் திருட்டுக்கஞ்சகு சாகித்திய மண்டலப் பரிசு - சாடுகிறார் எழுத்தாளர் யேசுராசா’ என்ற தவறான தலைப்புடன், 24.06.2008 ‘யாழ் தினக்குரல்’ நாளேட்டில் வெளிவந்தது. இங்செய்தியிலுள்ள தவறைத் திருத்தமாறு, தனது பேச்சில் மறைமுகமாக வெளிப்படுத்திய ‘நாவேந்தன் விருதுக் குளறுபடி’ பற்றிய தெளிவான விபரத்துடன் ஒரு கடித்ததை ‘யாழ் தினக்குரல்’ பொது முகாமையாளரிடம் யேசுராசா நேரில் கையளித்தார். வாசித்தபின், “...ஆ! எங்கட ஜீயர்! செங்கை ஆழியான்... இதைப் போடாம விடுவீம்.” என்று குறிப்பிட்ட அவர், யேசுராசா எவ்வளவோ வற்புறுத்தி விளக்கியும் பின்னால் அதனை வெளியிடவேயில்லை! “கருத்துச் சுதந்திரம்” பற்றி இதே தினக்குரலும் தலையங்கம் எழுதுகிறது. அதைத்தான் ஒருபூரம் வைத்துவிடுவோம்; ஆனால், தான் வெளியிட்ட தவறான செய்தியைத் திருத்தத் தயாரில்லாத தன்மையை என்னவென்பது?

இவ்வாறான சூழலிலேதான், “பரிசுகள் - விருதுகள், பட்டங்கள் - பதக்கங்கள்” நமது ஈழமணித் திருநாட்டில், பிரகாசமாய ஜோலிக்கின்றன...!

நூலிலே விருதுகள் பட்டங்கள் பதக்கங்கள் என்று போன்ற பெயர்களை விடுவது சம்பந்தமாக இல்லை.



## நாடகம் நாட்டுமயம்

பாடசாலை  
நாடக நிகழ்வுகளுக்காக எழுதப்பட்ட  
நாடகப் பிரதிகளின்  
தொகுப்பு

திருமதி புனிதவதி  
சண்முகவிளங்கம்

பாடசாலை ஆசிரியையான திருமதி புனிதவதி சண்முகவிளங்கம் மாணவர்களின் பயணபாட்டுக்கு ஏற்ப அவ்வப்போது எழுதிய நாடகங்முத்துருக்களின் தொகுப்பு இது: யாழ்ப்பாளத்து பேச்சு வழக்கில் இயல்பான நடைபில் இத்தொகுப்பில் உள்ள நாடகங்கள் இருப்பது ஆரோக்கியமான விடயமாகும். மாணவர்களுக்கும் நாடக ஆரவலர்களுக்கும் பயனுள்ள நூல்.

விலை: 200/-



## நினைவுகள் மழவதில்லை

சிறுக்கைகள்  
-சிற்பி-

வெளியீடு:  
மணிமேகலை பிரகரம்

ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரும், கலைச்செலவி சஞ்சிகையில் ஆசிரியராகவும் விளக்கிய சிற்பி அவர்களின் 11 சிறுக்கைகளை உள்ளடக்கிய தொகுப்பே ‘நினைவுகள் மடிவ தில்லை’.

சமூக அக்கறையையும், புரட்சிகரமான கருத்துக்களையும் தனக்கே உரிய பாணியில் இத்தொகுப்பில் உள்ள சிறுக்கைகள் மூலம் சிற்பி வெளிப்படுத்தியுள்ளார்.

விலை: - 150/-

அப்புறம்

ஒரு மருத்

துவர் 'Angoda through my Lens' என்ற புகைப்படக் கண் காட்சிக்கான அமைப்பி தழைப் பார்த்துவிட்டு 'அங்கோட்' என்ற சொல்லி ஒரு சிரிப்பை உதிர்த்தார். இதுவே அங்கோட் மனநல மருத்துவமனை பற்றி சமூகத் தின் பிரதி பலிப்பு. சமூகத் தின் உள்ப்பாங்கு.

அங்கோட் என்ற பெயர் அவ்வளவு இழிவுபடுத் தப்பட்ட தாக இருக்கிறது. புரிந்து கொள்ளப்படாதவர் களின் புகலிடமாக



மருத்துவர் சிவதாஸ்

அவருக்கு இருந்ததில் ஸல் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற போது. தனக்கு கிடைத் த முதலாவது மகாபொல் பரிசுத் தொகையில் புகைப்படக் கருவி (கமரா) யை வாங்கியதன் மூலமாகக் கமராவுடனான அவரது பயணம் ஆரம்பமாகிறது. இன்று 20 வருடங்களுக்கு மேலாகக் கமராவின் பல்வேறு வளர்ச்சிப் படிநிலைகளில் அவரது பயணம் தொடர்கிறது.

எதையும் சாதாரணமாகவே எடுத்துக் கொள்ளும் ஒரு அசாதாரண கலைஞராக வாழ் வகுக்கு அர்த்தம் தரும் ஊடகமாகக் கலையைக் காண் பவராகச் சிவதாஸ் வாழ்கின்றார்.

கலை என்பது உணர்ச்சி களின் வெளிப்பாட்டின் ஒரு வடிவம் (Art is a feeling of transformation) என்கின்ற இவர் புகைப்படங்கள் எடுப்பதிலும், கவிதை எழுதுவதிலும் தனது உணர்வுகளைக் கு வடிவம் கொடுத்து வாழ்விற்கு அர்த்தத்தைக் காண்கின்றார்.

தினமும் கமராவுடனேயே வேலைத் தலத் திற் குபற்படுவார். 'அங்கோட்' யை மட்டுமே 500 இற்கும் அதிகமான புகைப்படங்களில் பதிவு செய்துள்ளார். உலகில் மாற்றமொன்றே நிலையானது என்பார்கள். அதே போலத்தான் மருத் துவமனையும் அதன் கூற்றாடலும், மனிதர்களும்; இதனால் இவரது புகைப்படங்களும் வெவ்வேறு அர்த்தங்களை, காட்சிகளைக் காண்பிக்கின்றது.

ஒரு நாள் அங்கோட மருத்துவமனையின் குழலை, அழகியலை காண்பிப்பதற்காக என்னை அவரது காரில் அழைத்துச் செல்கிறார். வழியில் பொரளையில் உள்ள மயானத் தினை அண் மித்த போது 'கன்றை (மயானம்) பில் ஓரிடத் தைக் காண்பிக்கின்றேன்' என்றார். மயானத் தினுள் ஒரு

## கலைஞரும் வாழ்வும்

'அங்கோட்' மனநலம் பாதிக்கப்பட்டவர் காஞ்சி மருத்துவமனை விளங்குகிறது என்று கூடச் சொல்லலாம்.


மருத் துவம் பயிலும் மாணவன் ஒருவன் உள்மருத்து

வத்துறையை தெரிவு செய்வதை அவனது குடும்பத்தவர்களோ அன்றி நன்பர்களோ விரும்பமாட்டார்கள். உள்மருத்துவர்களும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் மருத்துவமனைகளில் பணிபுரியும் தாதியர்களும் ஒரு கட்டத்தில், 'சித்தம் அழகியர்களாக' மாறி விடுவார்கள் என்ற கருத்து சமூகத்தில் நிலவுகின்றது.

உள்மருத்துவராகவும், புகைப்படக் கலைஞராகவும், அறியப்படாத கவிஞராகவும் விளங்கும் சிவதாஸ், உள்மருத்துவத்துறையை விருப்புடன் இயல்பாகவே தெரிவு செய்துள்ளார்.

உயர்தரம் படிக்கின்ற போது மருத்துவராக வர வேண்டும் என்ற எண்ணம்

**-பா.துவாரகன்-**




பெரு விருட்சம் தொலைதூர் நிலவெளிப்படத்திற்கு அழகைத் தரும் காட்சி: இதை காண்பித்து

“இரு நாளைக்கு இந்த மரத்தைப் படம் எடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு அனுமதி பெற்று மயானத்தினுள் படம் எடுக்க வேண்டும் (பொரளையில் உள்ள மயானம் மிகப் பரந்த பிரதேசம்) வேலைக்குப் போகும் போது ஒவ்வொரு நாளும் இந்த மரத்தைப் பார்த்துக் கொண்டு செல்கின்றேன்” என்றார்.

‘அங்கொட்’ அதைத் தொலைவில் இருந்து கற்பளை செய்யும் போது ஒரு மன்றல மருத்துவமனை கட்டடம், மன்னோயாளிகள் என்ற பார்வை விரியும். ஆனால், அங்கொட் வாயிலைத் தாண்டி உள்ளே நுழையும் போது, ஒரு பூங்காவினுள் செல்கின்றோம் என்ற உணர்வதான் ஏற்படுகின்றது. பூ மரங்களும், மலர்களும், பெருமரத்தில் இருந்து ஒவ்வொரு கணமும் சொரிந்து கொண்டிருக்கும் மஞ்சள் பூக்களும். அவற்றின் நறுமணமும் மனதுக்கு இதுமான ஒரு சூழலைத் தோற்றுவிக்கிறது. இந்த அழியல், சூழல் சிவதாஸைக் கவாந்திமுக்கின்றன.

புதுவருடத்தன்று, ‘கிரிபத்’ (பொங்கல்) கொண்டுவரவில்லையா டொக்ரர்? என்று ஒரு மாது கேட்கின்றார். அங்கு பல சாதாரண மனிதர்களைக் காணக்கூடியதாக இருக்கிறது. இங்கு வரும் மருத்துவாரர்கள், சிவதாஸ் ஒய்வு கிடைக்கிற போது மரங்களின் கீழுள்ள வாங்குகளில் இருந்து புத்தகங்கள் வாசிப்பார். அருகில் உள்ள மலர்களை நாடிவரும் வண்ணத்துப்பூச்சிகள், பறவைகள் அவரது கமராவினுள் இடம்பிடித்துக்கொள்கின்றன.



வைத்தியசாலையில் உள் மருத்துவ சிகிச்சைக்கு செல்கின்ற போது, வரவேற்பிடத்தில் காத்திருக்கும் தமிழ் முகங்களைக் கண்டு தாளாகவே சென்று ‘எதற்காக வந்திருக்கிறீர்கள்?’ என்று விசாரத்து அவர்கள் சிகிச்சை பெற்ற தனது சிரமத்தைப் பாராது (அவர்களை) உரிய இடத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற உதவுவது சிவதாஸினது விசேடமான மனித நேயப்பண்பு என்றே கூற வேண்டும். ஏனெனில் கொழும்புத் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற வரும் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சொல்லுந்தரமன்று. அதுவும் சிங்களம் தெரியாவிட்டால் எதுவுமே செய்யமுடியாது.

அவரோடு பணிபுரிவோர் மட்டுமன்றி, அவரோடு பழக்க கிடைத்தவர்களும் சிவதாஸிடம் காட்டும் நேசமும், சிகிச்சை பெற வந்த மனிதர்கள் அவருடன் கொண்டுள்ள பிணைப்பும் சிவதாஸின் மருத்துவப் பணியின் மானுடநேய சேவையின் தன்மையைக் காட்டுகின்றது.


2007 உலக உள் நாளில் கொழும்பு தேசிய கலாபவனத்தில் (National Art Gallery) நடைபெற்ற புகைப்படத் தூயியக் கண்காட்சி பலரது கவனத்தையும் ஸ்ரத்தது.

“என்னிடம் சிகிச்சை பெற்ற ஒருவர், ‘டொக்ரா நீங்கள் மட்டுந்தான் எங்களையும் எங்களுடைய வாழ்வையும், புகைப்படம் எடுத்து மற்றவர்களும் எங்களை மதிக்கச் செய்தீர்கள்’ என்கின்ற போது, எனக்குஅதைவிட மகிழ்ச்சியான விடயம் வேறு இல்லை என்றான் நினைக்கின்றேன்” என்கிறார் சிவதாஸ்.

சில மாதங்களுக்கு முன்னர் சிவதாஸிடம் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஒருவர் ‘டொக்ரா நீங்கள் ஜோதா அக்பர் (Jotha Akbar) படம் பார்க்க வில்லையா?’ என்று கேட்டார். ஒவ்வொரு நாளும் ‘பார்த்து விட்டு வரவில்லையா’ என்று கேட்பார்.

ஒருநாள் மாலை வீட்டுக்கு சிவதாஸ் வந்த போது அம்மீமா மட்டுந்தான் இருந்தார். மனைவி, பிள்ளைகள் எல்லோரும் வெளியில் போய் விட்டார்கள்.

‘இரவு 10.00 மணிக்குத் தான் வருவேன்’ என்று சொல்லிவிட்டு ஜோதா அக்பரைப் போய்ப் பார்த்திருக்கின்றார். மறுநாள் அந்த நோயாளியிடம் ஜோதா அக்பரைப் பார்த்தது பற்றிக் கூறியிருக்கிறார். அப்போது நோயாளி ‘அந்தக்காலம் மாதிரி இப்ப பரிந்து கொள்ள ஒருவரும் இல்லை டொக்ரா! இதுதான் வாழ்வு’ -என்று கூறியுள்ளார். இதுதான் கலையும் வாழ்வும்!



தன்னை ஒரு புகைப்படக் கலைஞராகவே வெளிப்படுத்திக் கொள்ள விரும்பும் சிவதாஸ் தனது துறையான மருத்துவத்தை மிகுந்த அரிப்பணிப்புடன் செய்து வருவதை அவருடன் பணியாற்றும் சக மனிதர்கள், சிகிச்சை பெறும் நேயாளிகள் மூலம் அறிந்து கொண்டேன். தனக்கு வழங்கப்பட்ட ‘வாட்’ என்று மட்டுமல்லாமல், அருகில் உள்ள வாட்டுக்குச் சென்றும் பார்வையிடுகின்றார். கொழும்பு தேசிய



பா.துவாரகன்,  
விழிசிட்டி,  
ஏழாலை தெற்கு,  
சுன்னாகம்.  
22.10.2008.

க. உமாமகேசவரம்பிள்ளை,  
2/11, சப்பீரியர் கோர்ட்,  
09, வின்சர் அவனியு,  
தேவிவளை.

அன்புக்கும் மதிப்பிற்குமுறிய ஆசிரியப் பெருந்தகைக்கு,  
வணக்கம்

18.09.08 திகதியிட்ட தங்களது கடிதம் கிடைக்கப்பெற்றேன். மகிழ்ச்சி. பதில் தரத் தாமதமானமைக்கு மன்னித்தருள்க. தங்களது தமிழ் நடையை அறிவதற்காக திரும்பத்திரும்ப வாசித்தேன். தாங்கள் இன்னும் நிறையக் கட்டுரைகள் வரைய வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை.

தங்களிடம் பாடங்கேட்ட நாள்களை நினைத்துப் பார்க்கிறேன். ஒரு நாள் அ. முத்துவிங்கம் எழுதிய 'ரி' (ரி) என்ற கதையை வாசிக்கச் சொன்னீர்கள். சிறுகதையிலே சங்கீதத்தைப் பற்றி நயந்து அனுபவித்து எழுதியிருந்தார். சங்கீத விமரிசனத்தை ஒரு சிறுகதையிலே நுட்பமாக கொண்நந்திருந்தார். சிறுகதையைச் சுவாரசியமாகவும், வாசகனிடத்திலே 'நைகை' யைத் தோன்றச் செய்யத்தக்க வகையிலும் அமைத்திருந்தார். சிறுகதையை வாசிக்கின்ற போது சிரிப்பும் வந்தது, வியப்பும் மேலிட்டது, துயரமும் இழையோடியது. பின்னர் தங்கள் அருகே இன்னொரு நாளும் அதை வாசிக்க விரும்பினேன்: வாசித்தேன். எனது குரல் சங்கீதம் போல் இருந்திருக்காது. ஆனால், முத்துவிங்கம், இசையைப் பற்றி சிவக்கொழந்து மாமா 'மார்க ஹிந்தோள்' இராகத்தை ஆலாபனை செய்வதை வருணித்திருப்பது இசை போல மனதுக்கு இதந் தருவதாய் இருந்தது, இப்போதும் இருக்கிறது.

மார்க ஹிந்தோள் இராகத்தின் தன்மையை மட்டுமல்ல, சிறுகதையிலே அதை நுட்பமாக அறியும் பேற்றினையும் தந்தோகள்.

சிறுவர்களான எங்களை அந்த இராக ஆலாபனை அசையாது கட்டிப்போட்டதையும் சிவக்கொழந்து மாமா ஒவ்வொரு தடவை பாடுகின்ற போதும் அந்த இராகத்தை ஒவ்வொரு விதமாகப் பாடுவதையும் மனியின் கார்வை போல அந்த நாதம் மனதிலே கொஞ்ச நேரத்துக்கு ஓடிக் கொண்டிருப்பதையும் சிறுகதையிலே கொண்டு வருவது தான் கவை தருகின்றது: இரசனைக்குரியதாகின்றது.

மார்க ஹிந்தோள் இராகத்தின் அவரோகணத்தில் 'ரி' 'ரிஷெபம்' காணாமற் போவதையும் வத்சலா வீட்டில் வளர்ந்த 'ரிஷெபம்' (காணாமாடு) மீன்த் திரும்ப முடியாத இடத்திற்குச் சென்றதையும் கதையிலே இனைத்து முடித்து வைக்கும் அழகே தனி!

இவை போன்ற அரிய இரசனைக்குரிய பாடங்களைப் பயின்ற காலம் போய் விட்டதே என்பது தான் துயரந் தருகின்றது.

'ரி' (ரி) சிறுகதையின் நிழற் பிரதியை தங்களது மாணவியான விமலராணி பெற்றுத் தந்தார்.

சங்கீதத்தைப் பற்றி, மார்க ஹிந்தோளத்தைப் பற்றிச் சிலாகித்துச் சொல்கின்ற பகுதிகளை வாசிக்கின்ற போது, அந்த இராக ஆலாபனையைக் கேட்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகின்றது. 'சலமேரா சாஹேத ராமா' என்ற பாடலையாவது கேட்க வேண்டும் போல் இருக்கிறது. முத்துவிங்கம் அவர்கள் சிறுகதையிலே சங்கீதத்தைப் பற்றி எழுதியவற்றைத் தனியாக எடுத்துப் பாக்கிறேன். அதைப் பார்த்து எழுதுவதே இதந் தருகின்றது.

1. "சிவக்கொழந்து மாமா எங்கள் வீட்டுக்கு எதிர்வீட்டில் இருந்தார். பரம்பரைப் பாட்டு வாத்தியார். வெளிக் குந்தில் இருந்து பாடிக் கொண்டேயிருப்பார். அவர் பாடும் நேரங்களில் தவறாமல் அங்கேயிருப்போம். ஏதோ ஒன்று எங்களை அங்கே இழுத்து



விடும்.

பத்து வயது கூட நிரம்பாத எங்களுக்கு சங்கீதத்தைப் பற்றி என்ன தெரியும்? ஆனால் இருந்த இடத்தை விட்டு அசையாமல் நின்று கேட்டுக் கொண்டேயிருப்போம். அந்த இசையில் ஏதோ ஒரு மாய சக்தி இருந்தது. பிரமாண்டமான கடல் பறவை ஒன்று செட்டைகளை விரித்து வட்டமடித்து சிறுகச் சிறுக கீழே இறங்குவது போல அந்த இராகம் கேட்பதற்கு வெகு சகமாக இருக்கும்.

அது பொதுவாகத்தான் ஆரம்பமாகும். ஒரு கையலகத்து அருவி போல கொஞ்சமாக ஊற்றெடுக்கும், பிறகு விரிந்து, விரிந்து கிளை விட்டுப் பெருகும், எதிர்பாராத விதமாக வளையும், குதிக்கும். (இ) ராகம் வடிந்து சமநிலைக்கு வரும் போது மூச்செடுக்க வெளியே வரும் திமிங்கலம் போல நாங்களும் எங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வோம்.

இசை முடிந்ததென்றாலும் கோவில் மணியின் கார்வை போல அந்த நாதம் மனதிலே கொஞ்ச நேரத்திற்கு ஓடிக்கொண்டேயிருக்கும்.

மாமா கண்ணைத் திறப்பார்.

“என் மாமா, அப்படியே மனதில் சந்தோசம் பொங்குதே? இது என்ன (இ) ராகம் மாமா?”

“இது மார்க ஹிந்தோளம் அடி முடியைக் கண்டுபிடிக்க முடியாதபடிக்கு ஓர் அபூர்வமான (இ) ராகம். ஆயன் முழுக்க சாதகம் செய்தாலும் இந்த இராகத்தில் மறைந்து கிடக்கும் துட்சமங்களை ஆழம் காண முடியாது. எனக்குப் பிடித்த (இ)ராகம்”

“வத்சலாவின் கையைப் பிடித்து இமுத்துக் கொண்டே போவேன். லேசாக இருக்கும்.....”

2. “கசாப்புக் கடை விஷயம் தெரிய வந்தால் அவன் மனம் என் பாடுபடும்!”

“மாமா என் அப்பா கேட்கும் போது காம்போதி, தோடி, மோகனம் என்றெல்லாம் பாடுவீர்களே! ஆனால் உங்களுக்காகப் பாடும் போது இதே (இ)ராகத்தை திருப்பித் திருப்பி பாடுறீங்கள்? வேறு (இ)ராகம் பாடமாட்டங்களா?”

மாமா என்னைக் கொஞ்சநேரம் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தார்.

“காம்போதி, தோடி போல இது பணக்கார (இ)ராகம் இல்லை. இது என் போன்றவர்களுக்காக ஏற்பட்டது. மார்க ஹிந்தோளம். (இ)லேசில் இதை வசப்படுத்த முடியாது. மிகக் பிரயாசசப்பட வேண்டும். இது கைவசமாகி விட்டால் சங்கீத தேவதையே அடிமை என்று தான் அர்த்தம்.”

மாமா பாடினார். அந்த (இ)ராகத்தில் எடுப்பும், விரிவும், விஸ்தாரங்களும் புதியவையாக இருந்தன. மலர்ச்சரங்கள் ஒன்றின் மேல் விழுவது போல அந்த இராகத்தின் சோபை பெருகிக் கொண்டே போனது.

“மாமா இந்த இராகத்தில் அப்படி என்ன விசேஷம்?”

“அப்படிக்கேள், இதன் ஆரோகணத்தில் ஏழு ஸ்வரங்கள். பார் இப்படிப் போகும் ஸரிகமபதநிலை”

“கவனித்தாயா? திரும்பி வரும்போது ரி (ரி) கிடையாது. அது தான் விசேஷம்.”

“அது சரி மாமா நேற்று இந்த (இ)ராகம் வேறு மாதிரி இருந்ததே! இன்டைக்கு இப்படி இருக்குதே! இது என் மாமா?”

“அதுதான் trade mark. மோனலிசா சித்திரத்தை யார் எங்கிருந்து பார்த்தாலும் அது அவர்களையே பார்ப்பது போல இருக்கும். மனோரஞ்சிதப்பு நினைத்த வாசத்தைக் கொடுக்கும். அது போலத்தான் இந்த (இ)ராகமும். குதுகலமான நேரங்களில் இந்த

இராகத்தைப் பாடும் போது சந்தோசமாக இருக்கும். வேறு சமயங்களில் மனதுக்கு வெகு சாந்தமாக இருக்கும். இன்னும் சில நேரங்களில் சோகமாக இருக்கும். அதுதான் இதன் தனித்தன்மை.”

அன்று மாமாவுடன் வெகுநேரம் இருந்தோம். (இ)ராக ஆலாபனை முடிந்தது. அந்த தெலுங்கு கீர்த்தனையை வரிவரியாகப் பாடி விளக்கம் கூறினார். நாங்கள் இருவரும் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தோம்.

3. “மழை சோவென்று அடித்து கால் வைக்கும் இடமெல்லாம் மெத்தென்று இருந்தது.....  
மாடு இன்னமும் திரும்பவில்லை.

மழைக்காலங்களில் இசையை அனுபவிப்பது வித்தியாசமாக இருக்கும். வெள்ளைப் படுதாவில் சைத்திரிகள் (இ)லாவ்கமாக தூரிகையை இழுத்தது போல அந்த நாதமானது வெகுதூரம் வரை கேட்கும். மாமாவின் கண்டத்தில் இருந்து புறப்பட்ட இசை நாலு தீசைகளையும் சென்று நிரப்பி ஒருவித பிரயத்தனமுமில்லாமல் உயிர் நிலையைத் தொட்டுத் தொட்டுப் பரவசப்படுத்தியது”.

மார்க் ஹிந்தோனாந்தான். ஒரு சிறு புள்ளியிலிருந்து கோலம் போடுவது போல அந்த (இ)ராகம் விரிந்து விரிந்து கொண்டு போனது. அப்படி நூட்பமான சங்கதிகளை நான் ஆயுளில் கேட்டதே கிடையாது. மனதை உருக்கும் சோகம் கல்வியது. (இ)ராகம் மேல் ஸதாயிக்கும் போய்த் தொட்ட போது வயிற்றை என்னவோ செய்தது.

வத்சலாவின் கண்கள் பளபளத்தன. இன்னும் கொஞ்சம் போனால் அழுது விடுவார் போல இருந்தது.

(இ)ராக ஆலாபனையை முடித்து விட்டு சிவக்கொழுந்து மாமா பாடத் தொடங்கினார்.

“சலமேரா சாஹேத ராமா  
சலமேரா”

இசை தரும் மயக்கத்தை அனுபவிப்பது ஒன்று, அர்த்தத்தை அறிந்து (இ)ரசிப்பது வேறு, இசையின் தூத்சமத்தை உணர்ந்து அனுபவிப்பது இன்னொரு வகை. இந்த மூன்றும் கலந்த நிலையில் ஏற்படும் பரவசம் ஒரு தனியல்லவா?

மாமாவின் உடல் மெல்ல அசைந்தது, ஒரு பச்சைக் குழந்தையை அணைப்பது போல (இ)ராகத்தோடு சேர்ந்து அவருடைய திரேகம் ஆடிக் கொண்டிருந்தது.

“சலமேரா சாஹேத ராமா  
சலமேரா”

“ஹேராமா, அயோத்தி மன்னா! ஏன் இந்த உதாசீனம்? என்னால் இனியும் உன் பிரிவைத் தாங்க முடியாது.....?”

நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னால் இந்தத் தியாகராஜர் எங்களுக்காகவே பாடி வைத்துவிட்டுப் போனது போல இருந்தது.

சில நிமிடங்களில் மாமாவின் உடம்பு வெடவெடவென்று நடுங்கியது. கண்களில் தாரை தாரையாக நீர் கொட்டியது.

பாட்டை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டே வந்தேன்.

ஆரோகணத்தின் போது ஏழு ஸ்வரங்களும் இருந்தன. அவரோகணத்தின் போது அதே ஸ்வரங்கள் தான் திரும்பிக் கீழே வந்தன. ‘ரிஷிபம்’ மட்டும் திரும்பவில்லை.

முத்துவிங்கம் அவர்கள், ‘பத்து வயது கூட நிரம்பாத எங்களுக்கு சங்கீதம் பற்றி



என்ன தெரியும்? ஆனால் இருந்த இடத்தை விட்டு அசையாமல் கேட்டுக் கொண்டிருப்போம்.' என்கின்ற போதும், 'அப்படி நூட்பமான சங்கதிகளை நான் ஆயுளில் கேட்டதே கிடையாது, மனதை உருக்கும் சோகம் கவ்வியது' எனக் கூறுகின்ற போதும் இன்னும் அத்தகைய சங்கீதத்தைக் கேட்டும் இரசிக்கவில்லையே என்ற ஏக்கம் ஏற்படுகின்றது.

முத்துவிங்கம் அவர்கள் கூறுவது போல, இசையின் தூட்சமத்தை அறிந்து இரசிக்கும் சங்கீத ஞானம் இல்லையே என்றதான் உணர்கின்றேன்.

சிறுகதையிலே கதையோடு பின்னிப் பிணைந்ததாக இசை விமரிசனத்தை இழையோடுச் செய்தது தான் விசேடம்.

சங்கீதத்தைப் பற்றி எழுதிய மிக அருமையான கட்டுரை என்று கி. ராஜநாராயணன் எழுதிய கட்டுரை ஒன்றைக் குறிப்பிட்டு அதனைத் தேடிப் படித்துப் பார்க்குமாறு நீங்கள் சொன்னது நினைவுக்கு வருகிறது. 'பிரேம்-ரமேஷ்' தொகுத்த கி. ராவனுடைய படைப்புக்களில் அந்தக் கட்டுரை இருந்தது. 'இசை மகா சமுத்திரம்' என்ற 1973 இல் விளாத்திக்குளம் சாமிகளைப் பற்றி எழுதிய கட்டுரையே அந்த இசை விமரிசனம்.

விளாத்திக்குளம் சாமிகள் என்ற சங்கீத மகா வித்துவானுடைய வாழ்வில் நடந்த சாதாரண விடயங்களைக் கூடச் சுவைப்படச் சொல்வது கி. ராஜநாராயணனுடைய தனித்துவமான ஆற்றல்.

கி. ரா. சொல்கிறார்,

விளாத்திக்குளம். சாமிகளிடம் உள்ள மிகப்பெரிய விசேடம் என்னவென்றால் அவர்யாரிடமும் எந்த குருவிடமிருந்தும் கற்றதில்லை. இது கண்ணாரக் கண்ட உண்மை. கம்பன் யாரிடமும் இலக்கணம் பயின்றதில்லை என்பார்கள். மற்றவர்கள் பாடுகிற இராகத்தை சிறுகதைகளுக்கு ஒப்பிடுவோமானால், சாமிகள் பாடுகிற இராகங்களை நாவல்களுக்கு ஒப்பிடலாம். இசைக்காகவே தம் வாழ்வை அரிப்பனித்த சாமிகள் எதைச் செய்தாலும், பார்த்தாலும், கேட்டாலும், அனுபவித்தாலும் எல்லாம் இசை மயம் தான். சாப்பாடின் போது தொடுகறிகள் ருசியாக வாய்த்து விட்டால் 'பக்க மேளம் ரொம்ப அருமையாக அமைஞ்சிட்டது' என்று அனுபவித்துச் சொல்லுவார்.

"சாமிகள் குறிப்பிட்ட ஒரு இராகத்தில் சஞ்சாரம் செய்யும் பொழுது ஏற்கனவே அது நமக்குத் தெரிந்த இராகமாயிருந்தாலும் - நாம் தினமும் சென்று வருகிற ஒரு கோயிலுக்கு ஒருவர் நம்மைக் கூட்டிக் கொண்டு போய் புதுப்புது இடங்களையும், விடயங்களையும், காண்பித்தால் 'சே! தினமும் இங்கு வந்திருக்கிறோம் இதை நாம் பார்க்கவில்லையோ!' என்று ஆச்சரியப்படுகின்றோம் அல்லவா. அது மாதிரி ஒரு ஆச்சரியமாகவும், ஆனந்தமாகவும் இருக்கும்" என்கிறார் கி. ரா.

சாமிகள் பாடுவதைக் கேட்க வேண்டாம் 'ஹிந்தோளத்தை' விசில் அடிப்பதைக் கேட்டாலே போதும் எவ்வும் சொக்கவிடுவான் என்று கி. ரா. கூறுவதைக் கேட்க ஆச்சரியமாகவே இருக்கிறது.

நிற்க.

தங்களது 'கலசம்' நூலில் இடம்பெற்ற 'இராகப் பிரஸ்தாரத்துக்கு ஒரு ராகா' என்ற இசை விமரிசனத்திலும், கி. ராவினது 'இசை மகா சமுத்திரம்' என்ற கட்டுரையிலும் மற்றும் அ. முத்துவிங்கம் எழுதிய 'ரி' (ரி) என்ற சிறுகதையிலும் பொதுவான ஒரு விடயம் இருக்கின்றது. ஒரே இராகத்தை ஒவ்வொரு வித்துவானும் வெவ்வேறு விதமாகப் பாடுவார்கள். அது மட்டுமல்ல ஒரே வித்துவானே ஒரு கச்சேரியில் பாடியது போல் இன்னொரு கச்சேரியில் பாடமாட்டார், என்கின்ற இவ் விடயத்தைப் பற்றி நீங்கள் மூவரும் சொல்கின்ற விதம் தனித்துவமானதாய் அதாவது மூன்றுமே வெவ்வேறு விதமான களங்களுள் எழுதப்பட்டிருப்பதைத் தான் காண்கின்றேன்.

கி. ரா, 'ஆழிந்து போன நந்தவனங்கள்' என்ற கட்டுரையிலே, நாயன வித்துவான் திருவாடுதுறை டி.என்.ராஜாரத்தினம்பிள்ளையைப் பற்றிக் குறிப்பிடுகிறார். திருவாடுதுறை டி.என்.ராஜாரத்தித்தின் 'தோடி' ராக ஆலாபனை, இசைத் தட்டில் முதலில் வந்த போது கர்நாடக இசை உலகமே அதைக் கேட்டுக் கேட்டு வியப்பும் ஆனந்தமும் கொண்டதாகவும்

அதுவரை தோடியை அப்படி யாரும் வழங்கியதில்லை என்றும் எழுதுகின்றார். நினைத்த போதெல்லாம் நினைத்தபடிக்கு எந்த இடத்திலும் ஒரு கமராவில் படம் பிடிப்பது போல - ஒவிப்பதில் வசதி அந்தக் காலத்தில் இல்லாததால் விளாத்திக்குளத்தில், ராஜரத்தினத்தின் இராக வடிவங்களைப் பதில் செய்ய முடியாமற் போனதாக வருத்தப்படுகிறார் கி. ரா.

'இப்படி எவ்வளவோ வசதிகள் இல்லாமல் போய் விட்டதால் அவை இல்லாமல் ஆகி விட்டது. அதனால் விளாத்திக்குளம் இல்லை, திருவாடுதுறையும் இல்லை, காரைக் குறிச்சியும் இல்லை. இப்போது அந்த நந்தவனமும் அழிந்து விட்டது இடைசெவலில்' என்றவாறு கி. ரா. 'அழிந்து போன நந்தவனங்கள்' என்ற கட்டுரையை நிறைவு செய்கிறார்.

கி.ரா. விளாத்திக்குளம் சாமிகளையும், திருவாடுதுறை ராஜரத்தினத்தையும், காரைக்குறிச்சி அருணாசலத்தையும் அழிந்து போன நந்தவனங்களாகக் கருதுவதாகவே உணர்கிறேன். நந்தவனத்திலே நானும் பொழுதும் மலரும் வித விதமான மலர்களது நறுமணம் போல அவர்களது இராக ஆலாபனைகள் கமகம் தரும் அல்லவா?

கடிதம் மிகவும் நீண்டு விட்டது, பொறுத்தருள்க.

தங்கள் மாணவன்,  
மு.பா.துவாரகன்.

K. Bharathiar  
EDITOR  
'JEEVANATHY'  
KALAI AHAM  
ALVALI (INDIA)

சமூக  
பண்பாடு  
விகாரணை

# பனுவல்

சமூக, பண்பாடுக் கட்டுமானங்களையும் வெளிப்பாடுகளையும் கட்டுமைக்கும் ஆய்வுகளை தமிழ் மொழி மூலம் கலந்துரையாடவென ஏம். பரவாக்கவும் என வருடம் ஒருமுறை வரும் ஆய்வோடும். மொழிபெயர்ப்புக் கட்டுரைகளையும் தமிழ்மொழிபில் எழுதப்பட முக்கியமாக கட்டுரைகளையும் நால் விமர்சனங்களையும் உள்ளடக்கி வெளி வருகின்றது.

கிளங்கைச் சமூகத்தையும் பண்பாட்டையும்  
வாசித்துவ் தெரிவு செய்யப்பட்ட கட்டுரைகள்

கிடைக்கும் இடங்  
துறைமுறைக் கல்வி  
361/2, பாம்பிடி,  
ஊழும்பு - 12:

பவானி ஆசிலன்

வலைப்பந்தாட்டம்

சிறுவர்களும் விளையாட்டுக்களும்

திட்ட வெளியீடு, 71/2, கச்சேரி நல்லூர் எநி, யாழ்ப்பாளை.

**Book Lab**

172, கருமாதான் வதி,  
திருவாச்செலி.

வலைப்பந்தாட்டத்தினை விளையாடும் முறைகளையும். சிறுவர் உருவாக்கத்தில் விளையாடுகள் பெறும் முக்கியத்துவத் தீணையும் பற்றி எடுத்துக் கூறும் நூல்கள்.



இரு கலைஞரைக் கொண்டாடாமல் விட்டு விட்டோம் போல் இருக்கின்றது. இல்லை விட்டு விட்டோம். வேதனையாகத் தான் இருக்கின்றது; - இப்படி ஒரு சிறுகதை ஆசிரியா எம்மிடையே எழுதிக் கொண்டிருப்பதை, எழுதியதை, அவர் தொகுப்பை மகன் வெளியிட்ட பின்தான் அறிந்து கொள்ளமுடிந்தது என்ற நிலையைன்னும் போது! சரி. அதை வாசித்து, எழுதக் கிடைத்தது ஒரு வகைத் திருப்தியை தருகின்றது.

ஆனந்தமயில் - சொந்தப் பெயர் ஆளால் புனைபெயர் போல அழகான, கேள்விப்படாத புதுப்பெயர். சிறந்த கதை சொல்லி, நேர்த்தியான கதை சொல்லி என்பது அவர் கதைகளில் தெளிவாகக் கிடைக்கும் செய்தி.

கதைகள் முனகிக் கிடக்காமல் வெளிகளுடாகப் பிரவாகம் கொள்கின்றன. வாசகளைப் பரந்தளவில் திருப்தி செய்கின்றன என்பது என்னை ஆச்சிரியப்பட வைக்கின்றது.

இத்தொகுதியில் என்னை மிகவும் கவர்ந்த கதை ‘முருகைக் கற்புக்கள்’.

இது புதிய யுக்தி. ஒரு பரிசோதனை முறையாகவும் கொள்ளமுடியும். இக் கதையில் பாத்திரங்கள் கிடையாது. பிரபஞ்ச வெளி ஒரு பாத்திரம். கடல் ஒரு பாத்திரம். மனிதர்கள் ஒரு பாத்திரம் என்று கொண்டு விட வேண்டும்.

கதை நேர்த்தியானது. ஒரு விடயத்தைத் தெளிவாக உரைத்து முடிக்கின்றது. நாம் கட்டை இழந்த கதை தான்.

பகிர்வு:

## ‘எழுதுவினைஞரின் டய்னி’ சிறுகதை நூலை முன்வைத்து

ஆனந்தமயிலின் வெற்றிக்கு காரணம் அவர் கதைகள் நிலம் சார் பின்னனியை ஆதாரமாக கொண்டிருப்பதாகும். அதாவது அவர் கதைகள் அந்தரத்தில் மிதக்காமல், எங்கோ ஒரு மூலையில் எழுதப்படாமல் கதை வாழும் சூழலைத் தன்னகத்தே கொண்டிருப்பது.

அனேகமான எம்மவரின் சிறுகதைகளில் உள்ளார் தாண்டி கிணறு, அல்லது வயல்வெளி.... இப்படி பலகதைகள் நான் படித்திருக்கின்றேன். எந்த ஊர்? எந்தக் கிணறு? என்று வாசகன் யோசித்துக் கொண்டிருக்க வேண்டும்.

கதைகளாம் தெளிவாகக் காட்டப்பட வேண்டும். அதில் பிரதேச வாசம் (வாதம் அல்ல) காட்டப்பட வேண்டும். இதில் ஈழத்து எழுத்துக்கள் நிறையவே தவறு விட்டிருக்கின்றன.

எழுதுவினைஞரின் டய்னி அப்படி இல்லை. பிரதேசத் தளத்தினைத் தெளிவாகக் காட்டிய தொகுதி. நான் யோசித்துப் பார்த்தேன் உண்மையில் இது நிகழ்ந்தால் (வாழும் வெளி கதையில்), நான் அந்த பஸ்லில் இருந்தால், வல்லவெளியில் எங்கு தான் ஒடு முடியும். இங்கு ஆனந்தமயில் வெற்றியடைந்து விட்டதாகவே கருத வேண்டும்.

வாசகளைத் தளத்தில் கொண்டு போய் சேர்க்காத எழுத்தில் பயன் ஏதுவுமில்லை.

சில எழுத்தாளர்கள் வாழ்வில் நடக்கின்ற சம்பவங்கள் சுவாரசியமானவை. அவை படைப்பாற்றலை அதிகம் பாதிக்க செய்கின்றன. இவை அப்பரவாகத்தான் நிகழும். ஆளால் கதை சொல்லும் போது, கதையை மெருகேற்றிக் கொள்ள உதவும். வாசகளைக் கவரவும், சிந்தனைத் தளத்தினை அருகே கொண்டு வரவும் செய்துவிடும். இவை ஆனந்தமயிலுக்கு நேர்ந்து விட்டன. அவர் அதில்ஸ்ட்க்காரர்.

எமது சுபிக்கப்பட்ட வாழ்வு பற்றிய ஒரு கதை, “காக்காச்சி கரி மகனே” எனும் கதை, எல்லோரும் வாழ்வை அற்புதக் கணமாகவே கருதுகின்றனர். அது சிலருக்கு வாய்க்கும், சிலருக்கு வாய்க்காமல் போய்விடும். குழந்தைக்கு என்ன பெயர் வைத்தாலும், “என்றை ராசா, என்றை ராசாத்தி” என்று சொல்வதில் ஒரு அர்த்தம் இருக்கின்றது. குழந்தைகள் அவ்வாறு இருக்க வேண்டும் என்று ஒரு அதீத கற்பனை. இக்கதையில் ஒரு சராசரிப் பெண்ணை ராசாத்தியாக உருவகித்த விதம் அற்புதமாக இருக்கின்றது. நல்லதொரு முறையான கதைப் போக்கு

அப்பும்

‘எழுதுவினான்னின் டயறி’ முடிக்கப்படாமல் இருக்கின்ற சிறுகதை. விடய ஞானம் உள்ள கதை.

இக்கதையைப் படிக்கும் போது ஒரு கதை ஞாபகத்திற்கு வருகின்றது. அறையில் வாடகைக்கு வந்த மூன்று நண்பர்கள் ஏற்கனவே அறையிலிருந்து ஒரு மனிதனது கணக்குத் துண்டு ஓன்றை எடுக்கின்றார்கள். அதில் செலவுகள் எழுதப்பட்டு, கணக்குப் பார்க்கப்பட்டு இருக்கும். குழந்தையின் வைத்தியச் செலவு, மனைவியின் வைத்தியச் செலவு எனப் பல செலவுகள் கரீணப்படும். நண்பர்கள் அவை பற்றி ஆராய்வார்கள்; குறைவான வருவாயில் எவ்வாறு சமாளித்திருப்பான்? கடன் பட்டிருப்பானோ? என்ன செய்திருப்பான்? என்று அவர்கள் விவாதிப்பதாக அக்கதை முடியும்.

இது போன்ற தன்மையான கதை தான். ஆனால் ஆழமான கதையாக இருக்கின்றது. தொகுப்பில் உள்ள அளைத்து கதைகளும் சிறப்பாக இருக்கின்றன.

சில இடங்களில் வர்ணனை அதிகமாக இருக்கின்றது. வர்ணனைகள் கட்டுரைத் தன்மையைக் கொண்டு இருப்பதை தவிர்த்திருக்கலாம். சில இடங்களில் வசனங்கள் தனித் தனியாக நிற்பதும் தவிர்க்கப்பட வேண்டியதாகும்.

இவை தவிர (இவை குறைகள் அல்ல) அருமையான சிறுகதை தொகுப்பு. ஆனந்தமயில் நம் எல்லோருக்கும் முன்னோடி. அவரிடம் இருந்து இன்னொரு தொகுதியை எதிர்பார்க்கலாமா? இதுவே காலந்தாழ்த்தி வந்திருக்கின்றது. (அதுவும் அவரது மகனால்) அது ஆனந்தமயிலினது பொறுப்பல்ல, தவறல்ல. நாம் சிலவற்றை ஓன்றினைத்து செய்ய வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கின்றோம்.

-கோகுலராகவன்-

## விரியவேண்டிய பயணம்

ஆசிரியர்: பொன். சுகந்தன்.  
வெளியீடு: கலாசாரப் பேரவை  
பிரதேச செயலகம் கரவெட்டி.



‘மனிதர்களையும் சமூக நடவடிக்கைகளையும், பாதிப்புற்ற மக்களையும் அவதானித்ததன் விளைவாக தோன்றியதுதான் எனது இக்கதைகள்’ என்ற வாக்குமூலத்துடன் ‘வெளிச்சம் தரும் விளக்குகள்’ என்ற கதைத்தொகுதியை பொன். சுகந்தன் தந்துள்ளார். “மனச்சிறு புள்ளினை எங்கனும் ஓட்டி” சமூக நடப்பியலை தனக்கே உரிய கலை ஆர்வத் தவிப்போடு கதைகளாக்கியுள்ள சுகந்தனின் கதைகள் அநேகமாகப் பத்திரிகைகளில் பிரசராமானவை. அதனால் பத்திரிகைக் கதைகளின் இயல்போடு அவர் கதைகள் நம்மோடு பேசுகின்றன. மனித உறவுகளின் எல்லையற்ற பாசங்களை, தியாகங்களை, துரோகங்களை, தாழ்வுகளை, பொறுப்பீளங்களை, முரண்களை, முதுமையின் மீதான அலட்சியங்களை, சீதனப் பிரச்சினைகளை, போர் தந்துவிட்டுப் போன வடுக்களை, புலம்பெயர்வுச் சூழலின் யதார்த்தக் களநிலங்களை மிக உரத்த குரலிலும் மென்மையான குரலிலும் சுகந்தன் தன் கதைகளில் வெளிப்படுத்துகின்றார். வாத்தியார், சிறகொடிந்த பறவை காதல் வானிலே, என்

கண்மணி மீனா போன்ற கதைகள் சன்முகம் கூறுவதுபோல் “வாசகர் மனதை உலுப்புகின்றன.” ‘வந்ததே வில்லங்கம்’ என்ற கதை முழுக்கமுழுக்க அங்கத உணர்வுடன் எழுதப்பட்ட கதை. இவரிடம் இயல்பாக உள்ள நகைச்சுவை உணர்வை இது இனங்காட்டுகிறது. எல்லாக் கதைகளிலும் இந்த அங்கத உணர்வை கொஞ்சமேனும் இழையோட விட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

சமூக இருட்டுப் பிராந்தியங்களில் வாளைச் சமூகங்கள் கூறுகிறது. அநீதியின் கழுத்தில் எட்டிப் பிடித்து உலுப்பியும் இருட்டில் கிடக்கும் உருவங்களுக்கு தன் பேனாமுனையால் ஒளியுட்டவும் பிரயாசைப்பட்டுள்ள சுகந்தன் தான் கண்டெடுத்த உருவங்களை ஒந்றைப் பரிமாணத்தோடு சில இடங்களில் தந்துள்ள போதும், வாசக மனத்தினை புதிய கதவுகளைத் திறந்துகொண்டு தர்க்கங்களை வளர்த்துச் செல்ல வழிவிடாதபோதும் இலக்கிய ஊழியத்திற்கு மிகமிக அடிப்படையான சமூகப்பிரக்களு “நெற்றிக் கண்ணோடு” சுகந்தனிடம் மிக ஆழமாக வேருண்ணியுள்ளது. சமூக ஆழமான அடுக்குகளினாடு விசாலிக்க வேண்டிய பயணம் சுகந்தன் முன் விரிந்து கிடக்கிறது.



கட்டுறை

நிலத்தில் கட்டுறை மனம் பூர்வமாக இருப்பதை அறியவேண்டும். மனம் பூர்வமாக இருப்பதை அறியவேண்டும்.

இரும்றலுக்கான இரும்றகை

அல்லது

இருக்கலுக்கான இரும்றகை

மனித மேதுகையினை, நிகழ்த்திக் காட்டுவதனுடாக காலவெளியில் செயல் முனைப்படையைப்படுதே வெளிப்பாட்டுக்கான அரங்கின் அடிப்படைத் தொழிற்பாடாகும். வாழ்க்கைப் போராட்டத்தை, பிரச்சினையை அரங்கின் செயல் வெளியில் உணர்ச்சிகள் கொந்தளிக்கக் காட்சிப்படிமாக நிகழ்த்தப்படுகின்றது. இந்தக் கலைத்துவம் அனுபவங்களுக்கூடாக, பார்வையாளர்களிடம் தூண்டப்பட்ட உணர்வுகளைப் பற்றிக்கொண்டு, தீரவிளைக் காணவிளைவதே சமூகமாற்றத்திற்கான அரங்கின் இலட்சிய நோக்காகும்.

எப்படியெனிலும், மனவெளிகளில் க(உ)ருக்கொள்ளும் முரண்பாடுகளைப் புரிந்து கொள்ளும் பக்குவத்திலிருந்தே முரண்தீர் அரங்கின் செயன்முறைக்கட்டவிழ்கிறது.

“இரு உயிர்ப்பொருள் ஓவ்வொரு கணத்திலும் அதுவாக இருக்கும்போதே வேறொன்றாகவும் இருக்கின்றது. இதில் தான் வாழ்வின் சாரமே அடங்கியிருக்கின்றது. எனவே வாழ்வே ஒரு முரண்பாடுதான். இந்த முரண்பாடு இடையறாது தோன்றிக் கொண்டும். தனக்குத் தானே தீர்வுகள்கொண்டுகொண்டும் உள்ளது. இச்செயன்முறை நிறைவேற வாழ்வும் ஒரு முடிவுக்கு வந்து சாவு நெருங்கி

அருணாச்சலம்

சத்தியானந்தன்




வெளிப்படுகிறது.

மேலும் முரண்பாபொன்றின் தோற்றுவாய், வளர்ச்சி, எதிரியினை என்பவற்றின் அடிப்படையானது, உளவியல் ரீதியாக ஒருவரின் உள்ளத்தில் எழும். மனவெழுச்சி ஆட்சித்திறன்கள் ஊடாகவே பரிணாமம் பெறுவதாக எடுத்துக் கூறப்படுகிறது.

கருத்துமுகல்வாதிகளும் புற உலக முரண் பாடுகளை நிராகரித்துவிட்டு மனிதனின் மனதில் மட்டுமே முரண் பாடு தோன்றி வளருகிறது என்கின்றனர்.

மனிதன் உணர்ச்சிமயமானவன். சமூக சூழ்மைவகுகளுக்கேற்ப இசைவாக்கம் பெற்று இயங்குபவன். ஆதலால் ஒவ்வொரு மனிதனும் தனது சமூகத் தேவை ஆற்றல்களுக்கேற்ப வேறுபட்ட நடிபங்கை (Role) ஏற்பவனாகக் காணப்படுகின்றான். உதாரணமாக ஓர் ஆசிரியன் தந்தையாக, சகோதரனாக,



கணவனாக, மேற்பார்வையாளானாக, நீதியாளராக, சமூகசேவகனாக நடிபங்கேற்கிறான். இயல்புவாழ்வுப் பண்பாட்டில் இந்நடிபங்கின் முரணும் தீவும் வாழ்வை அர்த்தமுள்ளதாகக் கூடும். ஆனால் தீவெளி இயல்புவாழ்வு சீரழிந்து, புறச்சுழல் நெருக்கடிக்கு உள்ளாகும் போதுதான். முரண்நடத்தை நீட்து வாழ்கின்றது. இந்நிலைமைதான் சமூக ஒழுங்க மைவுக்கு ஆட்பத்தானது. அவசரமாக ஆனால் நிதானமாகப் பரிகாரம் தேட்டவேண்டியதாகும்.

முரண்பாட்டுக்குட்படும் மனிதன் உணர்ச்சி ரீதியாகவும், நடத்தை ரீதியாகவும், சில வெளிப் படையான துவங்கல்களைக் காட்டுவான். அவை நெருக்கு நேர் கண்பார்த்துப் பேசுவதைத் தவிர்த்தல் போன்ற உடல் மொழிப் பேறுகளைக் காட்டுவதுடன், தொடக்கநிலையில் தீவின்றேல் சந்தேகம், பயம், அவநம்பிக்கை போன்ற புரிந்துணர்வின்மைக்கும்; புறங்கூறல், பயமுறுத்துதல் போன்ற நெருக்கடி நிலைக்கும்; பின்னர் பசியின்மை, நிததிரையின்மை முதலான உடலியால்சார் மாற்றங்களுடன் கூடிய மதிச்சியின்மை, அமைதியின்மை, பதகளிப்பு போன்ற உளவியல் ரீதியான முரண் நடத்தைகளைக் காட்டுகின்ற குழப்ப நிலைக்கும் இட்டுச் செல்லலாம்.

**ஸ்பஷ்**

முரண்பாட்டின் முக்கிய படிநிலையாகக் கருதப்படும் இந்நிலைமையே விரக்தி, வன்முறை, போர் போன்ற அழிவுப் பாதைகளுக்கு இட்டுச் செல்லும் அடித்தளமென உளவியலாளர்களும் எச் சரிக்கை செய்கின்றனர்.

இவ்வாறான நெருக்கீடுகளுக்குட்பட்ட முரண் நடத்தையாளர்கள் பலரை நாம் அரங்கிலே சந்திக்கின்றபோது இந்தப் பின்புலக்காட்சிப் பதிவுகளின் கண்ணோட்டத்துடன் தான். அவர்களைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு அரங்கில் இடம் கொடுக்கின்றோம். சுதந்திர செயற்பாடுகளுக்குக் களம் அமைத்துக் கொடுக்கும் வகையில் முரண் நடத்தையாளருக்கு சுதந்திர ‘அரங்க வெளியை’ (THEATRE SPACE) கட்டமைத்துக் கொடுக்கின்றோம். மனத்தளை களில் இருந்து அவர்கள் விடுபடுவதற்குப் பொருத்தமான அரங்கத் தூண்டிகள் செயற்படுத்தப்படுகின்றன.

தன்னையறிதல், உணர்தல், வெளிப்படுத்தல்,

உறவுபேணல் என்ற படிப்படியான உணர்வுத் தளங்களுக்குள் இட்டுச் செல்லும் வகையிலான அரங்க செயற்பாடுகளில் பங்குகொள்ளத் தான்டுகிறது. இத் தளவெளியில் உடல் மொழிகளும் உணர்வுகளுமே அதிகம் பேசுகின்றன. உறவாடுகின்றன. அரங்கச் செயற்பாடுகளுக்குடாக பரஸ்பரம் சக மனித உறவுகளுக்கிடையில் நட்புணர்வுடன் கூடிய நம்பிக்கை கவனமாகக் கட்டியெழுப்பப்படுகின்றது.

எனெனில், முரண்பாட்டுக்குட்படும் மனிதனின் உள்ளத்துள், உணர்ச்சிகள் கொந்தளித்துக் கொண்டிருக்கும், கொதிக்கும் ஓர் மூடிய உலைபானையைப் போல இவர்கள் சில வேளை புறச்சமூகத்தில் சாதுவான மனிதராய்கூட வைல் வந்திருக்கக் கூடும். ஆனால் அரங்கினுள் வந்துவிட்டால் நம்பிக்கையான அரங்க வெளியில் பங்குகொண்டு செயற்பாடுகிறபோது உலைமூடி தட்டிவிடப்படுகிறது. குளம் ததும்பி நீர் வழிவழைப் போல, இப்போது உணர்ச்சிகள் பொங்கி வழிகின்றன. ஒருவர் தனது உணர்வைக் கொட்டுகிறார்.

கட்டற்ற காற்றைப் போல, சுதந்திர வெளியில் ஆடுகிறார், பாடுகிறார், ஆடிப்பாடி நாட்தனமாடுகிறார். நிறையப் பேசும் அவரது பேச்சில் கவிதைகள், காட்சிப் படிமங்களாய் வந்து விழுகிறது. தனது மறுபக்கத்தை கதை



கதையாப் பிபரிக்கிறார். கண்ணீர் சொரிகிறது. அடுத்து ஒரு முக்கிய அங்கீகாரம் கிடைக்கிறது. தனது உள்ளதுணர் வகுளை இவ்வளவு பொறுமையாக அவதானமாகக் கேட்கும் உறவுகளை முன்னர் ஒருபோதும் இல்லாத வகையில் நேசக்கரம் பற்றிக் கொள்கிறார். ஆச்சிரியமாய் அன்பும் ஆதரவும் நேசமும் இவரை ஆற்றுப் படுத்துகிறது. புத்துணர்ச்சி கொள்கிறார். இனி வெளிப்படுத்த ஒன்றும் இல்லாத போது இந்த உணர்வுகள் பகிரப்படுகின்றன. அறிவு ரீதியாக பிரச்சினைகளுக்கான மாற்றுப் பார்வைகள் அலசி ஆராய்ப்பட்டு விவாதிக்கப்படுகின்றன. தீர்வுக்கான வழிவகைகளைக் கண்டறிவதற்கு உறவுக்குழு தோள் கொடுக்கிறது.

முரண்தீர் அரங்கின் பிரதான இலக்கு ஆள்களுக்கிடையிலான தொடர்பையும், உறவுவடிம் வலுப் படுத்துவதனுடாக புரிந்துணர்வையும். நம்பிக்கையையும் வளர்த்த தெடுப்பதேயாகும். இதற்கு உணர்ச்சி வெளிப்பாடு என்பது ஆதார சக்தியாகும்.

பாரம்பரிய முகாமைத்துவ அனுகுமுறையாளர்கள் முரண் பாட்டைப் பகுப்பாய்வு செய்து எழுத்து மூலமாகப் படமாக்கி (CONFLICT MAP) தீர்வு காணும் அனுகுமுறையைக் கடைப்பிடிக்கிறார்கள். இங்கு உணர்வுகள் புறக்கணிக்கப்படுகிறது. ஆளால் நவீன முகாமை அறிஞர்களோ பயனுறுதி மிகக் குரண்தீர்வானது சிறந்த மனிதத் தொடர்பு விருத் தியிலேயே (HUMAN RELATION DEVELOPMENT) கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று. அதாவது மனிதத் தனிமையை அடிப்படையாகக் கொண்ட தனியாள் நடத்தை (IBA) அனுகுமுறையை முன்மொழிவு செய்கின்றனர்.

இந்த இடத்தில் தான் முரண்தீர் அரங்கச் செயற்பாட்டின் பங்கும் பணியும் முக்கியத்துவம் பெறுகிறது. அரங்கச் செயற்பாட்டாளர்கள் தனிமனித் தீர்வும் ப, சமூக முரண் பாடுகளை உணர்ச்சி வெளிப்படிக்கான அரங்கில் காட்சிப் படிமாய் நிகழ்த்திக் காட்டுவதனுடாக அவர்களின் மனத்தள வெளியில் இடையீடு செய்கிறார்கள். இயற்கையுடனும், சுகமனித்தர்களுடனும் இனக்கமுற செயற்படுவதற்கு அரங்கு ஓர் வலுவான ஊடகமாகிறது.

சமூகத்தளத்தில் ஒருவரால் அனுபவிக்



கப்படும் நேரத் தாக்கங்களும், எதிர் தாக்கங்களும் மனவெழுச்சிகளின் உருவாக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் அடிப்படை களாகின்றன. எண்ணைவு மாற்றமும் தீவிர விசையுடன் தீர்வுகளைப்படும் போது பண்பளவு மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது என இயங்கியல் விளக்குவதை நாம் இங்கு நினைவு கூருவது பொருத்தமானதே. ஏனெனில் கலை மனிதனின் மறுபக்கத்தை வெளிக் கொணருகிறது. மனிதப்பண்பை வளர்க்கிறது. அரங்கில் தன்னைத்தான் அறிதலில் இருந்து இந்தப் புதிர் அவிழத் தொடங்குகிறது.

சமூக மாற்றத்திற்கான இத்தொடர் செயன்முறை, செயற்திறன்மிக்க நாடக அரங்க இயக்கமாக முன்னெடுக்கப்படுதல் வேண்டும். இவ்வகை அரங்கில் இயங்கும் அரங்கச் செயலாளி அரங்கின் சக்தியை

போரும், வண்முறையும், தலை விரித்தாடும் நெருக்கடியான குழலில் நாம், மௌனப் பண்பாட்டுக்குள் வாழ நிரப்பந்திக் கப்பட்டிருக்கின் நோம்.-

உணர்ந்து கொண்டு கோட்பாட்டு ரீதியான அறிவிலும், செயன்முறை ரீதியான அனுபவ ஆளுமையிலும் முதிர்ச்சியைடைந்தவனாகக் காணப்படுவது அவசியமானதாகும். அதனால்தான் முரண்தீர் அரங்கச்செயன் முறையை ஒரு யாகச்செயலுக்கு உவமித்துக்கூறுகிறார்களாகிறதி கசிதம்பரநாதன் அவர்கள்.

இயற்கையின் ஒரு விளோதப் பிறவியாகிய மனிதன் இவ்வாறு தனது கலாசார, பண்பாட்டு, கலை வடிவம் ஒன்றின் உணர்வுகளைப் பற்றிக் கொண்டு, அரங்க குழுவாழ்வில் உள்ளும் ஈடுபட்டு என்றும் செயற்படுவதனுடாக கிளர்ந்தெழும் கலைத்துவ அனுபவங்களை ஆளுமையுடன் தனது முரண்களுக்கு சமாசம் செய்து தீர்வு கண்டால் ஒழிய இன்றைய நெருக்கடியான வாழ்வில், அவசரமான மின்னனு தகவல் யுகத்தில் தாக்க முடியாதளவு தனிமையை அவன் அனுபவிக்க நேரிடும்.



ஸ்ரீமத்

**யாழிப்பாணத்திற்கு**

## **சீரு செவாலியர் விருது**



**கிலங்கைக்காள பிரேரஞ்சுத் தூதுநடனி திருமதி.சி.கிராமநாதன்**

யாழிப்பாணம் திக்கத்தினைச் சேர்ந்த திருமதி.சி.வயோகநாயகி இராமநாதன் அவர்களுக்கு இந்த வருடத்தின் ஆரம்ப மாதங்களில் கொழும்பில் நடந்த மிக எளிமையான விழாவில் இலங்கைக்காள பிரேரஞ்சுத்தூதர் ‘செவாலியர் விருது’ வழங்கிக் கொரவித்துள்ளார்.

பிரபலமான சமூக, சமய பெரியரான திக்கம் செல் ஸ்டீலரியர் புதல் வியான திருமதி.சி.வயோகநாயகி இராமநாதன் கோயம் புத தூர் அவிநாசிலிங்கம் மனையியல் கல்லூரியின் பட்டதாரியாவர். ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் விரிவுரையாளராகவும், உபஅதிபர். அதிபராவும் இருந்து ஓய்வுபெற்ற திருமதி.சி.வயோகநாயகி இராமநாதன் யாழிப்பாணப் பல்கலைக் கழகத்தில் நீண்டவருடங்கள் பிரேரஞ்சு மொழிக்கான வருகைத்தரு விரிவுரையாளராகப் பணியாற்றியதுடன். யாழிப்பாணம் பிரேரஞ்சு நட்புறவுக் கழகத்திலும் சிறப்புறப் பணியாற்றியவர்.

இருபத்தெட்டந்து வருட பிரேரஞ்சுக் கல்வியை குறிப்பாக நெருக்கடி மிகுந்த காலங்களில் பயிற்று வித்தவுக்காக மேற்படி விருது 2005 இல் அவருக்குரியதாக தீர்மானிக்கப்பட்டது. இருந்த போதிலும் இலங்கை நிலவரங்கள் காரணமாக அவ்விருது வழங்கல் 2009 இலேயே நிகழ்ந்துள்ளது.

மேற்படி விருதின் மூலம் திருமதி.சி.வயோகநாயகி இராமநாதன் ஈழத்தமிழருக்கு பெருமை சேர்க்கின்றார்.

-பாக்டு -

**பச்யடங்கா இந்ஸலநுந்து ஒன்பது சீருக்கைதகள் (சீருக்கைத் தொநுப்பு)**

-யாழிப்பாணத்தைக் கலைப்பீடு மாணவர்கள் ஒன்பது பேரின் படைப்புகள்-



இளம் படைப்பாளிகளின், அவர்களின் குறைகள், பலவீனங்கள் மற்றும் பலங்களோடு. ஈழத்து இலக்கிய வரலாற்றில் கவனத்தைக் கோரத்தக்க ஒரு சிறுகைத்த தொகுப்புக்கான அடையாளத்தோடு இந்நால் வெளிவந்துள்ளது.

ஒவ்வொரு கதையும் தமக்கான தனித்துவங்களோடு வெவ்வேறான திசைகளை நோக்கிப் பயனிக்கின்றன.

**வெளியீடு:**  
விலை : 150/-      கலைப்பீடு மாணவர் ஒன்றியம்

## **ஆர்கொலோ சதுரர்**

நடன நாடகம்

சாந்தினி சிவநேசன் தவநாதன் ரொபேட் சா. சிவயோகன் இ. முருகையன் குழந்தை ம. சுன்முகவிங்கம்

ஆர்கொலோ சதுரர் என்ற பெயரில் அனிக்கை செய்யப் பட்ட நடன நாடகத்தில் எழுத்துரு அதே பெயரில் நூலாக வெளி வந்துள்ளது.

நாடகத் தீன் எழுத்துரோடு அது பற்றிய விமர்சனங்கள் கணம், நாடக உருவாக்கத்தில் பங்கு கொண்ட கலைஞராகளின் அனுபவப் பதிவுகளும் இந்நாலில் இடம் பெற்ற றள்ளன. நாடக ஆர் வலர் கணுக்கு பயனுள்ள ஒரு நால்.


**வெளியீடு:**  
நாடக அரங்கக் கல்லூரி

## நட்டுச் செல்லும் இரக்கியாற்

நடுநிசியில் -

என்னுள் செலுத்திய ஆணிகளில்  
வழியும் என் மொனங்களின்  
இரத்தம்.  
தேடியலைந்த உன் உணர்ச்சிப்  
பிரவாகங்களுக்குள் அடங்கிவிடும்  
என்தாபங்களின் யுத்தங்கள்.  
வேறொருவனுடன் நான்  
கைகோர்த்த போது - உடைக்கப்பட்ட  
என் கண்ணாடிக் குவளையின்  
இரகசியங்களை விட்டுச்  
செல்கின்றேன்.

- நிஷா -



## இருக்கனம்...

படைப்பாளிகளிடமிருந்தும், வாசகி  
பமிருந்தும் படைப்புகள், விமர்சனங்கள்,  
மாற்றுக்கருத்தாடல்கள், ஆலோசனைகள்,  
புகைப்படங்கள், ஓவியங்கள் என்பனவுற்றை  
அம்பலம் கோரிந்தின்றது. இக்குரலை  
நிராகரிக்காது அவற்றை அனுப்பி  
வைப்பீர்கள் என நம்புகின்றோம். அதனை  
டாக அம்பலத்தின் தொடர்ச்சியான  
வருகையைச் சாத்தியமாக்கும் ஊக்கியாக  
நீங்கள் மாற்றுமடியும். இயலுமானால் எமது  
இதழ் பற்றிய அறிமுகங்களை உங்கள்  
நன்பார்கள் வட்டத்திற்குள்ளே ஏரவலாக  
குங்கள்.

## படைப்புகள் உட்பட

சகல தொடர்புகளுக்கும் -



## அம்பலம்

41, இராஜ வீதி,  
நல்லூர்,  
யாழ்ப்பாணம்.

தொ.பே: +94 21 226 3363

மின்னஞ்சல்: ampalam2009@gmail.com

## அந்நியமொழியில் பேச்தல்



நாம் -

அந்நியமொழியில் பேசிக்கொள்கிறோம்.

நமக்கிடையில்

விரிந்து கிடக்கும் வானப்பரப்பை

அந்நிய வார்த்தைகளால்

அலங்கரித்துக் கொள்கிறோம்.

ஒருவரையிராருவார்

அன்பாக (அ) வெறுப்பாக

திட்டிக்கொள்ளவும், சமரசம் செய்யவும்

நமக்கிடையில்

நீண்டிருந்த நேற்றைய இடைவெளியை

நிரப்பிவென

நடசத்திரங்களை


பரிசுத்துக் கொண்டிருக்கின்றது

“அந்நியமொழி”.

- தேஜஸ்வினி









மூச்சுக் காற்றால் மீண்டும் மீண்டும்  
நிறைகின்றன வெளிகள்

கிற்றுப்போன  
ஓர் ஸிலைச்சாந்தின் ஸிடைவெளியை  
நிரப்பி கொள்கிறது  
ஏசும்மண்.



ஒசுடலில் உழலும் சிறுவர்களும்  
அவர்களை உளக்கப்படுக்குகின்ற முதியவநும்  
சமூக ஆறியியல் மிடயங்களைப் பேசுவதாக  
“ ஏசல்லையா சூக்காவும் ஏசல்லக் குழந்தைகளும்”  
சூழமந்துள்ளது.



ஸிடை உடைந்தது  
ஸிறங்கி நடந்திருாம்  
எதிரூக்கிற்கு திசைகளில்.  
நாம் பகிர்ந்து ஸிறுக்கையில்  
வந்துமர்ந்தனர்  
வேறு ஸிறுவர்.